



கீராமநலம்

நவம்பர் - 1964



சென்னைவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசாங்க உணவு அமைச்சர் திரு சி. சுப்பிரமணியமும், மைசூர், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உணவுப் பிரச்சனைகளை உடனடி நடவடிக்கைக

பன உரம், பொறுக்கு விதை முதலான கூட்டுறவுக் கிடங்குகளில் இத்து வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விகியோகிக்கப்படுகின்றன.



கிராம நலம்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே—நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே;
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்—இந்த
ஞானம் வந்தால், பின் நமக்கெது வேண்டும்?"

—பாதிவர்.

மாடி 10

நவம்பர் 1964

படி 2

உணவுப் பிரச்சனை

சமீப காலத்தில் உணவுப் பிரச்சனை பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் எங்கும் அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க அனைவரும் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும். அரசியல் பிரச்சாரத்திற்காக, இதைப் பயன் படுத்துவது விரும்பத்தக்கதல்ல என்பதை, பாராளுமன்றத்தில் பாரத நாட்டின் உணவமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் வற்புறுத்தியுள்ளார்.

இப்போதைய பிரச்சனையின் தன்மையை அனைவரும் நன்றாக எண்ணிப் பார்க்க வேண்டும். உணவு உற்பத்தி பெருக வேண்டுமானால், விவசாயிக்கு ஊக்கமூட்டும் வகையில், உணவு தானியங்களின் கொள்முதல் விலை, தக்க முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அது நேரத்தில், உணவுத் தானியங்களை வாங்கி உபயோகிக்கும் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில், வீலும் போல் ஏறவும் விலை வாகியையும் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தப் புதுமாதிரியான சூழ்நிலையைச் சமாளித்து, மக்களிடையே நம்பிக்கையுணர்வை வளர்த்து, உடனடியாகக் கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பு, பாரத அரசாங்கத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் ஏற்பட்டது.

இதைப்பற்றிய விவரத்தை, டெல்லி பாராளுமன்றத்தில், அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள் விளக்கக் கூறினார். அப்போது அவர் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம் வருமாறு :—

“ நம் நாட்டின் உணவுப்பிரச்சனை, இன்றுள்ள நிலையில், மிகவும் சிக்கலான ஒன்றாகும். நாம் எல்லோரும் பகிர்தப் பிரயத்தனம் செய்தால்தான், இந்த மாபெரும் சிக்கல் தீர வழி ஏற்படும்.”

“ நம் நாட்டின் உணவு நிலவரத்தைப்பற்றிய புள்ளி விவரங்கள் அடங்கிய சிறு தூள் ஒன்றை எல்லா பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கும் வழங்கியிருக்கிறோம். இந்தப் புள்ளி விவரங்கள் முற்றிலும் சரியானவை என்று சொல்ல முடியாது. பொதுவாக, புள்ளி விவரங்களில் ஏதாவது தவறுகள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஆயினும் அவைகள் சில புகிய உண்மைகளைத்

கொள்ளீ லாபம், பதுக்கலைத் தடுக்க அவசரச் சட்டம்

உணவுப் பொருட்களில் கொள்ளீ லாபம், பதுக்கல் ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கத்தோடு, அவசரச் சட்டம் ஒன்றை பாரதநாடு முழுவதற்கும் அரசாங்கத்திடம் பிறப்பித்துள்ளார். இதன்படி, மேற்சொன்ன குற்றங்களைச் செய்வோர்மீது வழக்கு தொடர்ந்து, உடனடியாகத் தண்டனை வழங்கப்படும். தண்டனை, அதிகபட்சம் ஓர் ஆண்டு சிறைவாசமாக இருக்கும். ஒரு மாதச் சிறை அல்லது ரூபாய் 2,000 அபராதம் அல்லது இரண்டும் என்ற அளவுக்கு உட்பட்ட தண்டனையாக இருந்தால், அத்தகைய குறைந்த தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய உரிமை கிடையாது. இந்தச் சட்டத்தின்மீது, எண்ணெய்—எண்ணெய் வித்துக்கள் ஆகியவையும் உணவுப் பொருட்களாகக் கருதப்படும்;

தெளிவாக எடுத்துக் காட்ட, உதவியாக இருக்கும். உதாரணமாக, ஒரு நதியின் ஆழத்தைப் பற்றி நாம் ஒரே தடவையில் சரிவர, உரை முடியாது. நதியின் சாசரி ஆழம் என்னவென்று மாத்திரம் கண்கொடுத்துப் பார்க்கும், அதன்படி நதியைக் கடந்து விடலாம் என்று எண்ணுவது, தவறு. ஆற்றில் நீர் பாய்ந்தோடும்போது எத்தனையோ நீர்ச் சுழல்கள், திடீர்ப் பள்ளங்கள் இருக்கலாம். வெள்ளம் பாயும்போது, அவை அவ்வப்போது இடம் மாறலாம். ஆகையால், அனுபவத்தால் உணர்ந்து, அதற்கேற்ப நடப்பதுதான் அறிவுசுலையமாகும், அதைப் போன்றதுதான், உணவு பிரச்சையும். தானியங்களின் போக்குவரத்தை, சாதாரண புள்ளி விவரங்களால் மட்டும், சரியான வகையில் உணர்ந்து கொள்ள முடியாது. எனினும், நம் நாட்டு உணவு நிலவரத்தைப் பற்றி கிடைத்துள்ள புள்ளி விவரங்களினைப் பார்க்கும்போது, கடந்த இரண்டு வருடங்களாக உணவு உற்பத்தி நிலைமை, ஏறக்குறைய ஒரே அளவில் தேக்கியிருந்து வருவதை நாம் அறிகிறோம். இந்த உற்பத்தித் தேக்கத்தான், பல தொழில்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், நமது நாட்டின் ஊனத்தொகை தேக்கியிருக்கவில்லை. அது மிகவும் தூர்மமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இது பொதுவாக உள்ள நிலைமை. தவிர, சென்ற ஆண்டை விட இந்த வருடத்தியை உணவு நிலைமையும் நெருக்கடியாக இருந்து வருகிறது. அத்துடன் எதிர்க்கட்சியினர் செய்தும் வரும் தவறான பிரச்சாரத்தின் காரணமாக, இந்த நெருக்கடி மேலும் அதிகச் சிக்கலாகி வருகிறது.

“பொதுவாக, நம்பிக்கை தடுமாறும்போது, ஒவ்வொருவரும் தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவது இயற்கையே. இதன் விளைவு என்ன? ஒவ்வொருவரும் தன்ருல் வாங்க முடிந்த அளவுக்குப் பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ள முயல்கிறார்கள். ராஜ்ய அரசாங்கங்கள் கூட இதற்கு விலக்கல்ல. உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், இந்தச் சூழ்நிலையின் காரணமாகக் கலவரமடைகின்றனர். ஆகவே, தம் கைவசமுள்ள உபரிதானியங்களை இருப்பு வைத்துக்கொள்ளவே, அவர்கள் முயல்வார்கள். இந்தச் சூழ்நிலையை, ஒரு சில விவாபாரிகளும், பெரிய உற்பத்தியாளர்களும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பற்றுக்குறை பேச்சையும், பீதியையும் பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றனர். எனவே, அனைவருக்கும் எனது

“அரிசிப் பிரச்சனையில் அரசியல் வேண்டாம்”

வேண்டுகோள் இதுதான்; பொருட்களைச் சேமித்து வைத்துக்கொள்ளும் மனப்போக்கை, இந்த நெருக்கடியான நேரத்தில் ஓரளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.

“சென்ற சில மாதங்களில், வீற்பனைக்கு வந்த உணவுத் தானியங்களின் அளவைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, பொதுவாக பங்க மார்க்கெட்டுக்கு வரும் உணவுத்தானியங்களின் அளவு, நாடெங்கிலும் மிகவும் குறைந்திருப்பது தெளிவாகிறது. விலைவாசி ஏற்றத்தைப் பொறுத்தவரை, விவசாயிகளிடமிருந்து போதிய அளவு தானியம் வீற்பனைக்கு வரவில்லை என்ற ஒன்றையே காரணமாகச் சொல்வதற்கில்லை. விவாபாரிகள், தங்கள் விருப்பம் போல், உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திக்கொண்டே போகும் நிலைமை இருக்கிறது. இதை அனுமதித்துக்கொண்டு போனால், நாட்டு மக்களின் நிலை என்னாகும்? அளவுக்கு மீறிய விலை கொடுத்தால், உணவு தானியங்களிடமிருந்து வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

“இதைத் தடுத்து நிறுத்தி, நிலைமையைச் சமாளிக்க ஒரு பெரிய ஏற்பாடாக உணவு தானிய ஸ்தாபனம் (Food Grains Corporation) ஒன்றைப் புதிதாகத் துவக்க விருக்கிறோம். இந்த ஸ்தாபனம், விவசாய உற்பத்தியைப் பெருக்க முன்வரும் தந்த உதவுவதோடு, உணவு தானிய விநியோகத்திற்கான ஏற்பாடுகளை நவீன விவாபர முறையில் தக்க வகையில் நடத்தும். இதற்கிடையில், உணவு தானிய உற்பத்தியாளருக்கு உற்சாகமூட்டும் வகையில், விவசாயப் பண்டங்களின் விலை லாபகரமான முறையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த விலைகளை நாட்டில் அமுல் நடத்தவும், அதற்கான நிர்வாக யந்திரத்தை உருவாக்கவும் முயன்று வருகிறோம். மொத்த விவாபாரிகளும் சில்லறை விவாபாரிகளும், அரசாங்கம் நிர்ணயித்த விலைக்குத் தானியங்களை விநியோகிக்க முன்வரும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். அவ்வாறு அவர்கள் செய்வதில் யானால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் ஆலோசித்து வருகிறோம். அதே சமயத்தில், நமது நாட்டிலேயே உணவு உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதற்கு முயன்று வருகிறோம். இதற்காக மண் சத்து ஆராய்ச்சி (Soil Survey) வேலைகள் தீவிர கவனம் செலுத்தி

வருகிறோம். இதுவரை, சுமார் 17,000 மண் வகைகளை ஆராய்ந்துள்ளோம். இந்த ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெறும். புதிய ரக பொறுக்கு விதைகளை விநியோகிக்கவும் அதற்கென ஒரு விசேஷ ஸ்தாபனம் (Seeds Corporation) ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளுகிறோம். மேலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், ரசாயன உர உற்பத்தியை அதிகரிக்கவும், உரங்களின் விலையைக் குறைக்கவும், தக்க முறைகளை வகுத்து வருகிறோம்.

“ நவீன விவசாய முறைகளை நாடெங்கும் பரப்புவதற்கு நாம் உடனடியாக முயல் வேண்டும். இதற்காக, சமுதாய அபிவிருத்தி இயக்கத்தைத் தக்க வகையில் பயன்படுத்துவதற்கு, நாம் முன் வந்திருக்கிறோம். சமுதாய நல அபிவிருத்தி இலாகாவின் மூலம், கிராமங்களில் உணவு உற்பத்தி மேலும் அதிகமாகப் பெருக, எனது சக அமைச்சரும் நானும் கலந்தாலோசித்து, தக்க ஏற்பாடுகளைச் செய்வோம் என்று உறுதி கூறுகிறேன்.

“ உணவுப் பிரச்சனை நிரந்தரமாகத் தீரவேண்டுமானால், இந்த நாட்டில் வாழும் விவசாயிக் கு, உழவுத்தொழிலில் அதிக உற்சாகம் ஏற்பட வேண்டும். வேறு வழியில்லாததால் விவசாயமே கதி என்று அத்தொழிலில் ஈடுபட்டு, பழைய போக்கிலேயே வாழ்ந்து வருகின்ற பெருவாரியான கிராம வாசிகளிடையே, ஒரு புத்துணர்வு ஏற்பட வேண்டும். விஞ்ஞானத்தின் பயனாகக் கிடைத்துள்ள சாதனங்களைக் கொண்டு, விவசாயத்தை ஒரு லாபமுள்ள தொழிலாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கேற்ற ஒரு புதிய கொள்கையை இந்திய அரசாங்கம் உருவாக்க முன் வந்துள்ளது. எனவே, நமது எதிர்காலச் சந்ததியாளர் நலனை மனத்தில் கொண்டு, நம்மை எதிர்நோக்கியுள்ள உணவுப் பிரச்சனையை, உறுதியோடும் வலிமையோடும் தீர்க்க, ஒற்றுமையோடு முயல்வோமாக.”

அமைச்சர் திரு சுப்பிரமணியம் அவர்கள், மேற்கண்ட தம் பேச்சில், குறிப்பிட்டுள்ள முக்கிய திட்டங்கள், உணவுப்பிரச்சனை தீர்வுக்கான தீர்க்கமான ஏற்பாடுகள் நடைமுறையில் செயல்படத் தொடங்கியதும், நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கலாம். உணவுத் தானியங்களில் பதுக்கல், கொள்ளை லாபம் ஆகியவற்றைத் தடுப்பதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, உடனடியாக

உற்பத்தி பெருக்க புதிய திட்டம் உருவாக்கிறது

அமுலுக்கும் வந்துவிட்டது. அதேபோல் உணவு தானிய கார்ப்பரேஷன் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஸ்தாபனம் உணவு தானியங்களில் மட்டுமின்றி, இதர உணவுப்பண்டங்கள் சம்பந்தமாக எழும் நெருக்கடியைச் சமாளிக்கும் பொறுப்பையும் ஏற்கும். இதற்கேற்ற, ஸ்தாபனத்தின் பெயர் ‘இந்திய உணவு கார்ப்பரேஷன்’ (Food Corporation of India) என அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மூலதனமாக ரூ. 100 கோடி வரை, மத்திய அரசாங்கம் வழங்கும். இதன் தலைமை நிலைபம் சென்னையில் அமைபும். இதற்கு உறுதுணையாக மாநிலங்களில் கிடைக்கின்ற ஸ்தாபனங்கள் அமைக்கப்படும். இவற்றிற்கான மூலதனம் மத்திய அரசாங்கத்தாலோ, இந்திய உணவு கார்ப்பரேஷனாலோ வழங்கப்படும்.

இதற்கிடையில், மக்களுக்கு உணவுத்தானியம் கிடைப்பதில் உள்ள சங்கடத்தை அகற்றுவதற்காக, தமிழ் நாட்டில் புதிய விநியோக முறை, அதாவது குடும்பக் காட்டு முறை கொண்டு வரப் பட்டிருக்கிறது.

மத்திய, மாநில அரசாங்கத்தாரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகள் எல்லாம், புதிய உணவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், அப்புதிய கொள்கையின் ஆணி வளர், விவசாயிகளுக்கு லாபசுரமான விலை கிடைக்கச் செய்வதுதான் என்பதையும், கிராம மக்கள் உணர் வேண்டும். ஆகையால், இக்கொள்கை நடைமுறைக்கு வரும்போது, கிராமங்களில் வாழும் லட்சக்கணக்கான விவசாய மக்களிடையே அதிக உற்சாகமும், புதிய நம்பிக்கையும் ஏற்படுவது நிச்சயம்.

"ஜெயசீலன் பண்ணை" 1950-51 1950-51

(திரு உபிளியு, டி. எம். முத்தையா நாடார், பங்களாப்பட்டி, ஹாத்தலாபுரம் பஞ்சாயத்து, நிலக்கோட்டை - பஞ்சாயத்து யூனியன், மதுரை தாலுகா.)

[பத்தாண்டுகளுக்கு முன், ரூபாய் ஐயாயிரத்துக்கு வாங்கின "ஜெயசீலன் பண்ணை"யின் இன்றைய மதிப்பு, ரூபாய் இரண்டு லட்சம். எப்படி ஏற்பட்டது இந்த உயர்வு? கட்டுறையைப் படியுங்கள். பதில் கிடைக்கும்]

நான் கடந்த 1954-ம் வருடம், தரிசாகவும் காடாகவும் கிடந்த பண்ணை நிலம் 44 ஏக்கர் 94 செண்டையும், ரூ. 5,000 கொடுத்து வாங்கினேன். நான் வாங்கிய இப்பண்ணைக்கு இறந்துவிட்ட என் மகன் பெயரையே வைக்க எண்ணி, இப்பண்ணைக்கு "ஜெயசீலன் பண்ணை" என்று பெயர் வைத்தேன்.

அதில் மா, எலுமிச்சை, மாதுளை போன்ற மரங்களையும் நடட்டேன். 1960-61-ம் வருடம் தண்ணீர் வசதியுள்ள இரண்டு கிணறுகளுக்கு, அரசாங்கத்திடம் ரூ. 2,000 கடன் பெற்று மின்சார பம்புசெட்டுகள் வைத்தேன். 1961-62-ம் வருடம் இப்பண்ணை பத்து ஏக்கர் மாதிரிப் பண்ணையாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான மானியத் தொகை ரூ. 120-ம் பெற்றேன், 1962-63-ம் வருடம் புதிய கிணறு வெட்டுவதற்காக கடன் ரூ. 1,500-ம் மானியமாக ரூ. 500-ம் ஆக மொத்த ரூ. 2,000 பெற்று கிணறுவெட்டி முடித்தேன். அவ்வாண்டிலேயே என் தோட்ட முழுவதிலும் சுமார் 200 கிளைசிடியா கொப்புகளை நடட்டேன். கம்போஸ்ட் உரத்தின் நன்மையை கேள்விப்பட்டு அவ்வருட இறுதியில் 10 குழிகள் வெட்டி கிளைசிடியா, கொளுஞ்சி, சணப்பு முதலிய கொப்புகளைப்போட்டு சாணத்தையும் அதன்மேல் கரைத்து ஊற்றி பின் கரம்பலும் போட்டு குழியை நிரப்பி, அதற்கான மானியத் தொகையும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்றேன். அந்த ஆண்டிலேயே வெள்ளைக்கோழிகள் 25 வாங்கி ஒரு சிறிய மாதிரி கோழிப் பண்ணை அமைத்தேன். காஸ்தலை அபிவிருத்தி அதிகாரி பண்ணையை வந்து பார்க்கவியட்டு, பண்ணை வளர்ச்சிக்கு வேண்டிய அபிப்பிராயங்கள் சொல்லியதோடு, அரசாங்க மானியமாக ரூ. 100-க்கு கோழிப் பண்ணையை நல்லமுறையில் நடத்துவதற்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தந்தார்கள். பின் அந்த கோழிகளை இடும் முட்டைகளை நாட்டு கோழிகள் அடைவைத்து குஞ்சுகள் பொறிக்கச் செய்து கோழிப்பண்ணையை சிறிது சிறிதாக முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்தேன்.

மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் பணி

விவசாயத்தில் ஓய்வு கிடைக்கும்போது, கோழிப் பண்ணையின் மனத்தைச் செலுத்துவது மனத்திற்கு ஆனந்தமாக இருக்கிறது. அத்துடன், சில நேரத்தில் விவசாயத்திற்கு தேவையான சாகுபடி செலவிற்கு பணம் இல்லாதபோது, பத்து சேவல்களை வீற்று அந்தச் செலவை எடுக்கட்ட முடிகின்றது. கோழிப் பண்ணைக்காக எந்தவிதமான தனியான கவனம் நான் எடுத்துக்கொள்வதில்லை. காரணம், அதிகமான நிலப்பரப்பு இருப்பதால் அவைகள் தன் விருப்பம்போல் சென்று கிரை முதலியவைகளையும் உதிர்த்த தானியம், காய்கறி முதலியவைகளையும் தின்ற வலுக்கின்றது. தினம் காலையிலும், மாலை யிலும் சிறிது உணவு தருகின்றோம். அப்பொழுது பரவலாக மாந்தோப்பில் மேய்த்துகொண்டிருக்கும் கோழிகளை வரவழைப்பதற்கு ஒரு மணி, பண்ணையின் முன் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அதை அடித்தால் மணியின் ஓசை கேட்ட கோழிகள் பள்ளி பிள்ளைகள் வகுப்பு மணி ஓசை கேட்டதும் துள்ளி ஓடி பள்ளிக்குள் செல்வதைப்போல், கோழிப் பண்ணைக்குள் வந்து நுழைந்து உணவை உண்ணுகின்றன.

கோழி முட்டையிட்டு குஞ்சுகளாக பெருகி வருவதுபோல், விவசாயத்திலும் சிறிய கன்றுகள் மரமாகி, காய்காய்த்து பழமாக நல்ல மகரூல் கொடுக்க ஆரம்பித்தது.

அலுவலர் ஒத்துழைத்தனர்

வட்டார வளர்ச்சி அலுவலரின் ஒத்துழைப்புடன் எனது விவசாயத்தை விரிவுபடுத்தினேன்: 1963-64-ம் வருடம் மேலும் 10 கம்போஸ்ட் குழிகள் வெட்டினேன். வெட்டப்பட்ட கிளைசிடியாவின் விருந்து மேலும் சுமார் 1,500 குச்சிகள் நடடுவைத்தேன். வெட்டிய கிளைசிடியா தழையை நெல் வயலுக்குப்போட்டதுபோக மீதமிருந்ததை கம்போஸ்ட் குழியில் போட்டு முடிவேன். மீதமிருந்த குச்சிகளை

வட்டார வளர்ச்சி அலுவலரின் வேண்டதலுக் கிணங்க, மற்ற விவசாயிகளுக்கும் கொடுத்து நட்ச்செய்தேன்.

15-95-லிருந்து 25-92 ஆக !

ஒவ்வொரு ஆண்டும் எனது மாநிரிப் பண்ணையில் விவசாய விளக்கப் பாத்திகள் அமைக்கப்பட்டு பயிர்கள் பல்வகை தரும் தருணத்தில் மற்ற விவசாயிகளை அழைத்துவந்து காட்டி விளக்கப்பட்டுவருகிறது. 1963-64-ம் ஆண்டு எலும்புத்தூள் உர விளக்கப் பாத்தி போட்டிருந்தேன், அதில் எலும்புத் தூள் போட்டி பாத்தியில் ஏக்கருக்கு இரு மூட்டைகள் அதிகமாக மசகூல் கிடைத்தது. இந்த முன்னேற்றத்தை அடுத்த தோட்டத்து விவசாயிகளுக்குக் காட்டி அடுத்தாண்டு அவர்களும் எலும்புத்தூள் போட்டி பயிர் செய்வதற்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த பரிசோதனை செய்து பார்ப்பதற்கு கிராம நல ஊழியரும், விவசாய விஸ்தரிப்பு அலுவலர் அவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். பயிரில் பூச்சி நோய் தாக்கியபோது உடனுக்குடன் வந்து பார்த்து அதற்கான மருந்து கொடுத்து பயிரைக் காப்பாற்றினார்கள்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன் தரிசாக கிடந்த இந்த நிலத்தை இன்று ஒரு மாநிரிப் பண்ணையாக கொண்டுவந்துள்ளேன். ஏனென்றால் என் மகன்கள் 6 பேரும் ஒருவர் மாறி ஒருவர் இந்தப் பண்ணையை பராமரித்ததுதான் முதலாவது காரணமாகும். இரண்டாவதாக, விவசாயத்துடன் இணைந்துவிட்ட கோழிப் பண்ணை. முன்னால்தக வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் அவ்வப்போது கிடைக்கும் ஆலோசனைகளும், சலுகைகளுமே யன்றி வேறென்றுமில்லை. பத்து வருடத்திற்குமுன் ரூ. 5,000-க்கு வாங்கிய நிலம் இன்று இரண்டு

லுப்பானிய நெல் சாகுபடி முறை எனப்படுகிற பிரபல சாகுபடி முறை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இப்பொழுது வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சாகுபடி முறையில், நவீன சாகுபடி முறைகளுடன், பயிர்களுக்குச் சீரிய முறையில் உரமீடும் ஏற்பாடும், முறைப்படியான பயிர்பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னொட்டு ரீதியில் 1953-54-ம் ஆண்டில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாகுபடி ஏற்பாட்டின் கீழ் 1962-63-ம் ஆண்டு வரையில் மொத்தம் 1.74 கோடி ஏக்கர்கள் உபயோகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சாகுபடி முறையில் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக 25.92 மணங்கு நெல் கண்டு முதல் கிடைக்கிறது. பழைய ஏற்பாட்டின் கீழ் 15.95 மணங்குதான் கிடைத்து வந்தது. புதிய முறையை கடைப்பிடித்ததில், ஏக்கர் ஒன்றுக்கு 10 மணங்கு அதிகப்படி மாசூல் கிடைத்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

வட்சம் மதிப்புடையதாக உள்ளது! இந்த பத்தாண்டில் சுமார் 60 ஆயிரம் செலவு செய்திருப்பேன்; என்றாலும் சுமார் 1 லட்சத்திற்குமேல் இன்று நான் இந்த விவசாயப் பண்ணையின் மூலம் பலனைடைந்துள்ளேன் என்று சொல்லலாம். 25 கோழிகளில் ஆரம்பித்த இந்தப் பண்ணை இன்று இருநூறு பெருகியுள்ளது. இன்னும் வருங்காலத்தில் செயற்கை முறையில் குஞ்சு பொறிக்கும் முறையை கடைப்பிடிக்க விரும்பியுள்ளேன்.

* உழைப்பு என்றும் வெற்றி தரும்' என்ற பெரும் நம்பிக்கைதான் என் முயற்சிகளுக்குக் கெல்லாம் அடிப்படம்.

. . . ரசாயன உரங்களின் விநியோகம் பரிசீலனை செய்ய தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு . . .

விவசாய காரியங்களுக்கான ரசாயன உரங்களின் விநியோகம், விநியோக ஏற்பாடுகள், அவற்றின் உபயோகத்தைப் பெருக்குவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பரிசீலித்தறிவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் கமிட்டியொன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. நான்காவது திட்டக்காலத்தில் ரசாயன உரங்களின் விநியோகம், பிரச்சார ஏற்பாடுகளுக்கு ஏற்றதொரு ஸ்தலான அமைப்புக்கு வகை செய்வதுதான் இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இந்தக் கமிட்டியில், பொருளாதார நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் தவிர, கூட்டுறவுப் பண்ட விநியோக துறையைச் சேர்ந்த நிபுணர் ஒருவரும் அடங்கியிருப்பார். மத்திய உணவு அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் தலைமையில், அண்மையில் புதுடிஸ்லியில் நடைபெற்ற விவசாய உற்பத்திப்பெருக்க நடவடிக்கைகளுக்கான மத்திய போர்டு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ரசாயன உர உற்பத்திக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள குறியளவில் சுமார் 50 சதவிகிதம் மூன்றுவது திட்ட இறுதிக்குள்ளாக எய்தப்பட்டுவிடக்கூடும் என்று, பெட்ரோலியம்-ரசாயனப் பொருள்கள் ராஜங்க மந்திரி திரு ஓ.வி. அனகேசன் அண்மையில் மக்கள் சபையில் தெரிவித்தார்.

தனியார் துறை, ரசாயன உரத் திட்டங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதே சுமார் 75 சதவிகிதப் பற்றுக்குறைக்குக் காரணமாகும் என்று அவர் கூறினார்.

உணவு, இன்று முக்கிய பிரச்சனாக இருக்கிறது. இதில், இடைக்கால நிவாரணமாக எந்த ஏற்பாடு செய்யப்பட்டாலும், பிரச்சனைக்கு நிரந்தர சீர்திரு உற்பத்தியைப் பெருக்குவதுதான் என்னுடைய வாங்குக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இதை யார் செய்வது? விவசாயப் பெருமக்கள்தான் செய்தாகவேண்டும். ஆக, பிரச்சனை தீர்வுக்கான சாவி, நம் மக்கள் கைமையேதான் இருக்கிறது. இக்கருத்தை வலியுறுத்தி, பிரதம மந்திரி திரு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், அக்டோபர் 1-ந் தேதி வாடுலிமில் நிகழ்த்திய சொந்த பொழிவின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டின் செல்வமும், அந்தந்த நாட்டின் வயல்களிலும், தொழிற்சாலைகளிலும் ஆகும் உற்பத்தியை ஒட்டியே இருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். தொழிற்சாலைகளின் உற்பத்திகூட, சில வகைகளில் நிலங்களின் உற்பத்திப் பொருட்களின் உதவியைப் பெறவேண்டியிருக்கிறது: உதாரணமாக, துணி, சர்க்கரை முதலியவைகளின் உற்பத்தி, விவசாய மூலப் பொருட்களின் உற்பத்தியை ஒட்டியே இருக்கிறது. ஒரு தேசத்தின் செல்வத்தைப் பெருக்கி, செழிப்பும், பலமும் உள்ளதாக்க—குறிப்பாக, விவசாயத்தையே முக்கிய தொழிலாக்கக் கொண்ட நமது நாட்டை வளப்படுத்த—விவசாயிகளுக்கு மிகுந்த பொறுப்பு உண்டு. நமது நாட்டு விவசாயிகள் இந்தப் பொறுப்பை ஏற்க பலம் உள்ளவர்கள்தான்: நாம் முயற்சி செய்தால், உழைத்தால் உழைப்புக்கு ஏற்ற பலனை அளிக்க நிலத்தாய் தயங்க மாட்டார்கள்:

சென்ற சில ஆண்டுகளாக விவசாயத்தில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோம். முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 17 சதவிகிதம் விளைச்சல் பெருகியது. இரண்டாவது திட்ட காலத்தில் 20 சதவிகிதம் உயர்ந்தது: மூன்றாவது திட்ட காலத்தில் 80 சதவிகித அதிகரிப்பை லட்சிய அளவாகக் கொண்டுள்ளோம்: ஆனால் மக்கள் தொகை அதிகரிப்பைப் பார்க்கும்போது, விவசாயத்துறை முன்னேற்ற வேகம் குறைவு என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. உற்பத்திக்கு குறைவுக்கான காரணங்களில் ஒன்று, நாட்டின் ஒரு பகுதியில் அதிக மழையும், வேறு சில பகுதிகளில், குறைவான மழையும் பெய்

வதாகும். இதனால் மூன்றாவது திட்ட குறியீட்டு அளவைவிட, விளைச்சல் குறைவாக இருக்கிறது.

சில சமயங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது, சீக்கிரமாக விளைந்து அதிக பலன் கொடுக்கக்கூடிய பயிர்களைப் பயிர் செய்ய வேண்டும்: நமது நாட்டில் பூச்சி மருந்துகளும், நவீன விவசாயக் கருவிகளும் போதிய அளவு உபயோகிப்பதில்லை. விளைச்சல் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பயிர், பூச்சியால் தாக்கப்பட்டால் உடனே பூச்சி மருந்துகளும் அதை உபயோகிக்கும் விவரங்களும், கிராம சேவக்குகையிடமோ அவ்வது வட்டார வளர்ச்சி அதிகாரியிடமோ வாங்கிக்கொள்ள வேண்டும்.

விவசாயிக்குப் போதிய வருமானம் கிடைக்க....

விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச அளவு விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்திருக்கிறோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். விவசாயிகள் தங்கள் உழைப்புக்கும், முதலுக்கும் தகுந்தபடி வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு, விவசாயிகளின் லாபத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் இடைத்தரகர்களின் நடவடிக்கைகளைக் குறைக்க ஆவன செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

இந்தப் பரந்த நாட்டில், கிராமப் பஞ்சாயத்து என்ற முறையை ஏற்படுத்தியுள்ளோம்? இந்தப் பஞ்சாயத்துகள் பொருளாதாரத்தில் முழு வளர்ச்சி அடையவேண்டும். இதற்கு விவசாய வளர்ச்சிதான் சரியான வழி. காவலரையறையின்றி நமது மக்களுக்காக உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துகொண்டும், தொழிற்சாலைகளுக்காக மூலப்பொருட்களை இறக்குமதி செய்துகொண்டும் இருந்தால், நமது பொருளாதாரத்தை உயர்த்தவோ, அல்லது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவோ இயலும் என்று நாம் நம்ப முடியுமா?

காந்தியடிகள், நமக்குத் தலைமை ஏற்று இருந்த காலத்தில், காங்கிரஸ் கூழியர்கள் கிராமம் கிராமமாகச் சென்று சுதந்திரத்தின் பொருளையும் அதன் தேவையைப் பற்றியும் கூறியார்கள்: இந்த முறையில் அவர்கள் எங்கு சென்றாலும் சுதந்திர ஆர்வத்தைப் பெருக்கி ஒரு பெரிய தேசிய இயக்கத்தையே உண்டாக்கினார்கள். இந்த அவசர நிலையில், உணவுப் பிரச்சனை நம்மைப் பயமுறுத்தும்போது, நாம் சுதந்திரத்தைச் சேர்ந்த

தவராக இருந்தாலும் சரி, எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, கிராமம் கிராமமாகச் சென்று, உணவு உற்பத்தியை விவசாயிகள் பெருக்கும் வழியில் அவர்கள் மனத்திலே ஒரு விழிப்பு உணர்ச்சியையும், ஒருபுது வேகத்தையும் உண்டாக்கவேண்டும்;

விவசாயிகளுக்கு இந்த வேண்டுகோள் முக்கியமானதாகும்; உங்கள் நெற்றியில் இருந்து விழும் வேர்வையின் மூலம் உணவுப் பற்றுக்குறையைத் தீர்ப்பீர்கள், வருகிற விவசாய காலத்தில் விதைக்கப்படுகிற ஒவ்வொரு விதையும் நாட்டின் வருங்காலத்தில் புதிய திருப்பத்தை உண்டாக்கட்டும். நாட்டை வளம் உள்ளதாகவும் பலம் உள்ளதாகவும் ஆக்க, நம் நாட்டு விவசாயிகள் ஆற்ற வேண்டிய பணிகளைப்பற்றி நான் வேறு எந்த வார்த்தை மூலம் விளக்க முடியும்?

கூட்டுறவுச் சங்க அங்கத்தினர்களையும், கிராமப் பஞ்சாயத்து மெம்பர்களையும், மற்றும் உழைப்பாளிகள், தொண்டர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், கஷ்டமான இந்த நேரத்தில், நாம் அனைவரும் விவசாயிகளுடன் தோளோடு தோள் நின்று, விவசாயத்துறையில் பலம் மிக்கதொரு புதிய அரண் அமைப்போம்;

எங்கு, திடமும் திறமையும் இருக்கிறதோ அங்கு வெற்றியைப் பற்றி சந்தேகத்திற்கு இடமேது?

ஒருநாள் குஞ்சைக் கொண்டு கோழி வளர்க்க முடியுமா?

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சட்டில்கார் என்ற பகுதி, கோழி வளர்ப்பில், இன்று முன்னணியில் நிற்கிறது. ஆனால், இங்கு, தீவிர கோழி வளர்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டபோது பல சங்கடங்கள் இருக்கத்தான் செய்தன. போதுமான அளவுக்குக் குஞ்சுகளோ, குஞ்சு பொறிப் பதற்கான முட்டைகளோ கிடைக்கவில்லை. எனினும் அரசாங்க இலாகா மூலம், குறைந்த விலையில் குஞ்சுகள் விறியேற்கும் செய்ய ஆரம்பித்தபின், கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு துரிதம் ஏற்பட்டது; குஞ்சுகளோடு அவற்றை வளர்ப்பதற்கான நவீன சாதனங்களும், பண்ணை நடத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன. அந்தச் சாதனங்களும் குறைந்த விலையில் தான் தரப்பட்டன.


ஆனால், குஞ்சுகள் வளர்ந்த குஞ்சுகளாக இல்லாமல் ஒருநாள் குஞ்சுகளாக இருந்ததால், அவற்றை வளர்த்து கோழிகளாக்குவது கடினம் என்று சந்தேகித்தார்கள். கிராமத்தார்கள் மட்டுமல்ல; இலாகா சிப்பந்திகள்கூட, முதலில் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் குஞ்சுகளுக்குச் சரியான உணவு அளித்து, தக்க முறையில் வளர்க்கும் விதத்தைத் தெரிந்துகொண்டபின், அந்தச் சந்தேகத்தை விட்டொழித்தார்கள்.

இன்று சட்டில்கார் பகுதியில், சிறப்பான முறையில் நடக்கும் கோழிப் பண்ணைகள் பல இருக்கின்றன. அவை ஆயிரக் கணக்கான ரூபாய் மூலதனம் போட்டு, ஒருநாள் குஞ்சுகளை வாங்கி வளர்த்து வியாபாரம் செய்து, நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றன.

இதோ, ஒரு செயல்வீரர்!

விவசாய வருமானத்தின்மூலம் சீராகக் குடும்பம் நடத்த முடியும் என்பதற்கு மேற்கு வங்க விவசாயி ஒருவர், மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக விளங்குகிறார். திரு வைத்தியநாத் ராய் என்ற அவர், பெரிய நிலச்சுவாந்தார் அல்ல; அவரிடம் உள்ளது 10 ஏக்கர் நிலந்தான். எனினும், வயது வந்தவர்கள் 6 பேரும், மூன்று குழந்தைகளும் கொண்ட தம் குடும்பத்தை அவர் சீராக நடத்தி வருகிறார்; இப்படி ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்துடன் வாழும் அளவுக்கு, வசதி ஏற்பட்டது எப்படி? 10 ஏக்கர் நிலம் என்றாலும், அதில் தீவிரமாக விவசாயம் செய்கிறார். ஓர் அங்குலத்தைக் கூட எப்போதும் சாகுபடி செய்யாமல் விடுவதில்லை; நெல் அறுவடை முடிந்ததும், அந்த நிலத்தில் உருளைக்கிழங்கு பயிர் செய்கிறார். அதோடுகூடவே பூசணியும், கலந்து போடுகிறார். நிலங்களுக்கு வேண்டிய நீர்ப்பாசனம் தட்டின்றி கிடைப்பதற்காக, குழாய்க்கிணறு அமைத்திருக்கிறார்; பிளாக்கிலிருந்து கிடைத்த ரூ. 500 கட்டுதலையை இதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

விவசாயத்தில் வெற்றி கண்டவரும் இவர், குப்பை எரு மட்டுமின்றி, எல்லாவிதமான ரசாயன உரங்களையும் தாராளமாக உபயோகித்து வருகிறார். இவர் தமது நிலத்தின் எல்லாப் பகுதிகளையும் மூன்றுண்டுகளுக்கு ஒரு முறையாகிலும், பசுநதான் உரத்திற்காக பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.



சிறந்த பணியாற்றும் பஞ்சாயத்துக்கள்

ஆசனூர் பஞ்சாயத்து

[திரு மு. பாண்டிரங்கம், கிராமசேவக, ஆசனூர்.]

தென்னூர்க்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப் பேட்டை வட்டாரத்தில் அமையப்பெற்ற ஆசனூர் கிராமம் இவ்வட்டாரத்தின் மாதிரி கிராமமாக இருப்பதுடன் இவ்வாண்டின் வட்டார நிலை முதல் "பரிசையும்" அடைந்ததாகும். மேலும் இவ்வூர் கிடங்குடன் கூடிய கூட்டுறவு சங்கம், கால்நடை முதல்துறை நிலையம், தாய் சேய் பராமரிப்பு நிலையம், பள்ளிக்கூடம், மனமகிழ் மன்றம் சிறுவர் பூங்கா, மாதர் சங்கம் போன்றவைகளுடன் பொலிவுறுகிறது.

இரண்டாயிரத்தை எட்டிப் பிடிக்கும் அளவு மக்கள் தொகை கொண்ட இக்கிராமம் பத்து ஆண்டுகளாகத் தினர்களுடனும் ஒரு பெண் அங்கத்தினருடனும் தனி கிராம பஞ்சாயத்தாக 1958 செப்டம்பர் முதல் செயலாற்றி வருகிறது.

விவசாயமும் கூட்டுறவும்

பஞ்சாயத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சகாயத்துகள் பொறுக்கு விதை உற்பத்தி வேலையைக் கவனித்து வருகின்றனர். இவ்வாறு பொறுக்கு விதைகளை உற்பத்தி செய்தபின், விதைகளை கூட்டுறவு சங்கத்தின் மூலம் வாங்கி வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வயல்களில் பூச்சிகளால் ஏற்படும் தாக்குதலைச் சலபமாகவும் உடைவுக்குடனும் தடுக்க பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டவர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் பூச்சி மருந்துகள் விதியோடுக்கப்படுகின்றன. மேலும் குறைந்த விலைக்கு மருந்து தெளிக்கும் கருவி, தூவும் கருவி, விவசாயிகட்கு பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தவிர, இரண்டு இரும்புக் கலப்பைகளும், இரண்டு தைம் மிதிக்கும் கருவிகளும், மூன்று மருந்து தெளிக்கும் கருவிகளும், ஒரு சேறு கலக்கும் கருவியும் பாதி விலையில் விவசாயிகட்கு பஞ்சாயத்து வழங்கியுள்ளது.

மூன்று ஏக்கர் நிலத்தில் எரி புறம்போக்கில் 152 மாந் கன்றுகளும் தெருக்களின் ஓரங்களில் 184 தென்னக் கன்றுகளும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கால்நடை அபிவிருத்தி

நூறு ஜாதி சேவல்கள் பரிவர்த்தனை மனையில் பஞ்சாயத்து மூலம் வழங்கப்பட்டன. ஒரு காங்கியம் பொலிகாணியம் வாங்கப்பட்டு, சிறந்த கன்றுகள் சுமார் 20 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் இங்கு அமைந்திருக்கும் கால்நடை முதல்துறை நிலையத்தின் மூலம் கால்நடைகள் நோயினின்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கல்வி

பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி ஒன்றை யூனியன் ஆதரவில் இப் பஞ்சாயத்து நடத்தி வருகிறது. பள்ளியில் பயிலும் 133 மாணவ மாணவிகளில் இப் பஞ்சாயத்து 70 மாணவ மாணவிகட்கு மகிப உணவு மனியமளித்து நடத்தி வருகிறது. தவிர ஜிவா தோட்டாரால் நடத்தப்படும உயர் நிலப்பள்ளி ஒன்றுமுண்டு.

குடிதண்ணீர் வசதி

பஞ்சாயத்தைச் சேர்ந்தது மூன்று குடிதண்ணீர் கிணறு ஆகும். இதில் ஒரு கிணற்றுடன் மேல் நீர் தீக்கத் தொட்டி முடிவடைந்ததுடன் ஹரிஜன காலனியில் ஒரு கிணற்றுடன் மேல்நிலை நீர் தீக்கத் தொட்டி முடியும் நிலையிலும் உள்ளது. விதிகளில் மின்சார விளக்குகள் 32 போட பஞ்சாயத்து மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனமகிழ் மன்றம்—சிறுவர் பூங்கா

நாள் முழுவதும் உழைத்துக் களைத்துப் போய் வரும் விவசாயிகள் மன நிம்மதியடையவும், நாட்டின் அன்றாட நிலையை அறியவும் மனமகிழ்மன்றம் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள ரேடியோவும் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. ரூ. 680 மதிப்புக் கொண்ட 324 புத்தகங்கள் அடங்கிய ஒரு நூல் நிலையமும், பா வார, மாத சஞ்சிகைகள், தினசரி பத்திரிகைகளுடன் கூடிய ஒரு படிப்பகமும் இதில் அமையப்பெற்று வருகிறது.

குழந்தைகள் அன்றாடம், மாவைப் பொழுதில், மகாகவி பாரதியார் கூறியது போல, ஒடியாடி விளையாடி குதாசலிக்க மனமகிழ் மன்றத்துடன் இணைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து சிறுவர் பூங்கா பெரிதும் பயன்பட்டு வருகின்றது. பூங்காவில் ஊஞ்சல், ஏறா—இரண்டு பவலை, சறுக்குப் பவலை, சோன்றவைகளும் உள்ளன.

தொண்டர் படை

நூற்று ஐம்பது தொண்டர்களைக் கொண்ட இப் படையினர் ரூ 250 அளவில் ஹரிஜன காலனிக்ஞ செல்வ ரோடு அமைத்துள்ளனர்.

கலவை உரத்திட்டம்

அரசாங்கத்தின் மூலம் ரூ. 3600 கடன்பெற்று இப்பஞ்சாயத்து ஒரு கலவை உரத்திட்டிய அமைத்துள்ளது. அன்றாடம் தெருக்களில் கிடைக்கும் குப்பை கூளங்கள் இரண்டு தெருக்கூட்டிகள் மூலம் கட்டப்பட்டு பஞ்சாயத்து வண்டி மூலம் திடீலிவள்ள குழிகளில் நிரப்பி நல்ல கலவை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 30 டன் கலவை உரம் தயாரிக்கப்பட்டது. ரூ. 18-க்கு விற்கப்பட்டது.

தனியார்களின் தங்கினிடம் கிடைக்கும் தழை, ரூபை, கூளங்களைச் சேகரித்து. 30 கலவை உரக் குழிகள் வெட்டி அவற்றில் நிரப்பி வருகின்றனர். இவர்களுக்கு பஞ்சாயத்து மூலம் பஞ்சாயத்து யூனியனிடமிருந்து ரூ. 180 மானியம் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

மாநர் சங்கம்

இருபத்தைந்து மாநர்கள் கொண்ட மாநர் சங்கம் ஒன்று பஞ்சாயத்தின் மூலம் வாங்கி வழங்கப்பட்ட ஒரு தையல் இயந்திரத்தினாலும் ஒரு தேனீப் பெட்டியுடனும் செயலாற்றி வருகிறது.

நல்லூர் பஞ்சாயத்து

(திரு ஏ. கே. லெயராஜ், கிராமசேவக், நல்லூர் பஞ்சாயத்து)

கோவை மாவட்டம் நம்பியூர் பஞ்சாயத்து யூனியனில் நல்லூர் பஞ்சாயத்து ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இப்பஞ்சாயத்து 1939-ம் ஆண்டிலேயே மல்தாபிதம் பெற்று நம்பியூர் பஞ்சாயத்து யூனியனில் சிறப்பாகப் பணியாற்றும் பஞ்சாயத்தாகும்.

பஞ்சாயத்து

இப்பஞ்சாயத்தின் மொத்த ஐனத்தொகை 4,000, 15 ஆண்ட உறுப்பினர்களையும் ஒரு பெண் உறுப்பினரையும் கொண்டு இப்பஞ்சாயத்து இயங்கி வருகின்றது. தற்போது பணியாற்றிவரும் தகீவர்திரு ஆர். சேதுமாதவன் அவர்கள் இப்பஞ்சாயத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு மையமாக இருந்து வருகின்றார்.

விவசாயம்

இப் பஞ்சாயத்தில் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கென ஒவ்வொரு ஆண்டும் உணவு உற்பத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டு அதன்படி பொறுக்கு வித்துக்களைப் பயிர் செய்தல், நவீன விவசாய முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் இப்பஞ்சாயத்து கவனம் செலுத்தி செயல்பட்டு வருகின்றது.

சென்ற ஆண்டில் எரு உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தில் 90 கலவை எருக்குழிகள் அரசாங்க மான்யத் தொகை பெற்று வெட்டப்பட்டு எரு தயாரிக்கப்பட்டுள்ளது. உரிய காலத்தில் பயிர்களுக்கு வரும் யூச்சி யூசர்ஸ் நோய்களைத் தடுப்பதற்கு சகாய விசையின் விவசாயிகளுக்கு யூச்சி நாசினிகள் வழங்கப்பட்டுவருகின்றன. பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்க மருந்து தெளிக்கும் கருவி (Sprayer), மருந்து தூவும் கருவி (Duster) களும் இப்பஞ்சாயத்தில் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு கொடுத்து உதவி வருகின்றது.

தீவிர விவசாயத் திட்டப் பகுதிகளில் நவீன அரிசி மில்கள்

தமிழ் நாடு உட்பட சில ராஜ்யங்களில், தீவிர விவசாயத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிற ஹில்லங்களில் தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்தலங்களில் நவீன அமைப்பிலான ஆறு அரிசி மில்கள் ஏற்படுத்தவதென்று, இந்திய சர்க்கார் தீர்மானித்துள்ளனர். நவீன நடைமுறைகளையும், உபகரண சாதனங்களையும் உபயோகத்துக்குக் கொண்டு வருவதின் மூலம், நாட்டில் அரிசி உற்பத்தியைப் பெருக்குவதற்கு வழி வகைகளை விளக்குவதற்கான வேலைத் திட்டமொன்றின் பகுதியாக, இந்த மில்கள் பூர்ணரித்த அடிப்படையிலும் நிறுவப்படலாக்கின்றன. இவற்றில் முன்னே சர்க்கார் துறையிலும், மற்ற முன்னே கூட்டுறவுத் துறையிலும் ஏற்படுத்துவதென்றும் ததற்காகமாக படிவு செய்யப்பட்டுள்ளது. அரிசி தொழிலில் சம்பீ, விநியோக ஏற்பாடுகள் சம்பந்தமாக, சர்க்காரிடம் யூரன் கட்டுப்பாடு இருந்து வருவதற்கு வகைசெய்யும்படியான அமைப்பை, இத் திட்டம் பெற்றிருக்கும்.

தையல்வேலை, பூவேலை, பை பின்னூதல், பாசிமணி மூலம் பர்த் தயார் செய்தல் போன்ற பல வேலைகளில் மாநர்க்கள்பெருத்து வருகின்றனர். சோப்பு செய்தல், சாய்கறி தோட்டம், வார்தா (மகன் குளா) அடுப்பு போன்றவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறது.

சிறு சேமிப்பு

ஐந்து நபர்களை, சிறு சேமிப்புப் பத்தகத்தின் மூலம் இப்பஞ்சாயத்து பணம் சேமிக்க செய்துள்ளது. பத்து நபர்கட்கு, மண் உண்டிகள் மூலம் சேமிப்பு செய்துவர ஏற்பாடு செய்துள்ளது.

கூட்டுறவு

இப் பஞ்சாயத்தில் விவசாயிகளின் பொருளாதாரப் பிரச்சனைகளில் நாட்டம் கொண்டு அவர்களுக்கு விவசாயத்தில் தேவையான கடன் வசதிகளை அளிக்க ஒரு கூட்டுறவு விவசாய பாங்கு சீரிய முறையில் பணியாற்றி வருகின்றது. விவசாயிகளுக்கு நீண்டகாலக் கடன், குறுகிய காலக் கடன், மத்திய காலக் கடன், பொருள்கள் அடமானத்தின் பேரில் கடன் போன்ற பலதுறைகளில் விவசாயிகளுக்குக் கடன்கள் வழங்கி, அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்து வருகின்றது. ஆர்வமும் அனுபவமும் பொதுப்ப சிவில் நாட்டமும் கொண்ட இடக் தலைவர் திரு வெங்கடாசலக் கவுண்டர் இப்பாங்கிதனை மிகவும் திறம்பட நடத்தி வருகின்றார்.

கால்நடை

கால்நடை அபிவிருத்தியில் நாட்டம்கொண்ட இப்பஞ்சாயத்தில் உயர்தரக் கால்நடைகளை உற்பத்தி செய்வதற்கென்று ஒரு பொலிக்கோளையும் (Stud bull), உயர்தரக் கோழிகளை உற்பத்தி செய்வதற்கென்று 200 வெள்ளை வெள்ளை சேவல்களும் கால்நடை அபிவிருத்தித் திட்டத்தின் மான்யத்துடன் யூனியனிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.

கிராமப் பணித் திட்டங்கள்

இப்பஞ்சாயத்தில் இதுவரை 7 மைல் நீளமுள்ள 8 சாலைகள் போடப்பட்டு உள்ளன. 1,755 அடி நீளமுள்ள 8 ஐதாதாரிகள் போடப்பட்டு உள்ளன. குடிநீர் வசதிக்கென 17 கிணறுகள் வெட்டப்பட்டு உள்ளன. 7 'கல்வெட்டு'கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இப் பஞ்சாயத்தின் தலைமை இடத்தில் ரூ. 15,000 செலவில் ஒரு மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.



திருப்பளிப் பார் ?

['கிராம நலம்' மேலெழுந்தவாரியாகப் படிக்கத்தக்க பொழுதுபோக்கு பத்திரிகையல்ல. வாசகர்களின் அறிவு வளர்ச்சிக்காக, பயனுள்ள பல தகவல்கள், ஒவ்வொரு இதழிலும் தரப்படுகின்றன. கட்டுரைகளில், அவை விரிவி இருப்பதை, ஊன்றிப் படிப்பவர்கள் அறிவர்.]

இத்தகைய நல்ல பல செய்திகளை, கடந்த இதழ்களில் படிக்கத் தவறியவர்கள் பயனடைவதற்காக இப்பகுதி ஆரம்பிக்கப்படுகிறது.

கீழ்க்கண்ட வினாக்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும், அடைப்புகளில் தரப்பட்டுள்ள மூன்றில் ஒன்று சரியான விடையாகும். அந்தச் சரியான விடையைக் கண்டு பிடிக்க, 1964 ஜனவரி, பிப்ரவரி, மார்ச் 'கிராம நலம்' இதழ்களைப் பாருங்கள்.

எல்லா வினாக்களுக்கும் சரியான விடை அனுப்புகிறவர்களின் பெயர்கள், 'கிராம நலத்தில்' வெளியிடப்படும்.

விடைகள் அனுப்ப, கடைசி தேதி : 15—1—1965.

—ஆ. சிரியர்.]

1. "காந்தி நிகேதனம்" அமைக்கப்பட்டுள்ள மாநிலம் (வங்காளம், குஜராத், தமிழ்நாடு)
2. தமிழ்நாட்டில் 1962-ல் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை (62,744—54,325—49,503)
3. 'பொது நிதியும் வறுமையும்' என்ற நூலை இயற்றியவர் (மகாத்மா காந்தி, ஜே. சி. குமரப்பா, மகாதேவ தேசாய்)
4. இந்தக் கிராமத்தில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட், சுருட்டு போன்ற பொருள்கள் விற்பனையாவது கிடையாது. (திம்மநாயக்கன்பட்டி, காரைக்கேணி, காசாங்காடு)
5. தேசிய ஒருமைப்பாடு கருத்தரங்கு கூடிய இடம் (காந்தி கிராமம், சென்னை, புது டில்லி)
6. "கைவருந்தி உழைப்பவர் தெய்வம், கடவுளர் தெய்வம்"—இது யாருடைய வாக்கு? (தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியார், தாசூர்)
7. ஜானியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு—(1928, 1908, 1919)
8. நம் தேசிய கீதத்தில், நம் நாட்டில் இல்லாத ஒரு பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது; அது எது? (பர்மா, சிந்து, இலங்கை)
9. 'மக்கள் தொண்டர் கழகம்' ஏற்படுத்தியவர் (சுபாஷ்சந்திர போஸ், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபதிராய்)
10. தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் உடல்நலக் குறைவுக்குக் காரணம், பெரும்பாலும் இதன் மூலம் பரவும் நோய்களையாகும் (காற்றினால், நீரினால், கொசுக்களால்)
11. திருப்பத்தூர் (வட ஆர்க்காடு மாவட்டம்) இதற்குப் பெயர்பெற்றது? (ஐயக்காளம், ஞவரம் பருப்பு, கரும்பு)
12. தீனபந்து ஆண்ட்ரூசுக்கு நினைவுச் சின்னமாக ஓர் ஆஸ்பத்திரி நிறுவப்பட்டுள்ள இடம் (வார்தா, சாந்தி நிகேதனம், சேவா கிராமம்)
13. "புரோடயரியா மிக்சர்" எதற்குப் பயன்படும்? (சுரத்திற்கு, காலரர்வுக்கு, அம்மை நோய்க்கு)
14. நம் நாட்டில் 1950 முதல் 1961 வரை இந்நோயினால் 4,34,424 பேர் மரணமடைந்துள்ளனர். (காலரா, அம்மைநோய், டிப்தீரியா)
15. இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த தேதி (30-1-1948, 26-1-1950, 15-12-1947)

வறுமையின் கொடுமை



(நாடகம்)

பாத்திரங்கள்

1. சந்தானம் : போலீஸ் இன்ஸ்பெக்டர்.
2. மங்களம் : ஒரு ஏழை தொழிலாளியின் மனைவி; ஐந்து குழந்தைகளுக்குத் தாய்; வறுமையினால் தற்கொலை செய்ய முயற்சிப்பவள்.
3. பாஸ்கர்
4. சங்கர் } : போலீஸ் காண்ஸ்டபிள்கள்.
5. கண்ணப்பன் : ஒரு ஏழைத் தொழிலாளி; குழந்தைகளின் பசியைத் தீர்ப்பதற்காகத் திருட்டுக் குற்றம் புரிபவன்.
6. சாரதா : போலீஸ் இன்ஸ்பெக்டரின் தங்கை;
7. ரங்கப்பன் : இன்ஸ்பெக்டர் வீட்டு வேலைக் காரன்.
8. தங்கபணி : அரசாங்க மருத்துவ மனையில் பணி புரியும் வேடி டாக்டர்; சாரதாவின் தோழி.
9. லலிதா : ஒரு நர்ஸ்.
10. கப்பம்மா : படிப்பில்லாத ஒரு பட்டிக்காட்டுப் பெண்; எட்டு குழந்தைகளுக்குத் தாய்; தன் உடல் நலத்தையும், குழந்தைகளின் உடல் நலத்தையும் சரியாகக் கவனித்துக் கொள்ளாதவள்.
11. ரங்கம்மா : பத்துக் குழந்தைகளைப் பெற்று மெலிந்து போய் தோயால் வருந்துபவள்; உயிர்சே போனாலும் ஒழுங்கான மருத்துவ சிகிச்சை பெற விரும்பாதவள்; படிக்காதவள்.
12. பங்கலம் : பன்னிரண்டு குழந்தைகளுக்குத் தாய். குடும்பத்தைக் காப்பாற்ற முடியாத கணவன் ஓடிப்போவதால் பைத்தியம் பிடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு அங்கிருந்து தப்பி ஓடி வருபவள்.
13. கமலம் : ஐந்து குழந்தைகளுக்குத் தாய்; வசதியில்லாததால் குழந்தைகளின் கல்வியைப் பற்றியே சிந்திக்காமலிருப்பவள்.
14. வசந்தா : படித்த பெண்; குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மதித்து அதன்படி நடப்பவள்; இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடும் தகுந்தமோடும் வாழ்க்கை நடத்துபவள்.
15. ராமராவ் : ஒரு கம்பவுண்டர். அரசாங்க மருத்துவ மனையில் வேலை செய்பவர்.

காட்சி 1

இடம் : ஒரு பூங்கா

பாத்திரங்கள் : (1) மங்களம் (2) போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானம்.

[நள்ளிரவு. தலைவிரி கோலத்தில் மங்களம் நீளமான கயிறு ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு தேம்பித் தேய் அழுது கொண்டே வந்து ஒரு மரத்தடியில் நிிற்கிறாள்]

மங்களம் : (தனக்குள்) சேச்சே என்ன வாழ்வு? இருப்பதை விட இறப்பதே மேல்.

[கடவுளை வணங்குகிறாள். பிறகு இரு கரங்களாலும் தன் முகத்தை முடிக்க கண்ணீர் வடித்தவுடன் தன் மலையைத் தேற்றிக் கொண்டு மரக்கிளையில் கயிறை மாட்டுகிறாள். அச்சமயம் அவ்வழியாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானம் மங்களத்தைக் கண்டதும், மங்களம் ஓட முயற்சிக்கிறாள்.]

இன்ஸ்பெக்டர் : (அதிகாரம் நிறைந்த பலத்த குரலில்) நீய் அங்கே. யார் நீ? [மங்களம் விழிக்கிறாள்]

இன்ஸ்பெக்டர் : ஏன் விழிக்கிறாய்? தற்கொலை செய்து கொள்ளவா நினைத்தாய்?

மங்களம் : (நடுக்கத்துடன்) இல்லை;

இன்ஸ்பெக்டர் : (கோபத்துடன்) என்ன இல்லை?

மங்களம் : (பயத்துடன்) ஆமாம்.

இன்ஸ்பெக்டர் : உன்னைக் கைது செய்கிறேன். தற்கொலை முயற்சி ஒரு பெரிய குற்றம்.

மங்களம் : உண்மைதானாங்க. ஆனாலும் எனக்கு என்ன துன்பம் நேர்ந்ததென்று உங்களுக்குத் தெரிந்தால்...

இன்ஸ்பெக்டர் : (அவட்சியமாக) உன்னைப் போன்ற பெண்களுக்கு வழக்கமாக வரும் துன்பம் என்ன? எவ்வாறு எனக்குத் தெரியும். காதல் விவகாரங்களால் எவ்வளவாவது நடிபி இருப்பாய். பிறகு ஏமாந்திருப்பாய். அப்படித்தானே?

மங்களம் : (துணிவுடன்) இல்லை. நீங்கள் நினைப்பது தவறு. நான் கல்யாணமானவள். (தானியைக் காட்டிக்கொண்டே) நான் அணிந்திருக்கும் தானியைப் பாருங்கள். அது மாட்டுமல்ல. இத்தச் சின்ன வயதிலேயே ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டேன். கொடிய வறுமையோடு போராடிவிட்டேன். நான் பெற்றெடுத்த குழந்தைகள் பட்டினியால் துடிப்பதைக் காணச் சங்கமால் நான் சாகத் துணிந்து விட்டேன். இப்போது நினைத்துப் பாருங்கள். நான் தங்கள் பரிதாபத்துக்குரியவளா? அவ்வது தங்களால் கைது செய்யப்பட வேண்டியவளா?

இன்ஸ்பெக்டர் : ச்ச்ச்ச...உன் கதை சோகமானதுதான். ஆனால் யாரும் எந்த நினைப்பும் சட்டமற்ற மீறத் துணிந்துவிட முடியாது.

[மங்களம் விழிக்கிறாள்]

இன்ஸ்பெக்டர் : உம், நட போலீஸ் ஸ்டேஷனுக்கு; (திரை)

நாடக உரிமை : டாக்டர் வி. செல்வராஜ், எம்.பி., பி.எஸ்., மாவட்ட மருத்துவ அதிகாரி, கோயம்புத்தூர், கதை, வசனம் : திரு வி. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மின்சார போர்டு (பைகாரா சிட்டம்)

காட்சி 2

இடம் : போலீஸ் ஸ்டேஷன்.

பாத்திரங்கள் : (1) இன்ஸ்பெக்டர் சந்தானம் ;
(2) மங்களம் ; (3) கான்ஸ்டபிள் பாஸ்கர் ; (4) கான்ஸ்டபிள் சங்கர் ; (5) கண்ணப்பன் (மங்களத்தின் கணவன்)

சீனிமயமான கிராமங்கள்

1964 ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்நாட்டில் மொத்தம் 274 கிராமங்களுக்குத் தமிழ்நாடு மின்சார போர்டு மின்சார வசதியை அளித்தது. மின்சார வசதி பெற்ற கிராமங்களின் விவரம், மாவட்ட வாரியாக பின் வருமாறு :—

செங்கல்பட்டு—12 ; தென்னார்க்காடு—12 ; வடார்க்காடு—52 ; சேலம்—66 ; கோயம்புத்தூர்—18 ; திருச்சி—15 ; மதுரை—36 ; இராமநாதபுரம்—24 ; திருநெல்வேலி—38 ; கன்னியாகுமரி—1.

1964 செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ்நாட்டில் மின்சார வசதி பெற்றிருந்த நகரங்கள், கிராமங்களின் மொத்த எண்ணிக்கை 17,387. மின்சார பம்பு செட்டுகளின் எண்ணிக்கை 197,049.

[இன்ஸ்பெக்டர் தன் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். கான்ஸ்டபிள்கள் கண்ணப்பனைக் கொண்டு வந்து நிறுத்தி இன்ஸ்பெக்டரை வணங்குகிறார்கள்.]

இன்ஸ்பெக்டர் : (தலை நிமிர்ந்து பார்த்து) யார் இந்த ஆசாமி ?

பாஸ்கர் : நேத்து ராத்திரி நானும் சங்கரும் ரோந்து சுத்திட்டிருந்த போது இவனும் விதி விதயா திரிஞ்சுட்டிருந்தான். எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்து இவன் பின்னாலேயே போனோம். இந்தப் பய ஒரு வீட்டிலே நுழைஞ்சு திருடினான் சார்.

இன்ஸ்பெக்டர் : ஓ ஹோ ! (கண்ணப்பனைப் பார்த்து) நீ திருடினது உண்மைதானே ?

கண்ணப்பன் : ஆமாங்க.

இன்ஸ்பெக்டர் : பரவாயில்லையே ! தைரியமா உண்மையைச் சொல்லிவிட்டாயே.

கண்ணப்பன் : சார். உண்மையை நான் ஏன் மறைக்க வேண்டும். நான் ஒருளவு படித்தவன் தான். ஆனாலும் நல்ல வருமானம் கிடைக்கக் கூடிய வேலை எனக்குக் கிடைக்கவே இல்லை. ரப்பர் தொழிற்சாலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து வந்தேன். என் கெடடகாலம் அந்தத் தொழிற்சாலையும் இப்போது மூடப்பட்டு விட்டது. நடுத்தெருவில் நாதி யற்றுக் கிடக்கும் என் குடும்பத்திற்கு உதவக் கூடியவர்கள் யாரும் இல்லை. என் மனைவியும் ஐந்து குழந்தைகளும் பட்டினியால் துடிக்கிறார்கள். திருடுவதைத் தவிர நான் என்னதான் செய்ய முடியும் ?

இன்ஸ்பெக்டர் : என்னப்பா இது ? உன் துன்பத்தைப் போக்க நீ பிறர் வீட்டில் நுழைந்து திருடி விட முடியுமா ? காரணம் என்ன காட்டினாலும் நீ செய்தது திருட்டுக்குக் குற்றம். தண்டனையிலிருந்து நீ தப்பிவிட முடியாது. வறுமையால் உன்னை விட அதிகமான துன்பத்தை அனுபவித்த ஒரு பெண் நேற்றிரவு துக்குப்பு போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தாள். நான் அவளை கைது செய்திருக்கிறேன். அவளும் ஐந்து குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். அவள் புருஷன்கூட ஏதோ ஒரு ரப்பர் தொழிற்சாலையில்தான் வேலை செய்தவதாகக் கூறினார்.

கண்ணப்பன் : (கலவரத்துடன்) சார் சார், அவள் பெயரைச் சொல்ல முடியுமா ?

இன்ஸ்பெக்டர் : அவள் பெயர் மங்களம். அவளை உனக்குத் தெரியுமா ?

கண்ணப்பன் : (பதட்டத்துடனும், வியப்புடனும்) மங்களம் ! என் மனைவி பெயரும் அதுதான் சார்.

இன்ஸ்பெக்டர் : அப்படியானால் உன் பெயர் கண்ணப்பனு ?

கண்ணப்பன் : ஆமாம் சார். நான் தான் கண்ணப்பன், ஐயா, மங்களம் ! உங்கன் பசியைப் போக்க நான் திருடுவதற்காக வீட்டை விட்டு வெளியே புறப்பட்டதும் நீ இந்த உலகத்தை விட்டே போய்விடலா துணிந்து விட்டாய் ? இன்ஸ்பெக்டர் சார் ! உங்களை நான் மறக்கவே மாட்டேன். என் மனைவியின் உயிரைக் காப்பாற்றிய உங்களை என் உயிருள்ள வரை மறக்க மாட்டேன். என் ஐந்து குழந்தைகளையும் அணைத்து வாழக்கூடிய ஒரு தாயைக் காப்பாற்றிய உங்களை நான் எப்படி சார் மறக்க முடியும் ?

[இன்ஸ்பெக்டர் காலில் வீழுகிறான். இந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரின் தங்கை சாரதா அங்கு வருகிறாள்.]

இன்ஸ்பெக்டர் : (தங்கையைப் பார்த்து) சாரதாவா ! என்னம்மா இது ? நீ வருவதாக ஒரு லெட்டர் எழுதியிருந்தா நானே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன். (சங்கரைப் பார்த்து) சங்கர்...

சங்கர் : சார்.

இன்ஸ்பெக்டர் : இந்தக் கைதியைக் கூட்டிப்போய் வாக்கப்பிலே இருக்கிற மங்களத்தைக் காட்டு.

சங்கர் : சரிங்க சார். (சங்கருடன் கண்ணப்பன் போகிறான்.)

சாரதா : ஏன் அந்தக் கைதி உன் காலிலே விழுந்தான் ? என்ன தப்பு செய்து விட்டான் ? இவன் யாரு ? வாக்கப்பிலே இருக்கிற மங்களங்கறது யாரு ?

இன்ஸ்பெக்டர் : அதுவா ? அது ஒரு விசித்திரமான கதை. விட்டுக்குப் போய் பேசலாம், வா.

சாரதா : சரியண்ணா.

இன்ஸ்பெக்டர் : (பாஸ்கரிடம்) பாஸ்கர் நான் வீட்டுக்குப் போறேன். ஹைட் கான்ஸ்டபிள் வார வரைக்கும் ஸ்டேஷனை ஒருமூங்காவைச் சேக்கோ.

பாஸ்கர் : சரிங்க சார்.

(இன்ஸ்பெக்டரும் சாரதாவும் போகிறார்கள்.)

(திரை)

இடம் : அரசாங்க ஆஸ்பத்திரி;

பாத்திரங்கள் : (1) வேடி டாக்டர் தங்கமணி;
(2) சாரதா; (3) கம்பவுண்டர் ராமராவ்
(4) நர்ஸ் லலிதா; (5) நோயாளிகள் :
பெண்கள்; சிறுவர்கள் சிறுமிகள்.

[தன் பள்ளித் தொழியான வேடி டாக்டர் தங்கமணியைப் பார்க்க வருகிறார், சாரதா.]

தங்கமணி : ஹல்லோ சாரதா; நீ எப்போ வந்தே?

சாரதா : நேற்றுக் காலையிலேதான் வந்தேன். உன் டாக்டர் தொழில் எப்படி இருக்கு?

தங்கமணி : எப்படி யிருந்தாலென்ன? இந்தத் தொழிலை விரும்பித்தானே நான் படித்தேன்; அதுதான் உனக்குத் தெரியுமே. ஆனால் நான் எந்த லட்சியத்தோடு இந்த வேலைக்கு வந்தேனோ அந்த லட்சியம் நிறைவேறவில்லை, சாரதா.

சாரதா : ஏன் தங்கம்?

தங்கமணி : எத்தனையோ ஏழை மக்களுக்கு வைத்திய உதவி செய்து அவர்களை நோயற்ற வாழ்வு வாழச் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரியையே வெறுக்கிறார்கள். முறைப்படி வைத்தியம் செய்யத் தவறிவிடுகிறார்கள். நோய் நன்றாக முற்றிய பிறகுதான் கடைசி நேரத்தில் இங்கே ஓடி வருகிறார்கள். வந்து, நோய் தீராவிட்டால் நம்மீது பழியைப் போட்டுவிடுகிறார்கள். என்ன செய்யவேண்டுமோ எனக்குப் புரியவில்லை, சாரதா.

சாரதா : நீ சொல்லுவதும் உண்மைதான். நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழவும் (தன் அண்ணன் இன்ஸ்பெக்டர் மூலம் கேள்விப்பட்ட கண்ணப்பன் தம்பதிகளின் சோக்க கதையை மனதில் எண்ணி) தங்கள் வறுமையைத் தாங்களாகவே கறைத்துக் கொள் எவுமாள அறிவு அவர்களுக்குக் கிடையாது. நாம் முயற்சித்தால் அந்த அறிவை அவர்களுக்கு ஊட்டமுடியும்.

தங்கமணி : ஆமாம் சாரதா. அவர்களைத் திருத்த நாம் முயற்சி செய்யத்தான் வேண்டும்.

(நர்ஸ் லலிதா வருகிறார்.)

தங்கமணி : லலிதா...

லலிதா : என்னங்க டாக்டர்?

தங்கமணி : வெளியே இருக்கிற நோயாளிகளை ஒழுங்கு உட்காரச் சொல்லு. நான் ஒருத்தரை "டெஸ்ட்" பண்ணி அனுப்பறவரைக்கும் இன்னொருத்தரை உள்ளே "அலென்" பண்ணுதே.

லலிதா : சரீங்க டாக்டர்.

(லலிதா போனதும் கப்பம்மா என்ற பெண், மிகப் பெரிய பாட்டில் ஒன்றை எடுத்து வருகிறார்)

தங்கமணி : என்னம்மா உனக்கு?

கப்பம்மா : சளி மருந்து வேணுமுங்க;

தங்கமணி : சளி மருந்து வேணுமா? யாருக்கு சளி? எதுக்கு இவ்வளவு பெரிய பாட்டில் கொண்டு வந்திருக்கிறே?

கப்பம்மா : சளியும் இருமலும் எனக்கும் இருக்குது. என் கொழந்தை எட்டுப் பேருக்கும் இருக்குது. எல்லோருக்கும் ஒரே மாதிரி சளி மருந்துதானே குடுப்பீங்கன்னு பெரிய சோவாப் பார்த்து எடுத்துட்டு வந்தேன்.

தங்கமணி : (சாரதாவைப் பார்த்து) பாரு சாரதா வேடிக்கையை. (கப்பம்மாவைப் பார்த்து) ஏம்மா, இப்படி மருந்து கேட்டா எப்படிக்கொடுக்குது? ஒவ்வொருத்தரையும் பரிசோதனை பண்ணிப் பார்த்து அவுக்கவுங்களுக்குத் தேவையான மருந்துதான் தரமுடியும். இப்ப உண்ணப் பரிசோதனை செய்து உனக்கு மட்டும் மருந்து தரேன். உன் குழந்தைகளுக்கு மருந்து வேணும்தான், நீ அவங்கையெல்லாம் இங்கே கூட்டிட்டு வந்தாத்தான் முடியும்.

கப்பம்மா : என் கொழந்தைங்க அத்தனை பேரும் இத்தனை தரம் வர முடியாதங்க.

தங்கமணி : (மன வேதனையுடன்) என்னம்மா இது? உன் கூடப் பேசுறதிலே பிரயோஜனமே இல்லை. சரி, வா இங்கே, (அவளைப் பரிசோதித்து விட்டு) எத்தனை நாளா சளியும் இருமலும் இருக்கு?

கப்பம்மா : இரண்டு மாசமா இருக்குதுங்க. முதல் லே எனக்குச் சளி பிடிச்சதுங்க. அப்புறம் பாருங்க, ஒரே வாரத்திலே சளி. கிடுன்னு எல்லாக் கொளந்தைகளுக்கும் சளியும், இருமலும் பிடிச்சி லொக்கு லொக்குன்னு இரும ஆரம்பிச்சுட்டாங்க.

தங்கமணி : சரி. உனக்கு மட்டும்தான் மருந்து எழுதியிருக்கிறேன். கம்பவுண்டர் கிட்டே மருந்து வாங்கிக்கோ. எப்படியோ உன் குழந்தைகளைக் கூட்டிட்டு வா. அவர்களைப் பார்த்தபிறகு அவங்களுக்கும் மருந்து தரேன்.

கப்பம்மா : சரிங்க. (போகிறார்).

(தங்கமணி ஏதோ எழுதிக்கொண்டு தன் அலுவலைக் கவனிக்கும்போது. மீண்டும் வேகமாக வருகிறார் கப்பம்மா.)

கப்பம்மா : பாருங்க டாக்டர், அந்தக் கம்பவுண்டர் மருந்து தராமட்டேங்கருங்க.

தங்கமணி : சே, சே, பெரிய தொல்லையா போச்சே; (லலிதாவைப் பார்த்து) லலிதா! கம்பவுண்டரை இங்கே வரச் சொல்லு.

லலிதா : சரிங்க டாக்டர்.

(அவள் போனதும் கப்பவுண்டர் வருகிறார்.)

தீன்முர்த்தி இல்லம்

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இல்லமாக விளங்கிவந்த தீன்முர்த்தி இல்லம், ஜவஹர்லாலின் நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருட்காட்சி நிலையமாக இருந்து வரவும், அங்கு ஒரு நூல் நிலையம் ஏற்படுத்தவும் சர்க்கார் தீர்மானித்திருப்பதாக, பிரதமர் மந்திரி திரு. லால்பகதூர் சாஸ்திரி, அண்மையில், ராஜ்ய சபையில் தெரிவித்தார். பொருட்காட்சி நிலையம், நூல் நிலையம் ஆகியவை கல்யாண சங்கத்தினரால் ஏற்பாடுகளை, அரசாங்கத் திட்டமாகக் கல்வித்துறை அமைச்சரகம் செயல்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தங்கமணி: (கம்பவுண்டரிடம்) என்ன இந்தம்மா உன் மேலே கம்ப்டெயிண்ட் பண்ணுங்க?

கம்பவுண்டர்: இல்லீங்க டார்க்டர். இந்தப் பொம் பனைதான் லாந்தல் எண்ணை பாட்டிலை தூக்கிட்டு வந்து மருந்து வேணும்னு கலாட்டா பண்ணுங்க.

தங்கமணி: (பெண்ணிடம்) இந்தம்மா அந்தப் பாட்டிலைக் கொடு. (வாக்கி முகர்ந்து பார்த்ததும்) இந்தப் பாட்டில்களே மருந்து வாங்கிக் குடிச்சா உன் வயிறை வெந்து போகும் தெரியுமா? போம்மா..ஏதாவது சுத்தம்மா பாட்டிலைக் கொண்டாந்து மருந்து வாங்கிக்கோ: சப்பம்மா சரிங்க.

(கம்பவுண்டரை முறைத்துப் பார்த்துவிட்டு உதட்டைக் கடித்துக்கொண்டே போகிறார். கம்பவுண்டர் விழிக்கிறார்.)

(சப்பம்மா போனவுடன் ரங்கம்மா என்ற மெலிந்த பெண் வருகிறார்.)

தங்கமணி: என்னம்மா உனக்கு?

ரங்கம்மா: எனக்கு ரொம்ப பலவீனமா இருக்கு துங்க. கை. கால். இடுப்பு, முதுகு, நெஞ்சு எல்லாம் வலிக்கிறதுங்க.

தங்கமணி (அவளைப் பரிசோதித்த பிறகு) எத்தனை நாள் இப்படி இருக்குது?

ரங்கம்மா: பிரசவமானாலே இருந்து மூணு மாசமா இருக்குதுங்க. அடிக்கடி மூச்சு வாங்குதுங்க.

தங்கமணி: இது உனக்கு முதல் பிரசவமா?

ரங்கம்மா: இல்லீங்க பக்தாவது பிரசவமூங்க. (தங்கமணியும் சாரதாவும் திகைக்கிறார்கள்.)

தங்கமணி: என்னம்மா அறியாமல் இருக்கு! இவ்வளவு பலவீனமா போயிட்டியே...உன் உற்பை நீ முதல்லே கவனிக்கவேண்டாமா? (ரங்கம்மாவைப் பரிசோதித்த பிறகு சீட்டு எழுதியவுடன்) சரி, போய் ஊசி போட்டுக்கோ.

ரங்கம்மா: (ஊசி என்ற வார்த்தையைக் கேட்டதும் பயந்து பலத்த குரலில்) ஊசியா? ஐயோ, வேண்டாம்மா.

தங்கமணி: (சற்று கோபத்துடன்) சரி, சரி. ஊசி போட்டால்தான் உனக்குப் பலம் வரும். உனக்குக் கண்டிமில்லாமே ஊசி போட எங்களுக்குத் தெரியும். போய் போட்டுக்கோ. (அவள் போனவுடன்)

தங்கமணி: (சாரதாவிடம்) சாரதா. அந்தப் பெண்ணை நன்றாகப் பார்த்தாயல்லவா?

சாரதா: ஆமாம் பார்த்தேன். மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறார்.

தங்கமணி: பத்துக் குழந்தைகளுக்குத் தாயாக முடிந்ததே தவிர நோயில்லாமல் வாழமுடிந்ததா? அந்தம்மா ஊசி போட்டுக்காட்டாங்களாம்; கசப்பில்லாத மருந்துதான் வேணும்மா; எப்படியிருக்கு கதை?

தங்கமணி: (பலவந்தமாக ஊசி போடப்பட்டபின், அவறிக்கொண்டே போகும் ரங்கம்மாவைப் பார்த்து) இந்தம்மா. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து ஊசி போட்டுக்க.

ரங்கம்மா: (பல்லைக் கடித்துக்கொண்டே சற்று வெறுப்புடன்) ஆகட்டுங்க, பொழச்சிருந்தா வர்ரேனுங்க.

[ரங்கம்மா போனதும் பங்கஜம் என்ற பைத்தியம் பிடித்த பெண் ஒருத்தி வருகிறார். ஆனால் அவள் தோற்றத்தைக் கொண்டு அவள் ஒரு பைத்தியக்காரி என்று சொல்ல முடியாதபடி ஒழுங்காக வந்து நிற்கிறார்.]

தங்கமணி (பங்கஜத்தைப் பார்த்து) என்னம்மா உனக்கு?

[பங்கஜம் பதில் சொல்லாமல் நிற்கிறார்.]

தங்கமணி: (சற்று கோபத்துடன்) சொல்லம்மா சீக்கிரம், வெளியே எத்தனையோ பேர் காத்திருக்கார்களே. அவர்களையெல்லாம் நான் பார்க்க வேண்டாமா?

[பங்கஜம் திரிகிற வென்று விழித்துக் கொண்டே நிற்கிறார்.]

தங்கமணி (வியப்புடன்) என்னடா வம்பா இருக்குது! (பலத்த குரலில்) என்னம்மா உனக்கு?

பங்கஜம்: (பலத்த குரலில்) வயித்து வலி!

[தங்கமணியும் சாரதாவும் திகைப்படைகிறார்கள்.]

தங்கமணி: எத்தனை நாளை இருக்குது வயித்து வலி?

பங்கஜம்: குழந்தை பொறந்ததிலே இருந்துதானான்க வயித்தை வலிக்கிறது.

தங்கமணி: குழந்தை பிறந்து எத்தனை நாளைச்சு?

பங்கஜம்: (பலத்த குரலில்) பத்து வருசமாச்சு!

[தங்கமணியும் சாரதாவும் மீண்டும் திகைப்படைகிறார்கள்.]

தங்கமணி: என்னம்மா நீ பேசாதே ஒரு தினுசா இருக்குதே! உனக்கு எத்தனை குழந்தைகள்?

பங்கஜம்: (குறும்புத்தனமாக பலத்த குரலில்) ஒஹோ. எனக்கு குழந்தை எத்தனைனு கேக்கிறீங்களா? சரியா ரெண்டு டூன்!

[தங்கமணியும் சாரதாவும் அளவுகடந்த வியப்புடன் எழுந்து நிற்கிறார்கள்.]

தங்கமணி: (வியப்புடன்) என்ன! ரெண்டு டூன் குழந்தைகளா?

சாரதா (தங்கமணியைப் பார்த்து) தங்கம், ஒரு வேளை இந்தம்மாவுக்கு.....

தங்கமணி சந்தேகமென்ன? நிச்சயமா இது ஒரு பைத்தியந்தான்!

பங்கஜம்: (ஆத்திரத்துடன் பலத்த குரலில்) யாரு பைத்தியம்? நாளு பைத்தியம்? (தங்கமணியையும் சாரதாவையும் நெருங்கிக்கொண்டே.....) நீங்க ரெண்டு பேருந்தான் பைத்தியம்.

[அப்போது காணஸ்டீன் சங்கர் அங்கே வந்து டாக்டரை வணங்கியதும்.....]

சங்கர் இந்தம்மா பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி ஓடியாந்துட்டாங்க.

[போலீஸ் காணஸ்டீனைக் கண்டதும், பங்கஜம் விழித்துக்கொண்டு பேசாமல் நின்று விடுகிறார்.]

[அடுத்த இதழில் முடியும்]

வாழ்வு மலர்ந்தது

அள்ள அள்ள குறையாத செல்வம், அவர்கள் அருகே!

உழைப்புக்கு அஞ்சா நெஞ்சம் அவர்களுடையது!

என்னும் வறுமை அவர்களை வாட்டியது!—மாதத்தில் பல நாள் பட்டினி!

ஒரு சிறிய திருப்பந்தான்—இன்று அவர்கள் குடும்பங்களில் குதூகலம் பொங்குகிறது!

ஆந்திர பிரதேசத்தில் நிஜாம் சாகர் ஏரியைச் சுற்றி, சுமார் 50 சதுர மைல் பரப்பில் 500 மீனவர் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் சிறிது காலத்திற்கு முன்பு வரை, பட்ட அவதி சொல்லி முடியாது; மீன் பிடிப்பதில், அவர்கள் கையாண்டு வந்த பழங்கால முறை, பிடித்த மீனை நகர்ப் பகுதிகளுக்கு அனுப்ப போதிய போக்குவரத்து வசதியின்மை, வியாபாரமாகாத மீனைக் கெட்டுப் போகாமல் வைத்திருக்க குளிர்பதன அறை போன்ற சாதனம் எதுவும் இல்லாதது ஆகிய காரணங்களால் அவர்களது வருவாய் குறைந்த அளவிலேயே இருந்தது. ஒரு சராசரி கணக்குப்படி நபர் ஒன்றுக்கு வருட வருமானம் ரூ. 240 ஆகவே இருந்தது. இது, மற்ற விலைவாசி நில வரத்துக்கு, கொஞ்சமும் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் கடன் சமையில் மூழ்கினார்கள், பலர் பட்டினி கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. ஆகையால், வாழ வேறு வழிகளை நாடி, தங்கள் இல்லங்களை விட்டுப் புறப்படவும் ஆரம்பித் தார்கள்.

புனர் வாழ்வு

இந்த மீனவர்களின் அவல நிலையை அறிந்த ஆந்திர அரசாங்கம், இவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மீனவர்கள் கூட்டுறவுச் சங்கம் ஒன்று இயங்காமல் கிடந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டும் வேலை 1962 செப்டம்பரில் ஆரம்பமாகி, 1963 மார்ச்சில் மேற்படி சங்கம் 140 உறுப்பினர்களுடன் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியது; சங்கத்திற்கு வேண்டிய கடனும், மான்யமும் வழங்கப்பட்டன. இதனால் சங்க உறுப்பினர்கள், மீன் பிடிக்கும் தொழிலை நவீன முறையில் செய்ய வசதி ஏற்பட்டது.

நிஜாம் சாகர் ஏரியில், அந்தப் பிரதேசத்திற்கு ஏற்ற, மீன் குஞ்சுகள் விடப்பட்டன. இவை வளர்ந்து பெருகியதால், ஏரியில் மீன் தாராளமாகக் கிடைக்கும் வசதி ஏற்பட்டது. அதோடு பிடிக்கப்பட்ட மீனை, கெட்டுப்போகாமல் வைத்திருக்க வசதியாக இரண்டு குளிர்பதன அறைகள் கட்டப்பட்டன. இவை இந்தியாவில் உள்ள மிக நவீனமான சாதனங்கள் வகையைச் சார்ந்தவை. இவை வாடகையின் பேரில், மீனவர் கூட்டுறவுச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மீனை, நகர்ப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டுசெல்வதற்காக மோட்டார் வாகனங்களையும் இச் சங்கத்திற்கு அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

இந்த ஏற்பாடுகளின் பலனாக, சங்க உறுப்பினர்கள் பிடிக்கும் மீன் முழுவதும் மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டு, பணமாக்கப்படுகிறது. இதனால் அதிகபட்ச லாபம் கிடைக்கிறது. ஆறு மாத காலத்திற்குள் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள மீனை இச் சங்கம் விற்பனை செய்திருக்கிறது. இப்போது குளிர்பதன சாதனங்களையும், மோட்டார் வாகனங்களையும் சொந்தமாக வைத்துக்கொள்ள சங்கம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இச் சங்கம் இந்தியாவிலேயே செல்வ வளமிக்க சங்கங்களில் ஒன்றாக வளர்ந்துவிடும் என்பதில் ஐயமில்லை;

குன்றாத செல்வம் போன்ற மீன் வளம், தங்கள் பக்கத்திலிருந்தும், சில வசதிக் குறைவுகளால் பட்டினியோடு பரிதவிக்கும் நிலையிலிருந்து 800 மீனவக் குடும்பங்கள், இன்று கூட்டுறவு இயக்கத்தின் பலனாக, நிம்மதியடைந்திருக்கின்றன; அவர்கள் வாழ்க்கை நிலைமேலும் உயரும் என்பதிலும் ஐயமில்லை;

கல்வில் நார் உரித்த கூடமை வீரர்கள்

[புரப்பும், பகட்டுமே மேலிட்ளீளா இன்றைய நவீன உலகில், எங்கோ ஒதுக்குப்புறமாக உள்ள கிராமப் பகுதிகளில் அமைதியாகப் பணிபுரிபவர்களுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைப்பது பாராட்டு அல்ல, மாறாக எந்தக் கிராமக்களுக்கு அவர்கள் சேவை செய்யச் செல்கிறார்களோ, அக் கிராம மக்களின் உதாசனத்திற்கும், கேலிப் பார்வைக்குத்தான் உள்ளாக நேரிடுகிறது—ஆரம்பக் கட்டத்தில். எனினும் அவர்கள் மனத்தளர்வதில்லை. தங்களுக்கு இடப்பட்ட பணியில் உண்மையான அக்கறை கொண்டு, நம்பிக்கையுடன் தொண்டாற்றி வருகின்றனர்.]

அவர்கள்தான், சமுதாய நல அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், கிராமப் புறங்களில் பணி புரிந்து வரும் கிராமசேவக்குகரும், சேவகளுமே ஆவர்.]

அவர்கள், ஊதியம் பெறும் ஊழியர்கள் தாம். ஆனால், வெறும் ஊதிய நோக்கம் கொண்டவர்கள், எதிலும்—குறிப்பாக இத்துறையில்—வெற்றி காண முடியாது. ஏனெனில் அவர்கள் செய்து முடிக்கவேண்டிய காரியம், எதிர் நீச்சல் போன்றது. பன்னெடுங்காலமாக, குறிப்பிட்ட சில பழக்க வழக்கங்களில், வழிமுறைகளில் ஊறிப் போய் உள்ள கிராம மக்களிடையே புதிய கருத்துக்களைப் புகுத்தி, புதிய முறையில் செயல்படச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தங்களுக்குப் பழக்கமான பழைய தேய்ந்த பாட்டையிலிருந்து, கிராம மக்களைப் புதிய பாதைக்குத் திருப்புவது என்றால், அது கல்வில் நார் உரிப்பதைப் போன்றது என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அப்படிக்கல்வில் நார் உரித்த கடமை வீரர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலட்சிய வெறி

அவர்கள் பாராட்டு, புகழாரையை எதிர்பார்த்தவர்களல்ல; தங்களுக்கு இடப்பட்ட காரியத்தை எப்படியும் செய்தே முடித்தாகவேண்டும் என்ற உறுதியோடு, ஓர் இலட்சிய வெறியோடு, உத்வேகத்துடன் பணியாற்றினார்கள். அதனால்தான் அகிசயிக்கத்தக்கச் சாதனைகளை அவர்களால் செய்ய முடிந்திருக்கிறது. அத்தகையவர்களை மேலும் உற்சாகப்படுத்தி, மென்மேலும் நற்றெண்டாற்ற செயல்பட, கடின காரியத்தில் வெற்றி கண்டுள்ள இந்த 'வழிகாட்டிகளை', மற்ற கிராம சேவக்குகள், சேவகிகளுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களும் ஒரு புத்துணர்வைப் பெறச் செய்யவும் ஒரு ஏற்பாட்டை, நாட்டின் சிறந்த கிராம சேவக்குகள், சேவகிகளுக்குப் பாராட்டு வழங்கும் விழா நடத்தப்படுகிறது.

இத்தகைய விழா, இவ்வாண்டு செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும், அந்தந்த மாநிலங்களில் தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த கிராம சேவக்குகளும், சேவகிகளும் தலை

நகரில் கூடினர். அவர்களிலிருந்து, நாட்டின் மிகச் சிறந்த கிராம சேவக்கும், சேவகியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சிறப்புத் தகுதிகளை முறையே திரு. பகவான் சிங் என்பவரும், திருமதி கமலா ஆவல்தி என்பவரும் பெற்றனர், இவர்கள் இருவரும் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது சிறப்புத் தகுதி, மந்திய பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவக் திரு என். ஆர். பாடலுக்கும், ஒரிசாவைச் சேர்ந்த கிராம சேவகி குமாரி தமையந்தி பெஹராவுக்கும் கிடைத்தது. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை திரு. எஸ். லட்சுமி நாராயணனும், திருமதி சகுந்தலாவும் முறையே சிறந்த கிராம சேவக்காகவும், சிறந்த கிராம சேவகியாகவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் புதுவை ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய உடை

டில்லி கிருஷி பலனத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மத்திய அரசாங்க சமுதாய நல, கூட்டுறவு அமைச்சர் திரு எஸ். கே. டே சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். கிருஷி பலனத்தில் இதற்குமுன் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், எளிய முறையில் நடந்த இவ்விழா ஒரு புதுமையுடன் விளங்கியது. அமைச்சர், துணை அமைச்சர், உயர் தர அதிகாரிகள் ஆகிய அனைவரும் கிராம சேவக்குகள் சேவகிகளுடன் சேர்ந்து தரையிலேயே அமர்ந்தனர். இதைப்பற்றி தம் உரையில் குறிப்பிட்ட அமைச்சர் திரு எஸ். கே. டே, கிராமப்புறச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்நிகழ்ச்சி அமையவேண்டும் என்பதற்காக, தாம் வேண்டுமென்றே நாகரிகங்களை அகற்றச் சொன்னதாகத் தெரிவித்தார். இத்தந்தர்ப்பத்தில், பிரதம மந்திரி திரு லால் பகதூர் சாஸ்திரி வலியுறுத்தி வரும் ஒரு கருத்தையும் அவர் நினைவுபடுத்தினார். அதாவது, கிராமங்களில் அலுவல் புரியும் அதிகாரிகள் கிராம மக்களைப் போன்றே எளிய உடை உடுக்கவேண்டும் என்றும்,

அப்போதுதான் அவர்களுடன் சரளமாகப் பழகவும், அதன் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்ளவும் இயலும் என்றார்.

சிறந்த கிராம சேவக், சேவகிதேர்வுக் குழுவில் உறுப்பினரான திரு பி. ஆர். சக்கரவர்த்தி, எம்.பி.யும், தீவிர விவசாயப் பகுதிகள் டைரக்டர்-உரைரலான திரு எம். எஸ். ரந்தவாலும் விழாவில் உரையாற்றினார். திரு சக்கரவர்த்தி பேசுகையில், "இப்போது நாம் மேற்கொண்டுள்ள திட்டங்களிலேயே மிகவும் கடினமானது சமுதாய நல அபிவிருத்தித் திட்டந்தான். இத்திட்ட வேலைகளைப் பொறுப்பிற்று நடத்துபவர்கள் மிகுந்த சங்கடங்களுக்கிடையே பணியாற்றுகிறார்கள் என்பதை, எவரும் முதலில் உணரவேண்டும். இதை யல்வாம் அறிந்துகொள்ளாமல் மொத்தமாகத் திட்டத்தை யே குறை கூறுவது சரியல்ல. இந்த எனது கருத்து, கிராம சேவக்குகளுடனும் கிராம சேவகிகளுடனும் நான் உரையாடியதன் மூலம், மேலும் வலுப்பெறுகிறது", என்று கூறினார். திரு ரந்தவா பேசுகையில், "நவீன விவசாய முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு மேல்மேலும் தொழில் நுட்ப அறிவு புகட்டும் வகையில் கிராம சேவக்குகளுக்கு உயர்தர தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படவேண்டும்", என்று வலியுறுத்தினார்.

மிகச் சிறந்த கிராம சேவக்

இக் கருத்துக்கு ஆக்கம் தரும் தகவல் ஒன்று நாட்டின் மிகச் சிறந்த கிராம சேவக் எனத் தெரிந்தெடுக்கப்பட்ட திரு பகவான் சிங்கிடமிருந்து வெளிப்பட்டது. "விவசாயிகள் தங்களுக்குப் போதுமான தொழில் நுட்ப உதவியும், யோசனையும் கிடைப்பதில்லை என நினைக்கிறார்களாமே, அது உண்மையா?" என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "ஆமாம்" உண்மைதான். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்." எனப் பளிச்செனப்பதிலளித்தார். அடுத்து, உடனே தம் மகிழ்ச்சிக்குக் காரணத்தையும் விவரித்தார். "பழங்கால முறைகளிலேயே விடாப்பிடியாக இருந்துவந்த விவசாயிகள், அப்படி குறைபடும் அளவுக்கு இன்று தொழில் நுட்பத்தரம் அடைந்துவிட்டார்கள் என்றால், அவர்களை நவீன விவசாய முறைகளில் ஈடுபடுத்தும் முயற்சியில் கிராம சேவக் அடைந்த வெற்றியையே அது காட்டுகிறது", என்றார் பகவான் சிங்.

கிராம சேவக் பகவான் சிங் செய்துள்ள சாதனைகள் உண்மையில் அபாரமானவை. அவருடைய வரம்பில் இருக்கும் 422 விவசாயக் குடும்பங்கள் அனைத்தும் திருந்திய விவசாய முறைகளை-அதாவது பொறுக்கு விதைகள், ரசாயன உரம், பூச்சி மருந்துகள் முதலியவற்றை-உபயோகிக்கின்றனர். அநேகமாக ஒவ்வொரு விவசாயியும் இரண்டு கலவை எருக் குழிகள் வைத்திருக்கிறார். பகவான் சிங்

கிழுவையெழுதியில் அடங்கிய 1,830 ஏக்கர் நிலங்கள் முழுதவற்றும் இப்போது நீர்ப்பாசன வசதி இருக்கிறது. இதில் 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் ஜப்பானிய முறை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஏற்பாடுகளின் பலனாக, ஒரே ஆண்டில் விவசாய உற்பத்தி 142 சதவீதம் என்ற அநிசயிக்கத்தக்க அளவு அதிகரித்தது. அதாவது, முன்பு இருத்ததைப்போல் சுமார் இரண்டரை மடங்காக உற்பத்தி உயர்ந்தது. காய்கறி பயிரிடுதல், பமத்தோட்டங்கள் வைப்பதிலும் ஒரு புது வேகம் ஏற்பட்டது. இப்போது 800 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் காய்கறி சாகுபடி நடக்கிறது.

திரு பகவான் சிங், கிராம மக்களைக் கூட்டுறவு இயக்கத்தின்மீது கொண்டுவருவதிலும் அபார வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய பொறுப்பில் உள்ள கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கூட்டுறவுச் சங்கம் இயங்கி வருகிறது. இச் சங்கங்கள் மூலம் 89 சதவீத மக்கள் பயனடைந்து வருகின்றனர். இச்சங்கங்களில் உறுப்பினர்களிடமிருந்து வசூலாகாமல் பாக்கி திற்கும் நிறுவனங்கள் ஏதும் கிடையாது. அதேபோல் கிராமப் பஞ்சாயத்து களும் 100-க்கு 100 வரி வசூல் செய்துள்ளன.

வெற்றியின் இரகசியம்

இத்தகைய அரிய சாதனைகளைப் புரிந்த பகவான் சிங்கின் வெற்றி இரகசியம் என்ன? மூடுமந்திரம் ஏதும் இல்லை. கிராம மக்களில் எல்லோருமே பழமை விரும்பிகளாயிருப்பதில்லை. முற்போக்கு நாட்டம் கொண்டவர்களும் சிலர் ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கின்றனர். அவர்களைத் தான் முதலில் அணுகுகிறார் திரு பகவான் சிங். நவீன, திருந்திய விவசாய முறைகளைப் பற்றி அவர்களுக்கு எடுத்தாக்கிறார். அவர்களுள் முதலில் தயங்கத்தான் செய்கிறார்கள். ஆனால் மனம் தளராமல் சொல்லவேண்டியவற்றை விரிவாக விளக்கிக் கூறினால் பலன் கிடைக்காமற் போவதில்லை. இவ்வாறு திருந்திய விவசாய முறைகளை முதலில் ஒரு சில முற்போக்கு விவசாயிகளை பின்பற்றினால், அவர்கள் நிலத்தில் விவகத்தக்க மகசூல் கிடைப்பதைக் கண்ணுறும் மற்ற விவசாயிகளும் மெல்ல மெல்ல தரமாகவே மனம் மாறுகின்றனர். பிறகு கிராம வேக்கினை பணி எளிதாக்கிடுகிறது. திருந்திய முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு வேண்டிய யோசனைகள், உதவிகளைத் தந்து வந்தால் போதும். இதுதான் தாம் கையாள்கின்ற பாணி என்கிறார் திரு பகவான் சிங்.

கிராம சேவக்குகளில் இரண்டாவது சிறப்புத் தகுதி பெற்ற திரு என். ஆர். பாடல் கையாண்ட முறையே அலாதி யானது. எடுத்த எடுப்பில், கிராமப் பெரியவர்களிடம் போய்தம் பிரச்சாரத்தை ஆரம்பித்தால் தக்க வரவேற்பு கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். ஆகையால், திரு

பாடல் முதலில் கிராமக் குழந்தைகளைச் சீனேகிதம் பிடித்தார். அவர்களுடன் பழகுகிற 'சாக்கில்' அக் குழந்தைகளின் விடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடமும் பழகினார். அப்படி அவர்களிடம் பழக்கம் ஏற்பட்டபிறகு கூட திரு பாடல் தமது பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. ஆனால் அவரவர் களுக்கு ஏற்படும் தேவைகளை அறிந்து ஏற்ற உதவிகளை மட்டும் செய்துவந்தார். உதாரணமாக, ஒரு விவசாயி, தம் நிலத்தில் செடிகளின் வேரைப் பூச்சிகள் அரித்ததால், மனமொடுங்கிப் போனார். இதைக் கேள்வியுற்ற கிராம சேவக் பாடில் தக்க பூச்சி மருந்தை வரவழைத்துத் தந்து, அதைப் போடும் முறையையும் செய்துகாட்டி, அழிந்துபடவிருந்த பயிரைக் காப்பாற்றிக் கொடுத்தார். இத்தகைய காரியங்களை அவர் செய்து வந்ததால், கிராம மக்களுக்கு அவர் மீது நல்வறம்பிக்கை பிறந்தது. எனவே திரு பாடல் ஒரு புதிய திட்டத்தைக் கூறுகிறார் என்றால் அதை மக்கள் உற்சாகத்துடன் ஏற்றுச் செயல்படுத்தும் நிலமை ஏற்பட்டுவிட்டது. இதன் பலனாக இவருடைய பிரதேசத்தில் உண்டான மாற்றங்கள் அநேகம். விவசாய உற்பத்தி 1,000 டன் அதிகரித்தது. காய்கறி, பழத் தோட்டங்கள் பரந்த அளவில் தோன்றி வருகின்றன. அநேக ஆண்டுகளாகக் கரம்பாகக் கிடந்த நிலம், சுமார் 127 ஏக்கரில் இப்போது வாழை சாகுபடி செய்யப் படுகிறது. மற்றும் கூட்டுறவு சங்கங்களும், இளைஞர் மன்றங்களும் இங்கு சிறப்பாக இயங்கி வருகின்றன. இவையெல்லாம் திரு பாடல் தம் இயல்புப்படி மெல்ல, மெல்ல அமைதியாகச் செய்த அருஞ் சாதனைகள் ஆகும்.

‘கவையான ஏற்பாடு

புதுவையைச் சேர்ந்த சிறந்த கிராம சேவக் திரு எஸ். லட்சுமிநாராயணன் கையாண்ட ஒரு ‘உத்தி’, கவையோடு கூடிய தனித்தன்மை வாய்ந்தது. வயதுவந்த கிராம மக்களுக்கு எழுத்தறிவூட்டும் முதியார் கல்வித் திட்டத்தில் அவர் விசேட அக்கறை காட்டினார். பல பெரியவர்கள் எழுத்துக் கூட்டிக்கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்டனர். இந்த வயதில் இப்படியொரு அறிவு தங்களுக்குக் கிடைத்ததில் அவர்கள் இன்பம் கொண்டனர். அவர்களிடம் காணப்பட்ட இந்த மனப்பாங்கையே தமது பணிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். கிராமசேவக் லட்சுமிநாராயணன் அப்படி அவர் என்ன செய்தார்? தமது வட்டாரத்தில், ஆங்காங்கே சிமிட்டி பலகைகளை நட்டு அவற்றில் திருந்திய விவசாய முறைகளைப் பற்றிய கருத்து மிக்க வாசகங்களை கொட்டை கொட்டை எழுத்துகளில் பொறித்தார். இந்த வாசகங்கள் மட்டுமல்ல; விவசாயிகளுக்கு அவ்வப்போது தெரிவிக்கவேண்டிய பயனுள்ள தகவல்களையும் அப் பலகைகளில் எழுதி வைத்தார். மெத்தப் படித்தவரே

(19-ம் பக்கம் பாரக்க)

7-ல் விளையாடது 5-ல் விளைந்தது!

மத்திய பிரதேச மாநிலம், பலாரி அபிவிருத்தி வட்டாரத்தைச் சேர்ந்த பிளேரி கிராமத்தில் வசிப்பவர் சாஸியா என்ற விவசாயி. அவருக்கு 7 ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. ஆனால் நிலத்தில் போதுமான மாருல் கிடைக்கவில்லை. ஏழு ஏக்கருக்கும் சேர்த்து, சுமார் 25 முதல் 30 மணங்கு வரை தானியம் கிடைத்தது. இதைக்கொண்டு, தம் குடும்பச் செலவைச் சமாளிக்க அவரால் முடியவில்லை. இதன் விளைவாக, ரூ. 1,500 கடனாகி, நிலத்தை அடகு வைத்தார்.

பிறகு, இந்தக் கடனை அடைப்பதற்காக திரு சாஸியா தம் நிலம் முழுவதையும் வீற்றார்; கிடைத்த பணத்தில், கடனுக்குச் செலுத்தியது போக, மிச்சமிருந்த பணத்தைக்கொண்டு புதிதாக 5 ஏக்கர் நிலம் வாங்கினார். ஒரு புதிய தீவிரத்துடன் அவர் பாடுபட்டு போதிலும், ஏக்கர் ஒன்றுக்கு 30 மணங்கு மாடுகூட்தான் பெறமுடிந்தது. இதுவும் அவருக்குப் போதுமான வருமானமாக இருக்கவில்லை. இந்த நிலையில், 1962-63-ல் தீவிர சாகுபடித் திட்டம் அவர் கிராமத்தில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின்கீழ், திரு சாஸியா தம் நிலத்தில் மூன்று ஏக்கர்களில் திருந்திய விவசாய முறைகளை மேற்கொண்டு, ரசாயன உரம், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை உபயோகித்தார். கிராம வளர்ச்சித் திட்ட ஊழியர்களும், கிராம சேவக்குகளும் அவருக்கு உதவி, யோசனைகள் அளித்து வந்தனர். இதன் பலனாக, அவரது நிலத்தில் மாருல் அளவு, ஏக்கருக்கு 50 மணங்காக அதிகரித்தது.

எனவே, அவர் மேலும் நிலம் வாங்கி, தம் நிலம் முழுவதிலும் தீவிர சாகுபடி திட்ட முறைகளைக் கையாண்டார். மாருல் அளவு, ஏக்கருக்கு 70 மணங்காக உயர்ந்தது. இந்த அபார வெற்றி, அண்டைக் கிராமங்களில் வாழும் விவசாயிகளையும் கவர்ந்தது. எனவே சாஸியா போன்றே அவர்களும் தங்கள் நில உயர், திருந்திய விவசாய முறைகளைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

(18-ம் பக்கத் தொடர்ச்சி)

எளானால் மேம்போக்காகப் பார்த்துவிட்டுச் சென்று விடுவார்கள். அண்மையிலே படிக்கக் கற்றுக்கொண்ட அவ்வட்டார விவசாயிகளோ, நின்று நிதானித்துப் படித்து, விவரத்தை மனதிலும் பதிந்துகொண்டனர். இதனால் எதிர்பார்க்கப்பட்ட பலன் கிடைத்தது. விவசாய காரியங்களில் முன்னேற்றம் காணப்பட்டது.

திரு. லட்சுமிநாராயணன், கிராம சேவக்காக பணிபுரியும் அரியாங்குப்பம் வட்டாரத்தில் சாகுபடிக்குத் தகுதியுள்ள நிலம் 10 ஆயிரம் ஏக்கர் இருக்கிறதென்றால், அவை அத்தனையும் நீர்ப்பாசன வசதி பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல, அவற்றில் 9 ஆயிரம் ஏக்கரில் பொறுக்கு விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் இப்பகுதியில், விவசாய உற்பத்தி 75 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இலட்சிய கிராம சேவகி

கிராம சேவகிகளுக்குள், முதல் சிறப்புத் தகுதி பெற்ற திருமதி கமலா ஆவல்தி அதிகம் படித்தவரல்ல; எட்டாவது வகுப்புவரைதான் படித்திருக்கிறார். ஆனால் அவரை ஒரு இலட்சிய கிராமிய பெண்மணி என்று சொல்லவேண்டும். நவாப் ஹஸ் 'பிளாக்கில்' வந்துசேர்ந்த 14 மாதங்களுக்குள் அவர் பிரமாந்த சாதனைகள் புரிந்துள்ளார். அவர் வட்டாரத்திலுள்ள எல்லா வீடுகளிலும் காங்கறித் தோட்டம் போடும்படிச் செய்துவிட்டார் என்றால், அதுவே அவரது பணியாற்றும் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு எனக் கொள்ளலாம். அவர் தமக்கு (கிராம சேவகிக்கு) உரிய அலுவல்களோடு நிற்கவில்லை. கிராம சேவகிகள் சில அலுவல்களையும் ஏற்று ஜப்பானிய நெல் சாகுபடி முறை, பசுந்தான் உரம் முதலியவற்றில் விவசாயிகள் அக்கறை கொள்ளச் செய்தார்.

இரண்டாவது சிறப்புத் தகுதிபெற்ற கிராம சேவகி குமாரி தமையந்தி பெஹரா சத்துணவு, கசுந்தாரம், துப்புரவு ஆகிய துறைகளில் பாராட்டத்தக்க பணி ஆற்றியுள்ளார்.

பூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை, சிறந்த கிராம சேவகியாகத் தெரிநீட்டுக்கப்பட்ட திருமதி சகுந்தலா ஏழைக் குழந்தைகளுக்கான நண்பகல் உணவுத் திட்டத்தைத் திறம்பட நடத்தி வருவதோடு, பல குடும்பங்களில் புதிய உணவு பழக்கங்களைக் கொள்ளுமாறு செய்துவதில் நல்ல வெற்றி கண்டுள்ளார்.

கிராம நலம் :

ஆண்டு சந்தா ரூ. 150

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு

ஈ. றுவாழ்வு

கூட்டுறவுமுறை ஒரு வரப்பிரசாதம்

கூட்டுறவு முறைகள் எவ்வளவு தூரம் சமூகத்தில் பிணைக்கியுள்ளவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வரப்பிரசாதமாக விளங்கி வருகிறது என்பதற்கு ஒரு சான்று, பஞ்சாபில் கிடைத்துள்ளது: இம்மாநிலத்தின் கங்கரா பள்ளத்தாக்கில் ஒரு தேயிலைத்தொழிற்சாலை, அழிவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. இரக்கமற்ற இடைநபர்கள் தங்கள் சுயநலத்திற்காகவே இத்தொழிற்சாலையை பயன்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கங்கரா தேயிலை விற்பனை கூட்டுறவுச் சங்கம், அங்குள்ள ஏழைகளுக்கு கைகொடுத்து உதவ முன் வந்தது.

லட்ச ரூபாய் லாபம்

மாநில அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியின் பேரில் 213 அங்கத்தினர்கள் கொண்ட இக் கூட்டுறவுச் சங்கத்தில் 160 பேர்கள் தேயிலைத் தோட்டக்காரர்களே. மேலும் இவ்வட்டாரத்திலுள்ள 30 பஞ்சாயத்துக்களும் இக்கூட்டுறவுச் சங்கத்தினர்களாயின. மாநில அரசாங்கமும் ஒரு லட்ச ரூபாயை முதலீட்டு பங்காக அளித்தது. மேலும் அகில இந்திய தேயிலை போர்டும், மாநில அரசாங்கமும் முறையே 3 லட்சமும், 1 லட்சமும் கடன் தொகைகளை அளித்தன. இப்போது நாளொன்றுக்கு 1500 பவுண்டு தேயிலை தயாரித்து, ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் லாபம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமிருதசரஸ் நகரத்தை தலைமைப் பீடமாக அமைத்து, இங்கு ஒரு கூட்டுறவு விற்பனை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதல் வேலைசெய்த ஆரம்பித்து, இதுவரை 12 வாராந்திர ஏலங்கள் நடத்தியிருக்கிறது.

இந்த ஏலங்களில் ரூ. 2,69,000 பெறுமானம் 2,41,000 கிலோ கிராம் தேயிலை விற்கப்பட்டு விட்டது. இச்சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்னால் தேயிலை தோட்டக்காரர்கள் ஒரு கிலோவுக்கு பெற்றது ரூ. 1-75 முதல் ரூ. 2 வரைதான். ஆனால் இப்போதோ அதே அளவு தேயிலைக்கு இவர்கள் ரூ. 3-90 பெறுகிறார்கள். கங்கரா பள்ளத்தாக்கிலுள்ள தேயிலைச் சாகுபடியில் 25 சதவீதத்தை இக்கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தி வருகிறது. ஆண்டின் முடிவில், எல்லா தேயிலையும் இச்சங்கத்தின் மூலம் விற்பனையான பின், பத்துலட்ச ரூபாய் நிகர லாபத்தை இக்கூட்டுறவு பெற்றுத் தரும், எவ்வளவு லாபம் பாருங்கள்!

அபிஷேகப்பட்டி

கால்நடைப் பண்ணை

[திரு: எம். கௌரிசங்கர், மாவட்டக் கலெக்டரின் தனி உதவியாளர் (பஞ்சாயத்து அபிவிருத்தி) திருநெல்வேலி வடக்கு அபிவிருத்தி மாவட்டம்.]

கால்நடைச் செல்வங்களை பேணிப் பாதுகாக்க வேண்டும். பால், சத்துணவுத் திட்டத்தில் முதலிடம் வகிக்கிறது. அந்த அமிர்தத்தை வழங்கும் கால்நடைகள் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் அபிஷேகப்பட்டியில் நடைபெறும் கால்நடைப்பண்ணை பற்றிய சிறு குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது —ஆசிரியர்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கால்நடைப் பண்ணை நிறுவப்படல் வேண்டும் என்ற அடிப்படையில், மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின்கீழ், சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில், திருநெல்வேலி மாவட்டக் கால்நடைப்பண்ணை அபிஷேகப்பட்டியில் நிறுவப்பட்டுள்ளது.

பண்ணையின் நோக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமளவு மாடுகளும், எருமைகளும் இருப்பினும், அவைகளின் பால் கொடுக்கும் அளவும், உயர்ந்த இனமும், திடகாத்திரமுள்ள எருதுகளின் எண்ணிக்கையும் மிகக் குறைவே. இக் குறைவை நீக்கி அதிக அளவு பால் தரக்கூடிய தர்பார்க்கர் போன்ற மாடுகளையும், முரரா எருமைகளையும், அதிக அளவில் சிறந்த முறையில் பராமரித்து, ஏராளமான பொலிக் காளைகளை உற்பத்தி செய்து கால்நடை அபிவிருத்தித் திட்டங்களுக்குச் சிறந்த முறையில் பயனளிப்பதே, இப்பண்ணையின் நோக்கமாகும். இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் அரசினரால் குறிக்கப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் நவீன கால்நடைப் பராமரிப்பு முறைகளைப் பொதுமக்களுக்குப் போதிக்கும் ஒரு மாநிதிப் பண்ணையாகவும், ஆராய்ச்சி நிலையமாகவும், இப் பண்ணை இயங்கிக் கொண்டிருக்கிறது.

இடமும் அமைப்பும்

இப் பண்ணை திருநெல்வேலி நகரிலிருந்து 5 மைல் தொலைவுள்ள அபிஷேகப்பட்டியில், திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலை யில் அமைந்துள்ளது. தற்சமயம் இப் பண்ணைக்கு 988-15 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. இதன்மொத்த நிலப்பரப்பை சுமார் 2,080 ஏக்கர்

[26-ம் பக்கம் பார்க்க.]

மாவட்ட விளம்பர அதிகாரிகள் மாநாடு

தமிழ்நாடு மாவட்ட விளம்பர அதிகாரிகள் (District Publicity Officers) மாநாடு, சென்னையில் தமிழ்நாடு அரசாங்க தலைமை அலுவலகத்தில் அக்டோபர் 26, 27, 28-தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு செய்தித்துறை அமைச்சர் திரு ஜி. பூவராகன் அவர்கள் தலைமை வகித்தார், செய்தி விளக்கம் சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளும், ஆலோசனைகளும் ஆராயப்பட்டன. மாநாட்டில் முதல் நாளாகிய 26-ம் தேதி அன்று செய்தி விளக்கம் சம்பந்தப்பட்ட நிர்வாக பிரச்சினைகள் பரிசீலனை செய்யப்பட்டன.

மற்ற இரண்டு நாட்களிலும் ஐந்தாண்டுத் திட்டங்களின் சாதனைகளை, மக்களுக்கு சிறந்த முறையில் விளக்கும் பல்வேறு விளம்பர சாதனைகள் பற்றி விவாதம் நடைபெற்றது. சிறப்பாக, சினிமா, வாடுலி, பத்திரிகை, பிரசுரங்கள், கண்காட்சி, இசை, நாடகம் முதலியவற்றை, திறம்பட பயன்படுத்தும் வழிவகைகள் அப்போது ஆராயப்பட்டன. இந்த வகையில் அரசாங்கத்தின் பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து செயல்புரிய வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசாங்க செய்தி ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அதிகாரிகள், அதாவது சென்னை வாடுலி நிலையம், பத்திரிகை செய்தித் தொடர்பு நிலையம், திரைப்பட பிரிவு, கண்காட்சிப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள்—இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசாங்கத்தின் கிராம நல-தல நிர்வாகத் துறையின் சார்பாக கூட்டு அபிவிருத்திக் கமிஷனர் திரு. கா. திரவியம், ஐ.ஏ.எஸ். அவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, கருத்துரை வழங்கினார்.

தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக மாவட்ட விளம்பரம் பற்றி நடைபெற்ற இந்த முதல் மாநாடு, செய்தித்துறை இயக்குனர் திரு. ஆர். குழந்தைவேலு அவர்களால் கூட்டப்பெற்றது. இதில் பொது ஜனத் தொடர்பு அதிகாரி திரு. எஸ். வேங்கடசாமி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் மாவட்ட விளம்பர அதிகாரிகளும், செய்தி நிலைய அதிகாரிகளும், செய்தித்துறையின் மற்ற அதிகாரிகளும் பங்கு கொண்டனர்.

(படம் : எதிர்ப்பக்கம்)





**இலங்கைப் பிரதமரின்
சென்னை விஜயம்**

சென்னைக்கு விஜயம் செய்த இலங்கைப் பிரதமர் திருமதி பண்டார நாயகாவை, 30-10-64-ல், மீனம் பாக்கம் விமான நிலையத்தில், தமிழ்நாடு கவர்னர் வரவேற்றார்.


**“ உணவு உற்பத்தியைப்
பெருக்குவோம் ”**


சென்னை சேவா சமாஜத்தில், 12-10-64-ல், சென்னை நகர காய்கறி உற்பத்திப் போட்டிப் பரிசு அளிப்பு விழா நடைபெற்றது. உந்துறை அமைச்சரின் மனைவியார் திருமதி பார்வதி கக்கன், பரிசுகள் வழங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி ஜோதி வெங்கடாசலம் விழாவுக்குத் தலைமை வகித்தார்.



**மாவட்ட விளம்பர
அதிகாரிகள்
மாநாடு**

தமிழ்நாடு மாவட்ட விளம்பர அதிகாரிகள் மாநாடு, அக்டோபர் 26, 27, 28 தேதிகளில், சென்னையில் நடைபெற்றது. செய்தித் துறை அமைச்சர் திரு ஜி. பூவராகன் மகாநாட்டிற்குத் தலைமையகித்தார்.








“ கனிபும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரும் நாடு ”

ஏழைகளின் பயிரான கலப்பின
மக்காச் சோளம் எழில் குலங்க
காட்சி அளிக்கிறது.

கட்டுரை : எதிர்ப்பக்கத்தில்.

“ உழவுக்கும்
தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்.”

அழகு கொஞ்
சும் வயற்
புறம். உள்
ளத் தை
கிரங்க வைக்
கும் இயற்
கைச் சூழ்
நிலை. வய
லிலே இறங்கி
நாற்று நடு
கின்றனர்,
விவசாயப்
பெண்டிர்.
பாரத நாட்
டிள் ஒவ்
வொரு கிரா
மத்திலும்,
எழில் கொஞ்
சும் இக்காட்
சியைக் காண
லாம்.



ஏழைகளின் பயிர்

(கலப்பின மக்காச் சோளம்)

இந்தியாவில் உற்பத்தியாகும் முக்கிய தானிய வகைகளில் மக்காச்சோளமும் ஒன்றாகும். அங்கும் ஆண்டுகளில், புதிய கலப்பின மக்காச்சோள ரகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இவை அநிக் மகசூலைத் தருகின்றன. அந்நூல், இந்திய விலகாபிள்ள இவற்றைப் பயன்படுத்தவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர். இதைப் பற்றி இச்சிறப்புக் கட்டுரை விளக்குகிறது.

—ஆசிரியர்.

மக்காச்சோளம் முக்கியத்துவம் பெற்றுள்ள பிற நாடுகளிலும் புகிய கலப்பின ரகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏற்கெனவே, ஒன்பது மிகச் சிறந்த கலப்பின மக்காச்சோள ரகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

ஏழைகளின் பயிர் என்று பெயர் பெற்றுள்ள மக்காச்சோளம், கிராம மக்களின் முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது. சக்தியளிக்கும் கார்போஹைட்ரேட்டுகளும், புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்களும் இதில் உள்ளன.

முக்கிய பயிர்

இந்தியாவில் உற்பத்தியாகும் 'கரீப்' பருவ முக்கிய பயிர்களில், மக்காச்சோளமும் ஒன்றாகும். பயிராகும் பரப்பளவில் சுமார் 100 லட்சம் ஏக்கராவில் இது சாகுபடி செய்யப்படுகிறது. எனினும், வருடாந்திர மக்காச்சோள உற்பத்தி, மொத்தம் 1,000 லட்சம் மணங்குதான். இவ்விருந்து ஏக்கருக்கு 10 மணங்கு தான் பயிராகிறது என்று தெரிகிறது. மேற்கு நாடுகளில் காணும் சராசரி மகசூலில் இது சுமார் நான்கில் ஒரு பாகமாகும். தரமான வித்துக்கள் இல்லாததே இவ்வித உற்பத்திக்குறைவுக்குக் காரணமாகும். இந்த வகையில் ஆராய்ச்சி செய்து தற்போது கலப்பின மக்காச்சோள ரகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இவை ஏக்கராவுக்கு 40 முதல் 80 மணங்கு வரை உற்பத்தியாகின்றன.

இனி கலப்பின மக்காச்சோளம் என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது பார்ப்போம். இது புது ரக மக்காச்சோளமாகும். தொடர்ச்சியான உற்பத்தி முறைகள் மூலம் இது உற்பத்தி செய்யப்படுகிறது. முகந்தண், தன்னிச அபிவிருத்தி அடிப்படையிலான விதைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இவைவே கலப்பின ரகங்களுக்கு அடிப்படை. இவ்வித நேரங்கு வகை விதைகளைக் கலந்து கலப்பின விதை உருவாக்கப்படுகிறது. தனியாகப் பார்ப்பதற்கும் போது தன்னிச விருத்தி அடிப்படையிலான விதைகள் குறைபட்ட வளர்ச்சியுடன் குறைந்த மகசூலைத் தருகின்றன. அவற்றைச் சரியான விதைத்தில் ஒன்றுக்கொன்று கலக்கும்

போது, இறுதியில் உற்பத்தியாகும் கலப்பின ரகங்கள் மிகச் சிறந்தவையாகவும் உற்பத்தியை அதிகரிப்பவையாகவும் விளங்குகின்றன.

கலப்பின மக்காச்சோள உற்பத்தி, பயிர் அபிவிருத்தியில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இன்று அமெரிக்காவில் மக்காச்சோளம் பயிராகும் பரப்பளவில் 95 சதவிகிதப் பரப்பில் கலப்பின ரகங்கள் பயிராக்கப்பட்டுகின்றன.

சிறந்த கச்சாப் பொருள்

தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில், ஏராளமான தொழில்துறைப் பண்டங்களுக்கு மக்காச்சோளம் கச்சாப் பொருளாகப் பயன்படுகிறது. இதன் மேல் தோல், உறைகள் செய்வுகள், தண்ணீர் இலைகளும், காகிதம், காகித அட்டைகளும், பாய்கள் சிப்பங்கட்டும் பொருள்கள் முதலியவை செய்யவும் பயன்படுகின்றன. சோளம் நீக்கப்பெற்ற கொண்டைப் பகுதிகள் எரிபொருளாகவும், தகையாகவும் பயன்படுவதுடன், உரோமக் களைச் சுத்திகரித்தல், உலோகங்களைப் பளபளப்பாக்குதல், பெட்ரோல், உசல் பயிற்சிகளின் விருத்தி கார்பனை நீக்குதல், தகரம், குழாய்கள் ஆகியவற்றின் விருந்து எண்ணெய்ப் பசையை நீக்குதல் ஆகிய காரியங்களுக்கும் உதவுகின்றன.

மக்காச்சோளத்தில் 55 சதவிகிதம் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்சும்), 26 சதவிகிதம் க்ளுடீனும், 3 சதவிகிதம் எண்ணெயும், 16 சதவிகிதம் தண்ணீரும் இடக்கின்றன. மாவுச்சத்தும் (ஸ்டார்ச்சும்), அதிவிருந்து தயாரிக்கப்படும் பாகு, சர்க்கரை முதலிய பொருள்களும் பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டும் பசைகள், ரொட்டிக் கடைத்தயாரிப்புகள்; வறுக்கும் பெளடர், மிட்டாய் தயாரிப்புகள், அழகுசாதனங்கள், பழுவகை உணவு, வெடி மருந்துகள், சவலைச் சாலை, துணிகள், காகிதப்பெட்டிகள் ஆகியவற்றுக்கு ஸ்டார்ச் உபயோகப்படுகிறது. கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் க்ளுடன் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. மக்காச்சோள எண்ணெய் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கண்டு தெளிப்பதற்கும், சமையலுக்கும், தோல் பதன வேலைக்கும், சோப்பு, வணஸ்பதி தயாரிப்புக்கும் பயன்படுகிறது.

மக்காச்சோளம் தொழில்துறையில் உபயோகமாகும் அளவைக்கொண்ட, அது நமது பொருளாதார வளத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏக்கருக்கு 200 ரூ. மூலம்

அதிக மகசூலைக் கொடுக்கும் கலப்பின மக்காச்சோளத்தை உற்பத்தி செய்வது மிகச் சிரமமான காரியம் என்பதில் ஐயமில்லை. அதற்கு அதிக முதலீடும் தேவை. ஆயின் உழைப்புக்கும் செலவழிக்கும் பணத்துக்கும் ஏற்ற வகையில் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. அதன்மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் அதிக லாபத்தை அடைய முடியும்.

சாதாரண ரக மக்காச்சோளம் பயிருக்கு அதிகமான உரம், ஏற்ற அளவில் ரசாயன உரம் ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலமும், ஏற்ற பருவத்தில் விதைத்தல், அவசியமான இடைவெளிவிட்டுப் பயிராக்குதல் ஆகியவற்றின் மூலமும் அதன் உற்பத்தியை இரண்டு அல்லது இரண்டரை மடங்குதான் அதிகரிக்க முடியும். ஆயின் கலப்பின ரக மக்காச்சோளத்தைப் பயிராக்குவதன் மூலம் இன்னும் அதிக மகசூலைப் பெறலாம்.

அரிசி, கோதுமை, பார்லி, சோளம், கம்பு போன்ற எந்தவொரு தானியப் பயிரைக் காட்டிலும் கலப்பின மக்காச்சோளந்தான் அதிக அளவில் மகசூலைக் கொடுக்கிறது. எனவே, உணவுப் பெருக்கத்திற்காகவும், பிற உபயோகத்துக்காகவும் இதைப் பயிராக்குவது நல்ல படைத்தரும்.

முந்திரிப்பருப்பு, முந்திரி எண்ணெய் ஏற்றுமதியில் புதிய சாதனை

முந்திரிப் பருப்பு, முந்திரி எண்ணெய் ஆகியவை அந்நியச் செலாவணி ஈட்டும் இரு முக்கிய பண்டங்கள். இவற்றின் ஏற்றுமதியில் புதிய சாதனை காணப்பட்டுள்ளது. 1964 ஏப்ரல் முதல் ஜூன் வரையான நான்கு மாத காலத்தில் 9.8 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள முந்திரிப் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. முந்திய ஆண்டில், இந்தக்கால அளவில், 7.4 கோடி ரூபாய் மதிப்புள்ள முந்திரிப் பருப்பு தான் ஏற்றுமதியாயிற்று. முந்திரி எண்ணெய் ஏற்றுமதியைப் பொறுத்த வர, 1964 ஏப்ரல்-ஜூன் நான்கு மாத காலத்தில் அதன் ஏற்றுமதி மதிப்பு, முந்திய ஆண்டில் இதே கால அளவில் செய்யப்பட்ட ஏற்றுமதி மதிப்பைப்போல இரு மடங்காயிற்று. இவற்றை இறக்குமதி செய்த முக்கிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகியவையாகும்.

என்று விளியுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக தொகை ரூ. 4,70,000 வரை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் வெப்ப நடப்பதில் நன்றாக அமைந்துள்ளது. ஒரு வருடத்திற்கு சுமார் 50 செ.மீ. மழை பெய்கிறது, இங்குள்ள நிலம் மாடுகளின் மேய்ச்சல் வசதிக்கும், மாடுகளுக்கான தீவனப் பயிர்கள் - உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற முறையில் அமைந்துள்ளது. இப்பண்ணைக்குத் தேவையான நீர்வசதி தற்சமயம் நான்கு பெரிய கிணறுகள் மூலம் பெறப்படுகின்றது.

கால்நடைகள் எவ்வளவு உள்ளன?

தற்சமயம் தர்பார்க்கர் பசுக்களும், கன்றுகள் 18-ம், முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமைகளும் கன்றுகள் 156-ம் இருக்கின்றன. டொவி காட்களில், தர்பார்க்கர் இனத்தில் 2 எண்ணிக்கையும், முர்ரா இனத்தில் 2 எண்ணிக்கையும் இருக்கின்றன, கரவை மாடுகளில் முர்ரா எருமைகள் எண்ணிக்கை 30-ம், தர்பார்க்கர் பசுக்கள் எண்ணிக்கை 6-ம் இருக்கின்றன. இவைகளின்மூலம் தற்சமயம் 130 விட்டர்கள்வரை பால் கிடைக்கிறது.

விவசாயம்

தற்பொழுது 50 ஏக்கர்களில் கால்நடைக்கான ரோடெஸ் புல், எருமைப் புல், இனிப்புப் போன்ற தீவனப் பயிர்கள் பயிரிடப்பட்டிருக்கின்றன. அடுத்து 100 ஏக்கர்களில் சோளமும் இதர புல் வகைகளும் பயிரிடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தவருகின்றன.

கோழிப் பண்ணை

மாநிலக் கோழிப்பண்ணை ஒன்றும் நிறுவவதற்கு அனுமதிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் விரைவாக நடந்து வருகின்றன. அத்திட்டமும் விவையில் செயல்பட்டு இயங்கும், இதனால் பொதுமக்களுக்கு அபிவிருத்திக்கான நல்லதரமுள்ள கோழிகள், சேவல்கள், அடைவைப்பதற்கான தகுந்த முட்டைகளும் கிடைக்கும்.

இப்பண்ணை சிறந்த முறையில் நன்குசெயல்பட்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு சிறந்த ஆராய்ச்சிப் பண்ணையாகவும் உயர்ந்த ரக கால்நடை இன அபிவிருத்தி செய்வதிலும், திருநெல்வேலி மாவட்ட கால்நடை அபிவிருத்திக்கும் சிறந்த முறையில் பயனளக்கும் என்பதிலும் சிந்திப்பவும் ஐயமில்லை.

வெளும் சமுதாயம்

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காய்கறி வளர்ப்புத் திட்டம்

காய்கறி வளர்ப்புத் திட்டம், தமிழ்நாட்டில், குறிப்பிடத்தக்க வெற்றியடைந்துள்ளது. 1962-ல் ஏற்பட்ட தேசிய நெடுக்கடி காலத்தில், தமிழ்நாடு அரசாங்கம் அதிகமான அளவில் காய்கறிகள் உற்பத்தி செய்ய, செயல் திட்டம் ஒன்றினை ஆரம்பித்தது. தீவிர காய்கறி வளர்ப்புத் திட்டத்திற்காக, சென்னை நகரைச் சுற்றிலும் 30 மைல்கள் அளவில், முக்கியமாக சைதாப்பேட்டையிலுள்ள தாலுக்காக்கள், ஸ்ரீபெரும்புதூர், பொன்னேரி, திருவள்ளூர், செங்கற்பட்டு ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த தாலுக்காக்களில், பொறுக்கியெடுக்கப்பட்ட கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே மாதிரித் திட்டம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், செங்கற்பட்டு, நாகர்கோவில் ஆகிய இடங்களைச் சுற்றியும் செயல்படுத்தப்படுகிறது. மொத்தத்தில் 64 வட்டாரங்கள் இந்தத் திட்டத்தின்படி வந்துள்ளன. இந்தத் திட்டத்தை கவனிப்பதற்காக, 77 டிமாண்ட்ஸ்டிரேட்டர்களும், மேஸ்திரிகளும், 20 விசேஷ விவசாய டிமாண்ட்ஸ்டிரேட்டர்களும், இவர்களுக்கு மேல் ஒரு மாவட்ட விவசாய அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்துறையில் மேலும் ஊக்கமளிப்பதற்காக, நல்ல விதைகளும், கிருமி நாசினிகளும் விவசாயிகளுக்கு பாதி விலையில் விற்கப்பட்டுவருகின்றன.

ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு விவசாயிக்கு ரூ. 240 வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்ற ஆண்டில் சுமார் 4,900 ஏக்கர் புதிய நிலங்கள் காய்கறி சாகுபடிக்கக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதையொட்டி சுமார் 18,000 டன் காய்கறி விளைச்சலும் அதிகரித்துள்ளது;

✘

உத்தரப் பிரதேசம்

“உணவுப் பிரச்சினையைச் சமாளிப்போம்!”

—குசியாரி கிராமம் காட்டும் வழி

உணவு நெடுக்கடியைச் சமாளித்தல் ஒருபெரும் பிரச்சினைவல்ல என்று உத்தர பிரதேசத்தின்

ஜஸ்ராஜ் வட்டத்திலுள்ள, குசியாரி கிராம குடியானவர்கள் மெய்ப்பித்துள்ளார்கள். ஒரு காலத்தில், வருடத்தில் இருமுறை விவசாயம் செய்வதெவ்வாறு காரியம் எனக் கருதப்பட்டு அதே நிலத்தில், தற்போது வருடத்திற்கு மூன்றுமுறை விவசாயம் செய்து வெற்றி யடைந்துள்ளார்கள்.

மனிதர்களுடைய உழைப்பையும், பிராணிகளின் உழைப்பையும், எவ்வளவு நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அவ்வளவு சத்தியையும் பயன்படுத்திக்கொண்டதல்லாமல், வட்டார அதிகாரிகளினால் அளிக்கப்படும், பொருளாதார உதவியுடன், தொழில் நுட்பத் திறமை, விவசாய கருவிகளின் உயர்ந்ததபட்ச பிரயோசனம் இவைகளையும் நன்கு ஆக்க வேலைகளில் பயன்படுத்திக்கொண்டார்கள். தவிர, நவீன விவசாயக் கருவிகளையும், நன்றாக பயிரிடும் முறையையும் நன்கு பயன்படுத்தி, அதற்கேற்ப நல்ல பயனடைந்துள்ளார்கள்.

அறிவு வளர்ச்சிக்கு நன்கொடை

குசியாரி கிராம மக்களின் 3,500 பேர் வாழ்விலும், அதைச் சுற்றியுள்ள 14 குக்கிராமங்களிலும் ஓர் புரட்சிகரமான உணர்வை உண்டு பண்ணியவர்திரு சத்யதேவ் துபே என்பவராகும். இவர் தன்னுடைய வாழ்க்கையை தன்னுடைய கிராம மக்களின் நல்வாழ்வுக்கு அர்ப்பணித்திருந்ததோடு, தன்னுடைய சொத்துக்களையும் அவர்களின் நலனுக்கு அளிக்கப் பின்வாங்கவில்லை. இவர் தன்னுடைய கட்டிடங்களையும் அளித்து, மார்க்கெட்டுகளையும் கட்டி, நல்ல கால் நடைகளை இறக்குமதி செய்து, பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி, இலவச ஆஸ்பத்திரிகளையும் அமைத்துள்ளார்.

இக்கிராமத்தில் இன்று, ஓர் ஆரம்ப உயர்நிலைப் பள்ளியும், ஓர் ஆரம்பப் பள்ளியும், இரண்டு கால் நடை கொட்டகைகளும், தொழிற்கூடமும், பஞ்சாயத்து சமுதாய நிலையமும், 25 சுத்தமான கிணறுகளும் உள்ளன. மேலும் ஹரிஜனங்களுக்கான குடியிருப்புகளும், குழந்தைகள் விளைபாடுமிடமும், கூட்டுறவு விதை ஸ்டோரும் இக்கிராமத்தில் இருக்கின்றன. இவைகளோடல்லாமல், இங்கு ஓர் உயர்நாடு பாடசாலை ஏற்படுத்துவதற்கான கட்டிடமும் தயாராகிக்கொண்டு வருகிறது.

“பஞ்சாயத்து ஆட்சி” இதழிலிருந்து இடம் பெறுபவை:

பக்கங்கள் 6, 7, 15, 16, 17, 18, 19; 27—(8 பக்கங்கள்)

Articles reproduced from “Panchayati Raj” on pages 6, 7, 15, 16, 17, 18, 19 and 27 (8 pages)

பாரத நாட்டு மாதரசிகள்

சகோதரி நிவேதிதை

[திரு அ. சுந்தரேசன்; ஆப்பூர்; செங்கல்பட்டு மாவட்டம்]

[பாரத நாட்டின் பண்பாடு, உலகம் ஒப்பியதொன்று. இந்த நாட்டின் தார்பீகச் சிறப்புகள், பல் வேறு நாட்டு மக்களை தன்னகத்தே கவர்ந்து, இழுத்துக்கொண்டு வந்துள்ளது. பல்வேறு நாட்டு கடினர்கள், இந்த நாட்டின் சொந்தக் குடிகளாகவே மாறி, பாரத மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்கின்ற பெருமை படைத்த நாடு நம்நாடு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சகோதரி நிவேதிதை. பிறப்பால் அந்நியரே தவிர வாழ்வால், எண்ணத்தால், இதயத் துடிப்பால், முழுக்க முழுக்க இந்தியராக மாறியவர் அவர். இந்த நாட்டின் தார்பீக வாழ்வு, காலம் காலமாக, மக்களின் வாழ்வோடு இணைந்தோடும் உயரிய தத்துவ நெறி, சகோதரி நிவேதிதையை கவர்ந்திழுத்தது. அந்த மாதரசியைப்பற்றி, அவருடைய சிறப்பு பியல்புகள் பற்றி, இக்கட்டுரை விளக்குகிறது.]

—ஆசிரியர்.]

இந்திய விடுதலை வரலாறு உலகெங்கிலுமே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். வெளிநாட்டில் பிறந்த போதிலும் உள்ளத்தையும் சேவையையும் பாரத நாட்டிற்கு அர்ப்பணித்தவர் பலர். அவர்களுள் சகோதரி நிவேதிதை முதலிடம் வகிக்கின்றார். நமது சுதந்திர இயக்கப் போராட்டத்திலே பங்குகொண்டு அயராது உழைத்த பலருள் இச்சகோதரியும் ஒருவராவார். சகோதரி எப்படிப்பட்டவர் என அறிய இப்பாடலே சான்றாகும்.

“அருளுக்கு நிவேதனமாய் அன்பிலுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயீராய் எமதுயர்நாடாய்பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புண்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளம்பிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்”

—பாரதியார்.

தோற்றம்—அயர்லாந்து நாட்டில் சாமுவேல் நோபிள் என்ற கிறித்தவக் கோயிலொன்றின் குருக்களுக்கும் மேரி ஹாமில்டன் என்ற அம்மையாருக்கும் 1867-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் நாள் பெண் குழந்தையொன்று பிறந்தது. அக் குழந்தைக்கு மார்க்ரெட் எலிசபெத் என்று பெயரிட்டனர். இக் குழந்தையே பின்னர் சகோதரி நிவேதிதை என்னும் அருட்பெயர் பெற்றுவிட்டது.

கல்வி—உள்ளூர்க் கல்வி நிலையத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் மார்க்ரெட், ஹாலிபாக்ஸ் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினார்,

அக் கல்லூரியில் மதபோதனைக் கல்விக்கு முக்கியமானதொரு இடம் அளித்திருந்தார்கள். அங்கு அளிக்கப்பட்ட மதபோதனைக் கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாக இராமல் மனக் கட்டுப்பாட்டுக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் வகை செய்வதாக இருந்தது. இம் முறையான மதக் கல்வியில் மார்க்ரெட்டின் மனம் ஈடுபட்டது. மதபோதனைக் கல்வியை மிக்க ஆர்வத்துடன் கற்று வந்தார்; அக் கல்வியில் நன்கு தேர்ச்சியும் பெற்றுவிட்டார்; அதற்காக நடைபெற்ற தேர்வுகளில் வெற்றிபெற்ற பின்னர் தனது கல்லூரி வாழ்க்கையை முடித்து விட்டார்.

இந்தியாவுக்கு வருகை—சுவாமி விவேகானந்தர் மேல் நாடுகளில் ஆற்றிய சமயச் சொற்பொழிவுகளை விடாது கேட்டு வந்த இவர், விரைவிலேயே விவேகானந்தரின் சிஷ்யையாக மாறிவிட்டார். தன்னுடைய சுற்றுப் பயணத்தை வெற்றியுடன் முடித்துத்திரும்பிய சுவாமிகள் கல்கத்தாவில் மடாலயம் ஒன்றை அமைத்தார். சாதி சமய வேறுபாடின்றி பலர் இம் மடாலயத்தில் துறவிகளாக விளங்கினார்கள்.

தன்னுடைய குருநாதரான சுவாமிகளைக் காணவும். அடிமையிலும் வறுமையிலும் உழலும் இந்திய மக்களுக்கு உதவி செய்யவும் மார்க்ரெட் இந்தியாவுக்கு வர முடிவு செய்தார். விவேகானந்தரின் அனுமதியுடன் அயர்லாந்திலிருந்து நம் தாயகத்திற்கு வந்தார். “இனி இதுதான் என் நாடு” என்று மனத்தில் எண்ணிக்கொண்டார்,

இந்தியாவில் மார்க்ரெட்டுக்கு திருநீறு பூசியும் சொல்விய பின்னர் நிவேதிதை (அதாவது

கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவன்) என்னும் புதுப்பெயர் பெற்றார். புதுப்பெயர் பெற்றதும் தன்னிடம் புதுப் பொலிவு வந்துள்ளதை சகோதரி நிவேதிதை உணர்ந்தார். இனி நாம் அவரைச் சகோதரி நிவேதிதை என்றே அழைப்போம்.

ஆன்மீகமும் அரசியலும்—அயர்லாந்தும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்து வந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் தங்களது சுதந்திர வேட்கையை வெளிக்காட்டும் செயல்களில் ஈடுபட்டு விட்டார்கள். ஆனால் இந்திய மக்களோ 'யார் ஆண்டால் நமக்கென்ன' என்று இருந்து வந்தார்கள். இம் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும் என்று முடிவு செய்தார் சகோதரி நிவேதிதை.

ஆனால் அந்நாளில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இருந்த ஸ்ரீ பிரம்மானந்த சுவாமிகள், ஸ்ரீ ராம கிருஷ்ண மடத்தைச் சேர்ந்த எவரும் அரசியலில் ஈடுபடக் கூடாதெனக் கண்டிப்பாய் மறுத்து விட்டார். ஆகவே சகோதரி "நான் எனது சொந்தப் பொறுப்பின் பேரில்தான் அரசியலுக்கு வருகின்றேன். என்னுடைய செயல்களுக்கு இனி நானேதான் பொறுப்பே தவிர, ஸ்ரீராமகிருஷ்ண மடம் இதற்குப் பொறுப்பாகாது" எனத் திட்டவாட்டமாக அறிவித்து அரசியல் இயக்கங்களில் பங்கு கொண்டார்.

சுதந்திர வீரர்களுடன்—காங்கிரஸ் ஸ்தாபனத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சகோதரி சந்தித்தார். அவர்களுள் முக்கியமானவர் கோபாலகிருஷ்ண கோகலே ஆவார். ஆனால் சகோதரிக்கு கோகலேயின் மிதவாதப் போக்கு பிடிக்கவில்லை. ஆகவே அன்று மிகத் தீவிரமாக செயலாற்றிவந்த திலகரது கொள்கையை நாடெங்கும் பரப்பும் அரும்பணியை சகோதரி மேற்கொண்டார். மேலும் தேச

விடுதலைக்காகப் பாடுபட்டு சிறை சென்றவரது குடும்ப நலனைக் கவனிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுக்கொண்டார்.

அந்நாளில் ஸ்ரீ அரவிந்தகோஷ் அவர்கள் அமைத்த அரசியல் இயக்கக் குழுவில் சகோதரி முக்கிய பொறுப்பும் பெற்றிருந்தார். அவ்வப்போது அன்னிய அரசு நமக்கிழைத்த தீங்குகளை பத்திரிகைகளில் எழுதியும் பொதுக்கூட்டங்களில் பேசியும் வந்தார். ஒருமுறை கர்சன் பிரபு இந்தியர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசியதைக் கேட்ட சகோதரி கர்சன் பிரபுவையே தாக்கிப் பல கட்டுரைகள் எழுதினார்.

பெண் கல்வி—பெண்கள் கல்வி கற்பது தவறு என்று எண்ணிவந்த நாளிலேயே, கல்கத்தாவில் பெண்களுக்கென தனிப் பாடசாலையைத் துவக்கினார். பலவித இன்னல்களுக்கிடையில் அப்பள்ளியை நடத்திவந்தார் சகோதரி. முக்கியமாக பொருளாதாரக் குறையை ஈடுசெய்ய வெளிநாடுகளெங்கும் சென்று நிதி திரட்டிவந்தார். அன்று தொடங்கிய இப்பள்ளி இன்றும் கல்கத்தாவில் சகோதரியின் பெயராலேயே நடைபெற்று வருகின்றது. அங்கு கல்வி கற்று வந்த சிறுமிகள் வாயிலாகவே முதியவர்களுக்கும் கல்வி புகட்டும் பணியையும் செய்து வந்தார். நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்ற இவர் ஆங்காங்கே பெண் கல்வியை வலியுறுத்தத் தவறவில்லை.

தேசிய ஒருமைப்பாடு—'அந்நியர் ஆண்டவரும் இந்நாளில் அவர்கள் ஆட்சியை ஒழிக்க என்னும் நாம் ஒற்றுமையாகவே வாழவேண்டும். உள் நாட்டில் இரு பிரிவு உண்டானால், அது அந்நியருக்குச் சாதகமாகவே முடிந்துவிடும்.'

விவசாய உபகரணங்களுக்கு நியாய விலைகளை நிர்ணயிக்க உத்தரவு

விவசாயக் கருவிகள், விவசாயிகளுக்கு நியாயமான விலைகளில் கிடைத்து வருவதற்கு வகை செய்யும் பொருட்டு, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியாக மத்திய தொழிலியல் சபை அமைச்சரகம், அக்கருவிகளின் உற்பத்தியாளர்களுக்கு உத்திரவிட்டுள்ளது. அவ்வகைச்சரவை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுக் கடிதமொன்றில், இத்தகைய கருவிகள் விவசாயிகளுக்கு நியாய விலைகளில் எளிதாகக் கிடைத்து வந்தால், உணவுத் தானியங்கள் மற்றும் இதர விவசாயப் பண்டங்கள் ஆகியவற்றின் விலைகள் குறைவதற்கு பெரிதும் ஹேதுவாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளது. விவசாயக்கருவிகளின் உற்பத்தியாளர்கள், அவர்களது அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள், ஸ்டாக்கிஸ்டுகள் ஆகியோர் மூலமாக நிர்ணயமான ஜாபீதா விலைகளில் அவை விவசாயிகளுக்குக் கிடைத்து வரும்படியாகச் செய்ய வேண்டுமென்றும், மேலும் வியாபாரிகள் இந்த விலைகளை வழுவாமல் அனுசரித்து வரும்படி செய்ய வேண்டும் என்றும் அமைச்சரகம் வலியுறுத்தியுள்ளது.

உற்பத்தியாளர்கள் அவர்களது விற்பனை விலைகளை முறைப்படி விளம்பரப்படுத்தி வருவதோடு, விற்பனையாளர்களும், ஸ்டாக்கிஸ்டுகளும் அவர்களது கடைகளிலும், விற்பனை ஸ்தலங்களிலும் இந்த ஜாபிதாக்களை நன்கு தெரியும்படி வெளியில் மாட்டிவைக்க வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.

சரிவர நடக்கவில்லையா...?

மாநிலங்களில் தற்போது இயங்கிவருகிற அடிப்படைக் கூட்டுறவுச் சங்கங்கள் அனைத்தின் விஷயத்திலும், விரிவான நுட்ப விவர பரிசீலனையொன்றை மேற்கொண்டு கூடிய சீக்கிரம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அண்மையில் புதாபுரிலில் கூடிய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்கள் மகாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூடப்பட வேண்டிய நிலையில் உள்ள, மற்றும் சரிவர இயங்கிவராத சங்கங்களைக் கலைத்துவிடுதே மேல் என்றும், ஆகையால் அத்தகைய நிலையில் உள்ள சங்கங்கள் எவையெவை எனக் கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பலம் குன்றிய நிலையில் உள்ள சங்கங்களை ஒன்றிணைத்து, அவை பலம்பெற்று இயங்கிவருவதற்கு வகை செய்யவேண்டும்; கூட்டுறவுச் சங்கங்களின் மூலதன ஏற்பாட்டில் மாநில அரசுகள் பங்கு கொள்வது, என்பது அபிவிருத்தி செய்யப்படுவதற்கெனத் தெரிந்தெடுக்கப்பட்ட பலப்படுத்துவதற்குத் தோதுள்ள சங்கங்கள் சம்பந்தமாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பலப்படுத்துவதற்குத் தோதுருந்துவருகிற சங்கங்கள் விஷயத்தில் மட்டிலுமே அவற்றுக்கான கிடங்குகளின் தீர்மானத்துக்கென உதவியளிக்கப்படுவதற்கு வகை செய்ய வேண்டும் என்றும், அபிவிருத்திக்கான திட்டங்கள் உள்ள சங்கங்களுக்கு மட்டிலுமே நிர்வாக ஏற்பாட்டுக்கான சகாயத் தொகையை அதிக அளவில் வழங்கி வரவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஒன்றாகாள். அதனை வடக்கென்றும் தெற்கென்றும் பிரித்துப் பேசக்கூடாது. அப்படி பேசுவார்களின் வார்த்தைகளையும் நாம் மதிக்கக்கூடாது” என்றுபேசி அன்றே நம்மிடையே ஒருமைப்பாட்டின் அவசியத்தை நன்கு விளக்கி வந்தார்: சகோதரி நம் ஒருமுறைக்கென்றே அயராது பாடுபட்டு வந்தார்.

அன்னிய அரசுக்கு எதிர்ப்பு—“இந்தியா ஆங்கிலேயரின் கீழ் அடிமைப்பட்டுக் கிடப்பதை இனிநான் சம்மதிக்கவே மாட்டேன்” என்று முழங்கி தன் வாழ்வு அனைத்தையும் இந்திய சுய ஆட்சிக்கே அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டார்.

ராஜ்ய முதன் மந்திரிகளுக்கு அசோகமேதா கடிதம்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் பெருகவேண்டும் என்றும், அதற்காக அதிக அளவில் தொகை செலவிட்டு வருவதற்கு, உற்பத்தி அளவில், குறிப்பாக உணவுத் தானியங்கள், விவசாய மூலப்பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் கணிசமான அதிகரிப்புக்கு வகைபெய்ய வேண்டியது அவசியமாகுமென்றும், திட்டக் கமிஷன் துணைத்தலைவர் திரு. அசோகமேதா, ராஜ்யங்களின் முதன் மந்திரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கிராமங்களிலும், பிற்பட்ட நிலையில் உள்ள பிரதேசங்களிலும் போதிய அளவுக்கு அடிப்படை வசதிகளுக்கு வகை செய்யப்பட்டாலன்றி, மக்கள் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை எத்துவது சாத்தியமில்லையென்றும் அவர் அக்கடிதத்தில் எடுத்துக் கூறிபுள்ளார்.

அன்னியப் பொருட்களை பகிஷ்கரிப்பதோடு அப்பொருட்களை இந்தியாவிலேயே செய்யவேண்டும் என்ற எண்ணங்களொன்றார்: இவரது அரும் முயற்சியால் வங்காளத்தில் பல தொழிற்சாலைகள் தோன்றி வளர்ந்தன: கூட்டுறவின் மேன்மையை விளக்க கூட்டுறவுச் சங்கங்களை அமைக்கவும் வழிகாட்டினார்:

அவரவர்களுக்கு வேண்டிய பொருட்களை அவரவர்களே உண்டாக்கும் நிலைமை வர வேண்டும்: அந்நியப் பொருட்களை உபயோகிக்கக் கூடாது, உள்நாட்டுப் பொருட்கள் தரத்தில் ஓரளவு குறைவாக இருந்தாலும், அவைகளையே நாம் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் பதியச் செய்த பெருமை சகோதரியையே சாரும்.

கவிஞரின் சந்திப்பு—ஒருமுறை கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்தான் கவிஞர் பாரதியாரும் சகோதரியும் சந்தித்தனர். தீண்டாமையைப் போக்குதல், அடிமைத் தனையை நீக்குதல், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துதல், தேசபக்தியை தெய்வபக்தியாகவே மாற்றதல் இவையே என்ற சீரிய கருத்துக்களை பாரதியாருக்கு சகோதரி நிவேதிதை அன்புடன் வழங்கினார்.

சகோதரியின் மறைவு—நூல் பல செயல்களை நமக்காகச் செய்து வந்த சகோதரி நிவேதிதை ஒரு நாள் “இன்னும் ஒரே ஒரு ரூயி உதயத்தைத்தான் நான் காணமுடியும்” என்று மறிநவர்க்கு கூறிவிட்டு அதன்படியே மறுநாள் அதாவது 1911-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் நாள் இவ்வுலக வாழ்வினை நீத்தார்.

சகோதரியார் மறைந்தாலும் அவர்தம் எண்ணங்கள் நூல்வடிவில் இன்றும் உள்ளன. நூல் வடிவில் சகோதரி நம்மிடையே வாழ்கின்றார். அவருடைய நூல்களுள் “THE MASTER AS I SAW HIM” (நான் கண்ட குருநாதர்) “THE WEB OF INDIAN LIFE” (இந்தியர் வாழ்க்கைச் சிறப்பு) போன்ற நூல்கள் நமக்குக் கிடைத்த பெருஞ்செல்வங்களாகும்.

கிராம நிகழ்ச்சிகள் - வானொலியின் பணி

(திரு. எஸ். கிருஷ்ணசாமி, அகில இந்திய வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி.)

[அறிவு விளக்கப்பணியில், வானொலி ஓர் அற்புத சாதனம். கிராமங்கள் நிறைந்த நாடு நம்நாடு. நாட்டின் பெருவாரியான மக்கள், கிராமப்புறங்களிலே தான் வசிக்கின்றனர். உண்மையான அறிவு விளக்கப்பணி, கிராமங்களிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தான், கிராம வானொலி மன்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. அம் மன்றங்கள் எவ்வாறு இயங்க வேண்டும், கிராம வானொலி மன்றங்களுக்கும், வானொலி நிலையங்களுமிடையே இருக்க வேண்டிய தொடர்பு என்ன, இத்துறையில் வானொலி நிலையம் ஆற்றியுள்ள பணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் விளக்கமாக இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது—ஆசிரியர்.]

இந்திய மக்களில் சுமார் 80 சதவீதத்தினர், கிராம வாசிகள். அவர்களில் படித்தவர்கள் 25 சதவீதம். எனவே, கிராம மக்களை வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ளச் செய்வதில், பெரும் சக்திவாய்ந்த சாதனமாகத் திகழ்வது வானொலி ஒன்றுதான்.

இந்த அடிப்படையில்தான் வானொலியின் கிராம நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. கிராம மக்களுக்கு வாழ்க்கைக்குப் பயனுள்ள பல தரப்பட்ட தகவல்களைச் சேகரித்துத் தருவது, தேசத்தின் லட்சியங்கள். அது மேற்கொண்டிருக்கும் ஆக்கப்பணிகள், நாட்டு நடப்புகள் ஆகியவை பற்றி, கிராம மக்களை நன்கு அறியச் செய்வது, கிராம வாசிகள் நான் முழுவதும் உழைத்த களைப்பை ஆற்றச் செய்யும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்குவது போன்றவை அந்த அமைப்பை அடிப்படையாகக் கொண்டவை.

திருச்சி நிலைய கிராம நிகழ்ச்சிகள்

வானொலியின் திருச்சி நிலையம் கிராம மக்களுக்காகத் தினந்தோறும் மாலை 6-20 முதல் 7-15 வரை, 55 நிமிஷங்கள், கிராம நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந் நிகழ்ச்சிகள், மதறஸ், திருநெல்வேலி நிலையங்களாலும் அஞ்சல் செய்யப்படுகின்றன. சங்கீதம், பேச்சுக்கள், உரையாடல்கள், பேட்டிகள், நாடகங்கள், இசைச் சித்திரங்கள், ஹால்யச் சித்திரங்கள். உரைநடைச் சித்திரங்களைக் கிராம நிகழ்ச்சி ஒளிபரப்பில் தவறாமல் கேட்கலாம். கிராமியக் கலைகளுக்கும் அதில் இடம் உண்டு. விலைவாசிகள், வானலை அறிக்கை, நீர்மட்ட விவரங்களை ஒளிபரப்புகின்றன. தற்பொழுது, செய்திக்குறிப்புகளோ அல்லது (இன்றையச் செய்தி) (Topics for Today)யின் தமிழ் மொழிபெயர்ப்பையோ மாலை 6-15 முதல் 6-20 வரை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாலை வேளைகளில்

மணி 6-20 ஆகவிட்டால், இசை நிகழ்ச்சிகளுடன் கிராம நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடும். வானலை அறிக்கை, விலைவாசி விவரங்கள், நீர்மட்ட விவரங்கள் ஆகியவை 6-30 மணி முதல் ஒளிபரப்பாகும் அன்றாட நிகழ்ச்சிகள்.

மிக முக்கியமான ஆண்டு

தினந்தோறும் மாலையில் ஒரு மணிநேரம் கிராம நிகழ்ச்சிகளை திருச்சி நிலையம் ஒளிபரப்பி வருகிறது. இப்பொழுது கிராம மக்களுக்கென ஆங்காங்கே வானொலிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரலாற்றிலே 1956-ம் ஆண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஓர் ஆண்டாகும். அந்த ஆண்டில்தான் பிப்ரவரி மாதம், நம் நாட்டில் கிராம ரேடியோ மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

கிராம வானொலி மன்ற அமைப்பு

பொதுவாக, கிராம ரேடியோ மன்ற திறுவனம் மூன்று அம்சங்களைக் கொண்டது. கிராமங்களில் வானொலி மன்றங்களை அமைத்தல், வானொலி நிலையத்திலிருந்து கிராம வானொலி மன்றங்களுக்கென பிரத்தியேகமான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து ஒளிபரப்புகதல், அவ்வாறு ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைக் கேட்கும் மன்றங்கள் எந்த அளவு பயனடைந்துள்ளன என்பது போன்ற பிரச்சனைகளை ஆராய்தல் ஆகியவை திரை மூன்று அம்சங்களாகும். ஆங்காங்கே கிராம வானொலி மன்றங்களை அமைக்கும் காரியம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை அமைப்பாளர் (Chief Organizer) ஒருவரை மாநில அரசு நியமித்திருக்கிறது. இவர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கிராமத் தலைவர்கள் ஆகியோரின் உதவியால் கிராம வானொலி மன்றங்களை தோற்றுவிக்கிறார். ஒவ்வொரு மன்றமும் இருபது திரு. மேற்படாத அங்கத்தினர்களைக் கொண்ட

டிருக்கும்: அங்கத்தினர்கள் படித்தவர்களாயில்லா விட்டாலும், அநுபவமிகக் விவசாயிகளாக இருக்க வேண்டுமென்பது அவசியம். அங்கத்தினர்களில் ஒருவர் தலைவராக இருப்பார். இன்னுமொருவர் அமைப்பாளர் (Organiser) என்று சொல்லப்படுவார். இவர் ஒருளவு சுமாராக படித்தவராக இருக்க வேண்டும். மன்றத்தில் சகல ஏழுத்து வேலைகளையும் இவரே செய்யவேண்டியவராயிருக்கிறார்.

வாடுவெலி நிலையத்தின் பொறுப்பு

மன்றங்களுக்கென நிகழ்ச்சிகளைத் தயாரித்தனிக்க வேண்டிய பொறுப்பு வாடுவெலி நிலையத்தைச் சேர்ந்தது. நிகழ்ச்சிகள் வாடுவெலி நிலையத்தின் கிராம நிகழ்ச்சித் துறைவிளரால் பல்வேறு இலாகாக்களின் சம்பந்தத்தின் பேரிலேயே தயாராகின்றன. இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் விவசாய சம்பந்தமானவைகளாகியிருப்பினும், கால்நடைப் பராமரிப்பு, சுகாதாரம் ஐந்தாண்டுத் திட்டங்கள் போன்ற இதர கருத்துக்களை உள்ளடக்கியதாகவு முள்ளன.

கிராம நிகழ்ச்சிகள் தினம் மாலை 6-20 விற்கு 7-15 மணிவரை அதாவது 55 நிமிஷங்களுக்கு திருச்செயிலிருந்து ஒலிபரப்பப்படுகின்றன. இதில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கிராம ரேடியோ மன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகவே கிராம வாடுவெலி மன்றங்கள் குறிப்பாக கவனம் செலுத்தவேண்டிய நிகழ்ச்சி, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 6-40 மணியிலிருந்து ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளே. கிராம வாடுவெலி மன்ற அங்கத்தினர்கள், இந்நிகழ்ச்சிகளைக்கேட்டு, கேட்டவற்றைச் சிந்தித்து தர்க்கித்து முடிவிற்கு வந்தவற்றைச் செயல்படுத்தி பலன் அடைய வேண்டுமென்பதே, முக்கிய குறிக்கோளாகும்.

ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளின் விவரம்

இந்த 35 நிமிஷ நேரத்தில் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் எவை என்பதைச் சிந்திப்போம். கிராம ரேடியோ மன்றநிகழ்ச்சி அட்டவணையில் முதலிடம் பெறுவது 'கேள்வியும் பதிலும்'. அதைத்தொடர்ந்து ஏதேனும் ஒரு பொருள்பற்றி உரையாடலோ, சித்திரமோ, பேச்சோ ஏதோ ஒன்றாகும். இந்த அம்சங்களோடு கிராம ரேடியோ மன்ற நிகழ்ச்சிகள் முடிவடையும்.

ஆகவே, கிராம ரேடியோ மன்றங்கள் கவனம் செலுத்தவேண்டிய நிகழ்ச்சிகள்:—

1. கேள்வியும் பதிலும்

2. அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஒரு பொருள் பற்றிய உரையாடல் அல்லது பேச்சு முதலியவை.

கேள்வியும் பதிலும் என்ற நிகழ்ச்சி அம்சத்தைப் பற்றி சற்று கவனிப்போம். கேள்விதான் அறிவுக்குத் தூண்டுபதும். கிராம மக்களுக்கு அறிவு வீணக்கப் பானு புரியும் வகையில் "கேள்வியும் பதிலும்" நிகழ்ச்சி கிராம வாடுவெலி மன்ற நிகழ்ச்சிப்பில் ஒலிபரப்பப்படுகிறது.

கேள்வியும் பதிலும் என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கப் பட்டுள்ள நேரம் 20 நிமிஷங்களேயாகும். இந்த 20 நிமிஷத்திற்குள் இப்போது நம் ராஜ்யத்தில் உள்ள களம் 800 கிராம ரேடியோ மன்றங்களின்

கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லியாக வேண்டும். போகப்போக இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம். இதை யோசிக்கும் பொழுது கேள்விகள் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறு வேண்டியதில்லை. நிலையத்திற்கு கேள்விகளை அனுப்புவதற்குமன்ற நிகழ்ச்சித்தொகு ஆராய்ந்த பிறகு அனுப்பவேண்டும். சாதாரணமான கேள்விகளையும், பயனற்ற கேள்விகளையும் நடைமுறைக்கு ஒவ்வாற கேள்விகளையும் அனுப்பி வைத்து, நேரத்தையும் முயற்சியையும் வீணாக்கக்கொள்ளக்கூடாது. ஒலிபரப்பில் வந்த அதே விஷயங்களையே திரும்பவும் கேள்விகளாக கேட்பது கூடாது.

அடுத்ததாக, நிகழ்ச்சிகளைக் கேட்கக்கூடும் கிராம ரேடியோ மன்ற அங்கத்தினர்கள் கவனிக்கவேண்டிய சில முக்கிய விஷயங்களை இனி ஆராய்வோம். நிகழ்ச்சிகள் தயாரித்தனிக்கப்படுவது கிராம ரேடியோ மன்றங்களுக்காகவே. அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பாகும்.

மன்றத்தில் அங்கத்தினர்கள் எல்லோரும் கூடியதும் அங்கத்தினர்கள் முதலில் பதிவேட்டில் கையெழுத்துப் போடவேண்டும். கிராம ரேடியோ மன்ற நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானதும் மன்றத் தலைவர் ஒலிபரப்பியிருக்கும் விஷயங்களைக் குறித்து, அங்கத்தினர்களுக்கு சருங்கச் சொல்லி விளங்கவைக்கிறார்.

நெருங்கிய தொடர்பு

இவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் கிராம வாடுவெலி மன்ற அங்கத்தினர்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமானால் அவற்றை குறித்து வைத்துக்கொள்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் அந்த நிகழ்ச்சி பற்றிய தர்க்கத்தை தலைவர் ஆரம்பித்து வைக்கிறார். அங்கத்தினர் ஒவ்வொருவரும் அந்த விவாதத்தில் கவனம் கொள்ளுகிறார்கள். இவ்வாறு அங்கத்தினர்கள் தங்களுக்கள் சர்ச்சை செய்து அப்பிதரயங்களை பரிமாறிக்கொள்ளும் நிலையில் பல சந்தேகங்கள் கோன்றலாம். அவற்றைக் கேள்வி முடிவில் நிலையத்திற்கு விளக்கக்கேட்டு ஏழுத தீர்மானிக்கிறார்கள். உடனே மன்ற அமைப்பாளர் அதற்கென்றிருக்கும் பாரங்களைப் பூர்த்தி செய்து கேள்விகளுடன் நிலையத்திற்கு அனுப்பிவைக்கிறார். நிலையத்தார் கேள்விகளுக்கான பதிலை சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரியிடமிருந்து சேகரித்து அடுத்து வரும் கிராம ரேடியோ மன்ற நிகழ்ச்சி நாளில் அவற்றைக் கேள்வியும் பதிலும் என்ற நிகழ்ச்சியில் ஒலிபரப்புகிறார்கள். இதனால் கிராம வாடுவெலி மன்றங்களுக்கும் வாடுவெலி நிலையத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடுவதில் பயனில்லை. பலதரப்பட்ட நிகழ்ச்சிகளைக் கேட்டு தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்ட கிராம ரேடியோ மன்றங்கள் தாங்கள் செயலிலும் இறங்க வேண்டுமென்பதே இதில் மிகவும் முக்கியமான அம்சமாகும்.

இப்போன்ற பல நிகழ்ச்சிகள் உள்ளன — இவ்விஷயங்கள் அனைத்தையும் சேகரித்து அவ்வப்போது அளிக்கும் பொறுப்பை வாடுவெலி நிலையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றை கிராம ரேடியோ மன்றங்கள் பயன்படுத்திக்கொண்டு நற்பயனடைய வேண்டுமென்பதே வாடுவெலி நிலையத்தின் கோரிக்கையாகும்.

[பஞ்சாயத்து அபிவிருத்தி பற்றிய அரசாங்க ஆணைகள், விதிகள் முதலியவற்றின் சுருக்கம் இந்தப் பகுதியில் இடம் பெறுகிறது.]

பஞ்சாயத்துக்களின் சாதாரணத் தேர்தல்கள்—வாக்கெடுப்பு பணியாளர்களைத் தேர்ந்தெடுத்தல்.

Elections—Ordinary—Panchayats—Conduct of elections—Drafting of polling personnel, etc.—Orders issued.

(G.O. Ms. No. 2235, R. D. and L. A., dated 26th October 1964.)

பஞ்சாயத்துக்களின் சாதாரணத் தேர்தல்கள் 1964-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும்; நகரம் மற்றும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் குறியீடு செய்வது மூலம் வாக்களிக்கும் முறை பின்பற்ற வேண்டும்; நகரப் பஞ்சாயத்துக்களில் மட்டும் வாக்காளர்கள் ஆள் மாருட்டம் செய்யாமலிருக்க அவர்களின் இடது கை முன் விரலில், அழியாத மையைக்கொண்டு குறியீடு செய்யப்பட வேண்டும்.

2. வாக்கெடுப்பு நிலையங்களில் பணிபுரிவதற்குத் தேவையான அலுவலர்களின் எண்ணிக்கை பற்றியும், அவர்களைத் தேர்ந்தெடுத்து, நியமனங்கள் செய்வதற்குத் தேவையான உத்தரவுகளும், கீழ்க்கண்டவாறு பிறப்பிக்கப்படுகின்றன:—

(1) தேவையான அலுவலர்களின் எண்ணிக்கை—
(A) நகரப் பஞ்சாயத்துக்கள்:—நகரப் பஞ்சாயத்துக்களுக்கு அங்கத்தினர்களை தேர்ந்தெடுப்பது பற்றிய விதிகள் 1964-ன் கீழ் (தனியாக வெளியிடப்பட்டுள்ளது), ஒவ்வொரு நகரப் பஞ்சாயத்துக்கும் அதன் தேர்தலை தகுந்த முறையில் பொறுப்பேற்று நடத்தி வைப்பதற்காக, தேர்தல் அதிகாரி, ரிட்டர்ஸிங் ஆபீசர் (Returning officer) என்பவருக்கு அதிகாரம் அளிப்பார் (விதிகள் 2 (1) (g) மற்றும் 3 (1)). தேர்தல் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு எடுக்க வேண்டியுள்ள ஒவ்வொரு வார்டிலும், போதுமான வாக்கெடுப்பு நிலையங்களை ரிட்டர்ஸிங் ஆபீசர் ஏற்படுத்துவார். அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களில் பட்டியல்களையும் அவர் பிரசுரிப்பார் (விதி 4). இவ்வாறு ஒரு நகரப் பஞ்சாயத்து முழுவதற்கும் தேர்தலை தகுந்த முறையில் நடத்திவைக்க ஒரு அதிகாரி முழுப் பொறுப்பேற்றிருப்பார்; அந்த ரிட்டர்ஸிங் ஆபீசர், ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாக்கெடுப்பு அதிகாரிகளையும், மற்றும் அவருக்கு உதவியுரிய மற்ற அதிகாரிகளையும், நியமனம் செய்வார்

[விதி 5 (1) மற்றும் (2)].] ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் பணிபுரிவதற்காக, தேவையான பணியாளர்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட வேண்டும்:—

ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையத்திற்கும் தேவையான பணியாளர்கள்

(i) ஒரு வாக்கெடுப்பு அதிகாரி;

(ii) வாக்காளரை அடையாளம் காட்டுதற்கும், குறியீடு செய்வதற்குண்டான வாக்காளர் பட்டியலில் வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை பதிவு செய்வதற்கும், மற்றும் வாக்குச் சீட்டை வழங்குதற்கான காரியங்களைச் செய்யவும் ஒரு உதவி வாக்கெடுப்பு அதிகாரி;

(iii) வாக்காளர்களின் இடது கை முன் விரலில் அழியாத மையைக்கொண்டு குறியீடுவதற்கும் வாக்குச் சீட்டில் வாக்காளர் குறியீடுதற்குண்டான ஒரு கருவியை அளிப்பதற்கும் ஒரு உதவி வாக்கெடுப்பு அதிகாரி;

(B) கிராமப் பஞ்சாயத்துக்கள்:—நகரப் பஞ்சாயத்துக்களைப்போலவே, “ரிட்டர்ஸிங் ஆபீசர்” என்பவருக்கு தேர்தல் நடத்தி வைக்கும்படி அதிகாரம் அளிக்க கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு அங்கத்தினர்களை தேர்ந்தெடுப்பது பற்றிய விதிகள் 1964-ன் தனியாக வெளியிடப்பட்டுள்ளது) கீழ் தேர்தல் அதிகாரி அதிகாரம் பெற்றுள்ளார் [விதி 1 (2)]; கிராமப் பஞ்சாயத்துக்கான அங்கத்தினர்களை தேர்ந்தெடுக்கவேண்டிய காரியங்களை அந்த ரிட்டர்ஸிங் ஆபீசர் செய்வார் விதி [2 (1)]. இந்த அதிகாரி பொதுவாக ஒன்றுக்கு மேற்பட்ட பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல்களை நடத்தி வைப்பதில் பொறுப்பாளியாகியிருப்பார்; அவர் குறிப்பிட்டவாறு அல்லது அவருடைய கார்டுகளில் தேர்தல் அல்லது தேர்தல்களை நடத்திவைக்க, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை கிராமப் பஞ்சாயத்துக்கு

களுக்கு அனுப்பலாம் (விதி 3) அவ்வாறு அனுப்பப் பட்டவர் "தலைமை அதிகாரி"யாக அழைக்கப்படுவார். ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இந்த ஒவ்வொரு தலைமை அதிகாரியும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று வார்டுகளிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தலாம் (விதி 7). இந்த அடிப்படையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் எத்தனை தலைமை அதிகாரிகளை அனுப்பலாம் என்று ரெவினியூ கோட்ட அதிகாரி முடிவு செய்வார். ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டால், அவர்களில் ஒருவர் பிரதான தலைமை அதிகாரி (Chief Presiding Officer)யாக ஆக்கப்படவேண்டும். அந்த பிரதான தலைமை அதிகாரியை கிராமப் பஞ்சாயத்து முழுமதற்கும் தேர்தலை நடத்திவைக்க பொறுப்பாளியாக்க வேண்டும். அதிலும் முக்கியமாக அவர்,

- (i) அபேட்சகர்களின் பத்திரங்களைப் பெறுவதிலும்,
- (ii) அபேட்சகர்களின் பத்திரங்களை சோதிப்பதிலும்,
- (iii) சின்னங்களை ஒதுக்குவதிலும்,
- (iv) முடிவுகளை வெளியிடுவதிலும், பொறுப்பாளியாக இருத்தல் வேண்டும்;

இருந்தபோதிலும் ஒவ்வொரு தலைமை அதிகாரியும் வாக்குச் சீட்டுகளை எண்ணி, விதிகள் 17, 18-ன்படி முடிவுகளை அறிவிக்கவேண்டும்.

தலைமை அதிகாரியின் கடமையானது, வாக்காளர்களை அடையாளம் காட்டுதலும், குறியீடு செய்வதற்குண்டான வரக்காளர் பட்டியலில் வாக்குச் சீட்டின் வரிசை எண்களை பதிவு செய்வதிலும் வாக்குச் சீட்டுகளை வழங்குதலுமேயாகும்.

(2) வாக்கெடுப்புப் பணியாளர்களை தேர்ந்தெடுத்தல்.— மாதம் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளம் ரூ. 125 அல்லது அதற்கு மேல் பெறுபவர்களைத்தான் வாக்கெடுப்பு அதிகாரிகள் அல்லது தலைமை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு அடிப்படைச் சம்பளம் ரூ. 125-க்கு கீழ் பெறுபவர்களை, வாக்கெடுப்பு அதிகாரிகள் அல்லது தலைமை அதிகாரிகள் ஆகியோருக்கு அவர்களின் கடமைகளில் உதவி செய்ய நியமிக்கப் படவேண்டும்;

வாக்கெடுப்பு பணியாளர்கள் கீழ்க் கண்ட அலுவலர் பணித் துறைகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்படவேண்டும்:—

(i) கீழுள்ள துணைப்பாரா (3)-ல் குறிப்பிட்டுள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற எல்லா மாநில அரசாங்க ஊழியர்கள்;

(ii) எல்லா தல நிர்வாக அலுவலர்கள்;

(iii) எல்லா பஞ்சாயத்து யூனியன் மற்றும் பஞ்சாயத்து அலுவலர்கள் (இவர்கள் பணி புரியும் பஞ்சாயத்து யூனியன்களைத் தவிர்த்து, மற்ற பஞ்சாயத்து யூனியன்களில் நியமிக்கப்பட வேண்டும்).

(iv) தகுதி பெற்ற உயர் நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் (ஆரம்பப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படக் கூடாது)

(v) கூட்டுறவுச் சங்கங்களிலும், கூட்டுறவு பாடகுகளிலும், உள்ள அலுவலர்கள்.

(3) வாக்கெடுப்பு வேலைகளிலிருந்து கீழ்க்கண்ட அதிகாரிகள் மட்டுமே தவிர்க்கப்படவேண்டும்.—

(i) போலீஸ்காரர்கள், சரகப் போலீஸ் துணைத் தலைவர்கள் (Range Deputy Inspector-General of Police) அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் [நிலைப் பணியாளர்கள் (Ministerial Servants) தவிர்த்து.]

(ii) ஆள்பத்திரிகளிலும், மருந்தகங்களிலும் பணியாற்றும், மருத்துவ, கால்நடை பராமரிப்பு அதிகாரிகள்;

(iii) தொத்து நோய்களை ஒழிப்பதில் அப்பேர்து ஈடுபட்டுள்ள பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்;

(iv) மாவட்ட நீதிபதிகள், குற்ற விசாரணை மாவட்ட நீதிபதிகள், துணை நீதிபதிகள், மாவட்ட மூன்சிப்கள் மற்றும் ஜூடிஷல் ஜூட்ஜுகள்.

(v) மாவட்ட வருவாய் அதிகாரிகள், ரெவினியூ கோட்ட அதிகாரிகள், துணைதாசில்தார்கள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்கள்;

(vi) சிறைத் துறையில் (நிலைப் பணியாளர்களைத் தவிர்த்து) உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள்;

(vi) தீ அணைப்பு பணியாளர் தொகுதியில் உள்ளவர்கள்;

(4) மேற்கண்ட பாரா 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலர்கள் எந்த வாக்கெடுப்பு நிலையத்திற்காகக் ஒதுக்கப்படுகின்றனரோ, அந்த நிலையத்தில் பணிபுரிவதற்காகவே அவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்;

(இராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை 2235-எ எடுக்கம்.)

பஞ்சாயத்துக்களின் சாதாரணத் தேர்தல்கள்—வாக்காளர் பட்டியல்களை வெளியிடுவதுபற்றிய உத்தரவுகள்.

Elections—Ordinary— Panchayats— Electoral rolls—Manner of publication— Directions— Communicated.

(Memorandum No. 209369, R.D. and L.A., dated 19th October 1964.)

பஞ்சாயத்துக்களின் வாக்காளர் பட்டியல்களை வெளியிடும் முறை பற்றிய உத்தரவுகள் வெளியிட 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தின் பிரிவுகள் 20 (2) மற்றும் 21-ன் கீழ் அரசாங்கம் அதிகாரங்களைப் பெற்றுள்ளது. இது பற்றிய உத்தரவுகளை ஏற்கெனவே, கிராம நல தல நிர்வாகத்துறையின் 8-9-1961 தேதியிட்ட அரசாங்க ஆணை 2461-ல் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த ஆணை மறுபடியும் கீழே தரப்பட்டுள்ளது. நடைபெறப்போகும் பஞ்சாயத்துக்களின் சாதாரணத் தேர்தல்களில் வாக்காளர்களின் பட்டியல்களை வெளியிடும்போது இவ்வுத்தரவுகள் தவறாது பின்பற்றப்படவேண்டும்.

கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2461.

பஞ்சாயத்துக்களின் வாக்காளர் பட்டியல்களை வெளியிடும் முறைபற்றி கீழ்க்கண்ட உத்தரவுகளை 1958-ம் ஆண்டின் தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் (தமிழ்நாடு சட்டம் 35) பிரிவு 20 (2) மற்றும் பிரிவு 21-ன் கீழ் அரசாங்கம் பிறப்பிக்கிறது :—

(1) தமிழ்நாடு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும், அதன் வார்டுகளுக்குப் பொருந்துமாறு அமைக்கப்பட்டு, அவைகள் பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியல்கள் என்று ரெவினியூ கோட்ட அதிகாரியால் குறிப்பிடப்பட்ட தேதிக்குப்பிறகு அல்லாமல்,

(i) குறிப்பிட்ட அதிகாரியால் அதிகாரம் அளிக்கப்பட்டவரின் அலுவலகத்திலும்,

(ii) பஞ்சாயத்து அலுவலகம் இருந்தால் அந்த அலுவலகத்திலும் மற்றும்;

(iii) ஒவ்வொரு வார்டிலும் ஒரு முக்கியமான இடத்திலும், குறிப்பிட்ட அதிகாரியால் பிரகடிக்கப்படவேண்டும்.

(2) மக்கள் பிரதிநிதிச்சட்டம் 1950-ன்படி சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள், ஏதாவது ஒரு கிராமம் அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியில் மாற்றங்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு, அவை அப்பட்டியல்களில் அடங்கியிருந்தால், அந்தச் சம்பந்தப்பட்ட கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள மாற்றங்கள்,

குறிப்பிட்ட அதிகாரியால், அதிகாரம் அளிக்கப்பட்டவரைக் கொண்டு, ரெவினியூ கோட்ட அதிகாரி குறிப்பிட்ட தேதிக்குப்பிறகு அல்லாமல், மேற்கண்ட பாரா 1-ல் குறிப்பிட்ட இடங்களில், பஞ்சாயத்து வாக்காளர் பட்டியல்களின் மாற்றங்கள் என்று வெளியிடப்படவேண்டும்.

(3) மேற்கண்ட பாரா 1-ல் கண்டுள்ளபடி வாக்காளர் பட்டியல்களை வெளியிட பிறகும், அல்லது அப்பட்டியல்களுக்கு பாரா 2-ல் கண்டுள்ளபடி மாற்றங்கள் வெளியிட பிறகும், சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களின் சம்பந்தப்பட்ட பகுதியோடு சரிசெய்வதற்காக, குறிப்பிட்ட அதிகாரி அவைகளை அச்சு, எழுத்துப் பிழைகளையும், அல்லது தவறாக நேர்ந்த பிழைகளையும் திருத்தி, அல்லது சரிசெய்து மாற்றங்கள் செய்யலாம். மேலும் அவர் வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்திலுள்ள பெயர்களை

**பஞ்சாயத்துத் தேர்தல்கள் :
தேதி அறிவிப்பு**

தமிழ் நாட்டில் உள்ள கிராம, நகரப் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களை, ஒவ்வொரு மாவட்டத்திலும், வசதிப்படி, மூன்று பகுதிகளாக நடத்துவதென அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

முதல் பகுதித் தேர்தல் 1965-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி ஷியாமுக்கிழமை அன்றும், இரண்டாம் பகுதித் தேர்தல் 1965-ம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ம் தேதி சனிக்கிழமைன்றும், மூன்றாம் பகுதி தேர்தல் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி செவ்வாய்க்கிழமைன்றும் நடைபெறும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லாப் பஞ்சாயத்து உறுப்பினர்களும், 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதியன்று பதவி ஏற்பர்.

பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12, 13-ம் தேதிகளில் நடைபெறும். பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்களாக ஆக்கப்படும் பஞ்சாயத்துத் தலைவர்கள் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதியன்று பஞ்சாயத்து யூனியன் உறுப்பினர்களாகப் பதவிபேற்பர். பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தல் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம் தேதிக்குள் நடைபெறும்.

மறு இடத்திற்கு மாற்றவும், திருத்தவும் செய்யலாம். இந்தத் திருத்தங்கள் கொண்ட பட்டியல்களானது, குறிப்பிட்ட அதிகாரியால் தயாரிக்கப்பட்டு, அவை ரெவின்யூ கோட்ட அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்பிறகு அல்லாமல், இத்துடன் கண்டுள்ள இணைப்பில் உள்ள படிவத்தில்,

(i) குறிப்பிட்ட அதிகாரியின் அலுவலகத்திலும்,

(ii) பஞ்சாயத்து அலுவலகம் இருந்தால் அலுவலுவலகத்திலும், மற்றும்

(iii) சம்பந்தப்பட்ட வார்டு அல்லது வார்டுகளில் முக்கியமான இடத்திலும் வெளியிடப்படவேண்டும்; அவ்வாறு வெளியிடப்பட்டவுடன், பஞ்சாயத்து வாக்காளர் பட்டியல்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டதாக ஆகிவிடும்.

(4) முதன்முதலாக, கிராமம் வார்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும், அல்லது கிராமத்தில் இப்போதுள்ள வார்டுகள் மாற்றப்பட்டிருந்தாலும் அல்லது கிராமத்தின் எல்லைகள் வேறுபட்டிருந்தாலும், அப்படி வார்டுகளாகப் பிரிக்கப்படும் அல்லது வார்டுகள் மாற்றப்படும் அல்லது கிராமத்தின் எல்லைகள் வேறுபட்டும் உள்ளவைகளுக்கு வினாவு கொடுக்க, பஞ்சாயத்து வாக்காளர் பட்டியல்கள், அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதி அதற்குத் தகுந்தபடி மறுபடியும் மாற்றப்பட்டு, அவைகள் மாற்றப்பட்டவற்று, மேற்கண்ட பாரா 3-ல் கண்டுள்ள இடங்களில் ரெவின்யூ கோட்ட அதிகாரியால் குறிப்பிடப்பட்ட தேதிக்குப் பிறகு அல்லாமல் வெளியிடப்படவேண்டும்.

(5) பாரா 2-ல் கண்டுள்ள மரிதற்களையும் பாரா 3-ல் கண்டுள்ள திருத்தங்களையும், அல்லது பாரா 4-ல் சம்பந்தப்பட்டக்கூடிய இடங்களில் திருத்தி அமைக்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களும் கொண்ட, வாக்காளர் பட்டியல் நகல்கள், குறிப்பிட்ட அதிகாரியின் அலுவலகத்திலும், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலும் வைத்திருக்கப்படவேண்டும்.

இணைப்பு படிவம்

..... பஞ்சாயத்து:

(a) அடியிற் கையொப்பமிட்டுள்ளவரால், பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் கீழ்க்கண்ட திருத்தங்கள் செய்யப்படுகின்றன:

வார்டு.	வாக்காளர் பட்டியல் எண்.	திருத்தங்களின் தன்மை.
(1)	(2)	(3)

(b) அடியிற் கையொப்பமிட்டுள்ளவரால் பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் கீழ்க்கண்டவைகளும் சேர்க்கப்படுகின்றன:

வார்டு.	பெயர்.	தகப்பனார் அல்லது காரணவாள் அல்லது கணவரின் பெயர்.	லிஸாசம்.
(1)	(2)	(3)	(4)

இடம் :

தேதி : குறிப்பிட்ட அதிகாரி.

(நோம் நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எண். 19-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை 2093 (B)).

பஞ்சாயத்துக்களின் சாதாரணத் தேர்தல்கள்—வாக்கெடுப்பு நிலையங்களை அமைப்பது பற்றிய விளக்கங்கள்.

[Elections—Ordinary—Panchayats—Conduct of—Location of polling stations—Instructions—Issued.]

(Memorandum No. 122212, R.D. and L.A., dated 23rd September 1964.)

நடைபெறப்போகும் பஞ்சாயத்துத் தேர்தல்களில், வாக்கெடுப்பு நிலையங்கள், அந்தந்த கிராமங்களில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள் அல்லது தனிப்பட்டவர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடக் கட்டிடங்கள், அல்லது அந்தப் பஞ்சாயத்தில் அரசாங்க கட்டிடங்கள் ஏதேனும் இருந்தால் அவைகளில் அமைக்கப்பட வேண்டும்; வாக்கெடுப்பு நிலையங்களுக்கான ஜாப்தா தயாரிக்கும் போது, கீழ்க்கண்ட பொதுவான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும்:—

(a) பஞ்சாயத்தில் ஒவ்வொரு வார்டும் கூடுமானவரை ஒரு தனிப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தை பெற்றிருக்கவேண்டும். ஏதாவது வார்டுகளில் வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க தகுதியான கட்டிடங்கள் கிடைக்காவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகளுக்கான வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க, பொதுவாக ஒரு கட்டிடம் தெரிந்தெடுக்கப்படலாம்:

(b) ஒவ்வொரு வார்டுக்கும் சாதாரணமாக ஒரு வாக்கெடுப்பு நிலையம் இருக்கவேண்டும். ஒரு வார்டில் 750-க்குமேல், 1,000-க்கு மேற்படாமல்

வாக்காளர்கள் இருந்தால், அவசியமிறுப்பின் இரண்டு வாக்கெடுப்பு நிலையங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த எண் 1,000-க்கு மேற்படும் போது இரண்டு வாக்கெடுப்பு நிலையங்கள் இருந்தாக வேண்டும். ௧37 கட்டிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்க தடை ஏதும் இல்லை.

(c) அதிக மக்கள் தெரிசலையும், குழப்பத்தை யும் தவிர்த்து, அமைதியையும், ஒழுங்கையும் நிலை நிறுத்த ௧37 கட்டிடத்தில் இரண்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்கு மேல் அதிகமாக இருக்கக் கூடாது.

(d) பெரும்பாலான இடங்களில், பெண்களுக்காக வாக்கெடுப்பு நிலையங்கள் ஏற்படுத்தவது தேவை இல்லை என்று தெரிவிறது. இங்கு போலீசும் அவ்வாறு செய்ய வேண்டி நேர்ந்தால் அந்தக் குறிப்பிட்ட வார்டியுள்ள பெண் வாக்காளர்க்கும், ஆண் வாக்காளர்க்கும் முண்டான வாக்கெடுப்பு நிலையங்கள் ஒரே கட்டிடத்தில் ஏற்படுத்த வேண்டும். ஒரே காம் பொண்டில் அல்லது கட்டிடத்தில் இரண்டு வாக்கெடுப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஆண், பெண் வாக்காளர்கள், ஏரக்காழ், சரிசிகராக இருப்பின் அந்த வாக்கெடுப்பு நிலையங்களில் ஒன்றை ஆண்களுக்கும், மற்றொன்றை பெண்களுக்கும் ஒதுக்குவதில் தடை ஏதும் இல்லை.

(e) மலைகள், காடுகள், நதிகள் போன்ற இடையூறுகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வாக்களிக்கும் பகுதியும் ஒரு நதிக்கு இருபுறமும் உள்ள இடங்களை கண்ணுள் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ஒரு வார்டே, ஒரு நதி அல்லது நீரோடையால் பிரிக்கப்பட்டிருந்தால், வாக்களிக்கும் காரியத்துக்காக அது விசேஷ காரணங்கள் இருந்தால்வாறு பிரிக்கப்படக்கூடாது.

(f) கூடுமான வரை வாக்கெடுப்பு நிலையங்கள் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள் அல்லது அரசாங்கத் தலைப்பெறும் பள்ளிக்கூடங்கள், மற்றும் அரசாங்கம் அல்லது அரசாங்கத்தை சார்ந்த திறவனங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படவேண்டும். தனிப்பட்டவர்களின் கட்டிடங்கள் அல்லது இடங்கள் ஆகியவற்றில் வாக்களிக்கும் நிலையங்கள் அமைப்பது தவிர்க்கப்படவேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டின், அன் உரிமைவாளரிடமிருந்து எழுத்து மூலம் சம்மதம் பெறவேண்டும்.

தேர்தலுக்கான அபேட்சகர் பதிரிகள் தாக்கல் செய்யப்பட்டவுடன், மேற்கண்ட அந்த உரிமையாளரை ஒரு தேர்தல் அபேட்சகராகவும் அல்லது தேர்தலுக்கு நிற்கும் அபேட்சகர்களில் யாருக்காவது அவர் ஒரு அனுதாபியாகவும் அல்லது அவருக்காக வேலை செய்யக்கூடியவராகவும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

(g) எந்த வாக்கெடுப்பு நிலையமும் போலீஸ் டிஸ்ட்ரீன்சன், ஆஸ்பத்திரிகள், கோயில்கள் அல்லது மத சம்பந்தமான இடங்கள் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படக் கூடாது.

(h) கூடுமான வரை வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க பலமான கட்டிடங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்காலிகமான ஒரு அமைப்பில் வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்க வேண்டிய அவசியம் கண்டியாக தேவைப்பட்டால் அந்த இடத்தைப் பட்டியலில் குறிப்பிடவேண்டும்.

(i) இந்தப் பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அவைகளில் மிக அவசியம் என்று கருதப்பட்டால் தவிர எந்த மாற்றங்களும் செய்யக்கூடாது.

2. வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க, பலமான கட்டிடங்கள் கிடைக்காவிடும், தற்காலிக வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க, கீழ்க்கண்ட மூன்று விதங்களைப் பின்பற்றலாம்.—

(i) வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க தெரிந்தெடுக்கப்பட்டுள்ள கட்டிடங்களில், தட்டிகளை நிறுத்தி, பாதுகாப்பு போன்றவைகளை மட்டுமே செய்தல்.

(ii) வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க தெரிந்தெடுக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் வசதிகளற்றவாக இருந்தால் அக்கட்டிடங்களில் கூரைகள் தட்டிகள் போன்றவைகள் போடுதல்.

(iii) வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க, முழுவதமாகவே, தற்காலிக அமைப்புகளை ஏற்படுத்துதல்.

மேற்கண்ட மூன்றுவித தற்காலிக வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க, அவசியமான செலவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் செய்யலாம். சிக்கனத்தை ஒட்டியும், தீ போன்ற அபாயத்தைத் தவிர்க்கவா, வாக்கெடுப்பு நிலையங்களை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டிடங்களில் தட்டிகளை நிறுத்துதல், கூரைகள் போடுதல், ஆடிவற்றை, மிக குறைந்த அளவில் செய்யவேண்டும். இச்செலவிற்கள் ரூ. 500-க்குள் இடக்கவேண்டும். முழுவதும் தற்காலிக அமைப்புகளைக்கொண்ட வாக்கெடுப்பு நிலையங்கள், போதுமான பலமுள்ளதாகவும், கனத்த மழையையும் தாங்கத்தகுபுள்ளதாக இருக்கும்படியாகவும் பார்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3. வாக்கெடுப்பு நிலையங்களை தெரிந்தெடுப்பதிலும் அவற்றைக்கான பட்டியல்களை தயார் செய்வதிலும், மேற்கண்ட விளக்கங்களை பின்பற்றும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முந்தைய பஞ்சாயத்துத் தேர்தல்களிலும், சென்ற சென்னைச் சட்டசபை, பார்லிமென்டுக்கான பொதுத் தேர்தல்களிலும் உபயோகப்படுத்தப்பட்ட வாக்கெடுப்பு நிலையங்களை, நடைபெறப்போகும் பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் கூட பயன்படுத்தலாமா என்பதை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மேலும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வாக்கெடுப்பு நிலையங்களைக் கொண்ட பட்டியல்கள் அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக, 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி அல்லது அதற்கு முன்பாக, அனுப்பவேக்கப்படவேண்டும்.

(இராம கல்தல நிராகரத்தறையின் 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் தேதியிட்ட அரசாங்க அறிக்கை எண் 122212.)

பஞ்சாயத்துத் தோட்டங்களுக்கு (Panchayat Plantations) நீர்ப்பாசன கிணறுகள் வெட்டுதல்—
கடனுதவி நடைமுறை எளிதாக்கப்படுகிறது.

**Panchayat Development—Loans and advances—Loans for sinking of irrigation wells for
Panchayat Plantations—Loans under the Madras Local Authorities Loan Rules, 1937—
Sanctioned—Procedure simplified.**

(Memorandum No. 109831, R. D., and L. A., dated 26th August 1964.)

பஞ்சாயத்துத் தோட்டங்களுக்கு நீர்ப்பாசனக் கிணறுகள் வெட்டுவதற்காக ஒரு கடனுதவி திட்டத்தை கிராம நல-தல நிர்வாகத்துறையின் 1963-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதியிட்ட அரசாங்க ஆணை 1072-ல் அரசாங்கம் அங்கீகாரம் செய்தது. ஆனால் 1963-64-ல் இந்தத் திட்டத்திற்கு பஞ்சாயத்துக்கள் அளித்த கவனம் மிகவும் குறைவாகவே இருந்தது. ஆகவே இக் கடன்களை அளிக்கும் நடைமுறைகளை எளிதாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

2. கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1963-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதியிட்ட அரசாங்க ஆணை 1072-ல் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் பலவற்றில், ஒவ்வொரு கடன் மனுவும் கீழ்க்கண்ட வரம்புகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பனவைகளுமாகும்.

(1) பஞ்சாயத்து யூனியனின் விவசாய மாசிய ஒதுக்கீடுத் திட்டத்தில், மேற்கண்ட பஞ்சாயத்துத் தோட்டத் திட்டத்தைச் சேர்ந்து, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றத்திடமிருந்து ஒரு தீர்மானத்தைப் பெறவேண்டும். மேற்கொண்டு,

(2) சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியனின் கிரிய நீர்ப்பாசன மேற்பார்வையாளர் அல்லது மன்றத்தின் பொறியாளரால் கையொப்பமிடப்பட்ட ஒரு வரைப்படிமம், அந்த வேலைக்கான ஒரு மதிப்பீடும்;

(3) ஏற்படுத்தப்படவிருக்கும் தோட்டத்திலிருந்து, இப்போதுள்ள லிஸவாசியில் கிடைக்கும் வருடாந்திர வருமானமும், (மரங்களின் தன்மையும், எண்ணிக்கையும் குறிப்பிட வேண்டும்), எவ்வளவுக் காலத்திற்கு அந்த வருமானம் கிடைக்கும் என்பதும் தெரியப்படுத்தப்படவேண்டும்;

5. மேற்கண்ட வரம்புகளைப் பரிசீலனை செய்தபின், கீழ்க்கண்ட மாறுதல்கள் செய்யப்படுகின்றன:—

மேற்கண்ட பாரா 2-ல் முதல் பிரிவு:—பஞ்சாயத்து யூனியன் ஆணையாளரிடமிருந்து ஒரு அத்தாட்சியைப்

பெற்றால் போதுமானது. புதிய தோட்ட விஷயத்தில் கவனிக்கவேண்டியவை: பஞ்சாயத்துத் தோட்டத்திட்டத்தை உருவாக்கும்போது, கிணறுகளை வெட்டும் கோரிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அவைகள் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவேண்டும்.

மேற்கண்ட பாரா 2-ல் இரண்டாவது பிரிவு:—கடன் மனுக்களை சமர்ப்பிக்கும் சமயத்தில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க, புதிய தோட்ட விஷயத்தில் கிணறுகளை வெட்டுவதற்கான செலவின மதிப்பீடுகள், ஆரம்ப கோரிக்கை (Main proposals) களிலேயே சேர்த்துக்கொள்ளப்படவேண்டும்;

மேற்கண்ட பாரா 2-ல் மூன்றாவது பிரிவு:—வருடாந்திர வருமான மதிப்பீடுகள் தயாரிக்கப்படாதிருந்தால், அவைகளையும் தோட்டத் திட்டத்தை உருவாக்கும்போது, பஞ்சாயத்துக்கள் தயாரிக்க வேண்டும்.

4. ரெவினியூ கோட்ட அதிகாரிகள், கிணறுகள் வெட்டப்படும் நீர்ப்பாசனம் செய்யப்பட இருக்கும் இடங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் அவ்வாறு ஒவ்வொரு இடத்தையும் பார்வையிட முடியாதிருக்கலாம். மேலும் இது கடன்களை அங்கீகாரம் செய்வதில் காலதாமதத்தையும் உண்டுபண்ணும். ஆகவே, விவசாய வளர்ச்சி அதிகாரி நேரில் அந்த இடங்களைப் பார்வையிடவேண்டும் என்றும், மேலும் அதைப் பொருத்து பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் ஒரு சர்ட்டிபிகேட்டை பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் தோட்டங்களை அமைக்க குறைந்தது மூன்று ஏக்கர் பொது நிலம் ஒரே இடத்தில் மொத்தமாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது; ஆனால் இந்த மூன்று ஏக்கர் நில வரம்பு அதிகமாக இருப்பதுபோல் தோன்றுவதால், அது இரண்டு ஏக்கராக குறைக்கப்படுகிறது.

(கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதியிட்ட அரசாங்க அறிக்கை எண் 109831-ன் சுருக்கம்.)

தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து கீழுள்ள பணியாளர் துறை (Panchayat Subordinate Service) மாற்றியமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து வளர்ச்சி கீழுள்ள பணியாளர் துறை (Madras Panchayat Development Subordinate Service) யாக பெயரிடப்படுகிறது.

Public Services—Subordinate Service—Panchayat Subordinate Service—Reorganised and renamed as Madras Panchayat Development Subordinate Service—Special Rules—Issued.

(G.O. Ms. No. 2156, R. D. and L. A., dated 16th October 1964.)

சமுதாய வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன், மாவட்டங்களில் திட்டங்களின் வேலைகளுக்காக, பற்பல விதங்களில் ஏராளமான பதவிகளை அரசாங்கம் ஏற்படுத்தியது. தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம், 1958, அமுலுக்கு வந்தவுடன், இந்தப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, திட்டங்களின் வேலைக்காக அதிகப் பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சமூகக் கல்வி அமைப்பாளர்கள் மற்றும் கிராம சேவக்குகள் ஆகியோரின் பதவிகள் தற்போது அதற்கென்றே அமைந்த விதங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமிழ்நாடு அரசினர் பொது கீழுள்ள பணியாளர் துறையில் (Madras General Subordinate Service) ஒரு தனிப் பிரிவாக அமைந்துள்ளனர். பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள், கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆகியோரின் பதவிகள் தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து கீழுள்ள பணியாளர் துறையின் கீழ் வருகின்றன:

2. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலும் (Collectorates), ரெவின்யூ கோட்ட அதிகாரிகள் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து வளர்ச்சி வேலைகளைக் கவனிக்க முடியுமான பிரிவுகள் அமைக்கப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சிக்கிண்களிலும், ரெவின்யூ கோட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளிலும் உள்ள பதவிகள் ஒரு "தனிப்பட்ட பிரிவாக" (Separate Unit) ஆக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நிர்வகிக்கப்படவேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்பு தல ஆட்சித்துறை மண்டல ஆய்வாளரால் நிர்வகிக்கப்பட்ட (பணியாளர்) தொகுதிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர் உதவியாளர்கள் (தல நிர்வாகம்) மற்றும் தங்கள் பதவிகள் காரணமாக தல ஆட்சித்துறை மண்டல ஆய்வாளருமானவர்களின் அலுவலகங்களிலும், கோட்டப் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் உள்ள நிலைப் பணியாளர் துறைப் (Ministerial posts) பதவிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட இந்தப் பகுதியோடு சேர்க்கப்பட்டன:

3. அரசாங்கம் தற்போதுள்ள தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து கீழுள்ள பணியாளர்

துறையை மாற்றியமைத்து, அதில் (i) வட்டார வளர்ச்சி அதிகாரிகள், (ii) கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிகள், (iii) பஞ்சாயத்து வளர்ச்சி சிரஸ்தகார், (iv) இணைப் பஞ்சாயத்து அதிகாரிகள், (v) மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சிக்கிண்களிலும், ரெவின்யூ கோட்ட அதிகாரிகள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளிலும் உள்ள தலைமை எழுத்தர்கள், (vi) பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோரின் பதவிகளை சேர்த்து, அதற்கேற்றபடி "தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து வளர்ச்சி கீழுள்ள பணியாளர் துறை" யாக பெயர் மாற்றி, கீழ்க்கண்டவாறு உத்தரவுகளையும், விதிகளையும் அரசாங்கம் பிரசுரிக்கிறது.

4. இவ்வாணியின் பிற்சேர்க்கையில் "தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து வளர்ச்சி கீழுள்ள பணியாளர் துறை"யின் விதிகள் அடங்கிய அறிவிப்பு உள்ளது. அந்த அறிவிப்பு செப்டம்பர் ஜார்ஜ் கோட்டை அரசிதழில் பிரசுரிக்கப்படும்.

5. பொது (ஆர்.டி.பி.) துறையின் 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2462-ல் வெளியிடப்பட்டுள்ள அதற்கென்றே அமைந்த விதிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் பதவிகளைப் பொறுத்து, அப்போதைக்குப்போது திருத்தப்படும், தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து கீழுள்ள பணியாளர் துறைக்கான விசேஷ விதிகளும், எடுக்கப்படுகின்றன:

[இவ்வாணியின் பிற்சேர்க்கையில் தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து வளர்ச்சி கீழுள்ள பணியாளர் துறையின் விதிகள் அடங்கியுள்ளன. அதில் இத் தொகுதியின் (1) அமைப்பு, (2) வரையறை (Definition), (3) நியமனம், (4) நியமனத்தில் ஒதுக்கீடு, (5) நியமனம், கீழ்வேலைக்குத் திரும்புதல், வேலை நீக்கம் போன்றவைகள், (6) நியமன அதிகாரி, (7) வேலைக்கான தகுதிகள், (8) தகுதிகாள் பருவம் (Probation), (9) பயிற்சி, (10) சோதனைகள், (11) வேலைவிமர்ந்துதலும், மாற்றங்களும், (12) பதவிக்காலம் மற்றும் (13) சேவைச் சேமிப்பும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விதிகள் அடங்கிய அறிவிப்பு செப்டம்பர் ஜார்ஜ் கோட்டை அரசிதழில் பிரசுரமாகும்: அதில் இவற்றை காண்க.]

(சீராம நடை-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2156-ன் கருக்கம்.)

தமிழ்நாடு அரசினர் நிலப்பணிப்பாளர் துறையிலுள்ள (Madras Ministerial Service) தல நிர்வாகத்துறைப் பகுதி (Local Administration Unit) யை மாற்றியமைத்து "பஞ்சாயத்து வளர்ச்சிப் பகுதி" (Panchayat Development Unit) என்று பெயரிடப்படுகிறது. "தமிழ்நாடு அரசினர் கிராம சேவக் பணியாளர் துறை" (Madras Grama sevaks Service) அமைக்கப்பட்டு விசேஷ விதிகள் வெளியிடப்படுகின்றன.

Public Services—Subordinate Services—Local Administration Departmental Unit in Madras Ministerial Service—Reconstituted and renamed as "Panchayat Development Unit"—"Madras Grama sevaks Service"—Constituted—Special rules—Issued.

(G. O. Ms. No. 2155, R.D. and L.A., dated 16th October 1964.)

சமுதாய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படத் தொடங்கியவுடன், மாவட்டங்களில் திட்டங்களின் வேலைகளுக்காக, பற்பல விதங்களில் பெருவாரியான அளவில் பதவிகளை அரசாங்கம் ஏற்படுத்தியது. தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம், 1958 அமுலுக்கு வந்தவுடன், இந்தப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு திட்டங்களின் வேலைக்காக, அடிப்பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சமுதாயக் கல்வி அமைப்பாளர்கள் மற்றும் கிராம சேவக்குகள் ஆகியோரின் பதவிகள் தற்போது அதற்கென்றே அமைந்த விதிகளால் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தமிழ்நாடு அரசினர் பொது கீழைப் பணியாளர் துறையில் (Madras General Subordinate Service) ஒரு தனிப்பிரிவாக அமைந்துள்ளனர். பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள், கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆகியோரின் பதவிகள் தமிழ்நாடு அரசினர் பஞ்சாயத்து கீழைப் பணியாளர் துறையில் கீழ் வருகின்றன. நகர பஞ்சாயத்துக்களின் நிர்வாக அதிகாரிகளின் பதவிகள் முன்னர் அரசாங்கப் பணியில் சேராததாக இருந்தன. ஆனால் 1960-ம் ஆண்டில் அவர்களும் அரசாங்கப் பணியில் சேர்ந்தனர். இப்பதவிகள் 1950-ம் ஆண்டு தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்கு முறைகளின் கீழே தொடர்ந்து இருந்து வந்தன; பிறகு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958-ன் கீழ் தொடர்ந்து இருக்கும்படி செய்யப்பட்டது.

2. மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலும், ரெவினியூ கோட்ட அதிகாரிகளின் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து வளர்ச்சி வேலைகளை கவனிக்கும் முழுமையான பிரிவுகள் அமைக்கப்பட்டவுடன், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சிக்கிடைகளிலும், ரெவினியூ கோட்ட அதிகாரிகளின் அலுவலகங்களில், பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளிலும் உள்ள கீழ்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள், மேல்நிலை எழுத்தர்கள், கணக்காளர்கள் ஆகியோரின் பதவிகள் ஒரு "தனிப்பட்ட பிரிவு" (Separate Unit) ஆக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்பு தல ஆட்சித் துறை மண்டல ஆய்வாளரால் நிர்வகிக்கப்பட்ட கீழ்நிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள், கணக்காளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேர் உதவியாளர்கள். தல நிர்வாகம்) மற்றும் தங்கள் பதவிகள் காரணமாக தல ஆட்சித் துறை, மண்டல ஆய்வாளர் மாணவர்களின் அலுவலகங்களிலும், கோட்ட பஞ்சாயத்து அதிகாரிகள் அலுவலகங்களிலும் உள்ள நிலப்பணிப்பாளர் துறைப் பதவிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டு இந்தப் பகுதியோடு சேர்க்கப்பட்டன. பஞ்சாயத்து

புணியன் அலுவலகங்களுக்கு மாணவர்கள், கணக்காளர்கள் மற்றும் மேல்நிலை எழுத்தர்கள் பதவிகள் ஏற்படுத்தப்பட்டு, அவைகளும் வருவாய்த் துறையின் தற்காலிகமான ஒரு பிரிவாக கருதப்பட்டது.

3. அரசாங்கம் (i) கிராம சேவக்குகள், (ii) நகரப் பஞ்சாயத்துக்களின் நிர்வாக அதிகாரிகள் (iii) பஞ்சாயத்து புணியன் அலுவலகங்களிலுள்ள மேல்நிலை எழுத்தர்கள், கணக்காளர்கள் மற்றும் மாணவர்கள், (iv) ரெவினியூ கோட்ட அதிகாரிகள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சி பிரிவுகளிலும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களிலுள்ள பஞ்சாயத்து வளர்ச்சி கிளைகளிலும் உள்ள கீழ்நிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள், மற்றும் கணக்காளர்கள் ஆகியோரின் பதவிகளை இரண்டு வேறுபட்ட பதவிகளாக—ஒன்று நிர்வாகப் பதவிகளையும் மற்றொன்று நிலப்பணிப்பாளர் பதவிகளையும்—இணைக்கவேண்டும் என்பதை பரிசீலனை செய்தது. அவ்வாறு பரிசீலனை செய்யும் போது, பல்வேறு தொகுதிகளிலும் உள்ள பற்பல பதவிகளை வகிப்பவர்களுக்கு, போதுமான உத்தியோக உயர்வு அளிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் அரசாங்கம் கருத்தில் கொண்டது. அடுத்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், கோட்டப் பஞ்சாயத்து அதிகாரிகள், பஞ்சாயத்து வளர்ச்சி நிலைமை எழுத்தர்கள், இணைப்பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர்களுக்கென்ற ஒரு தனிப்பட்ட பணியாளர் துறையை அமைக்கும் கட்டத்தில், இவர்கள் மேலும் உத்தியோக உயர்வுகளைப் பெறும் சந்தர்ப்பங்களை அளிக்கும் விஷயமும், அரசாங்கத்தால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

4. ஆகவே அரசாங்கம்—(i) (a) துறைப் பிரிவான இணை (ii) தமிழ்நாடு அரசினர் நிலப்பணிப்பாளர் துறையில் விதி 11-ல் உள்ள "தல நிர்வாகத்துறை" (Local Administration Department) யானது பஞ்சாயத்து வளர்ச்சிப் பகுதி (Panchayat Development Unit) யாகவேறு பெயர் இடப்பட வேண்டும் என்றும் (b) பஞ்சாயத்து புணியன் அலுவலகங்களிலுள்ள மேல்நிலை எழுத்தர்கள், கணக்காளர்கள் மற்றும் மாணவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சி பிரிவுகளிலும் உள்ள கீழ்நிலை எழுத்தர்கள், உதவியாளர்கள் (மேல்நிலை எழுத்தர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆகியோர், இந்தப் பிரிவில் சேர்க்கப்படவேண்டும் என்றும் (c) மேற்கண்ட பிரிவு (b)-ல் கண்டுள்ள பதவிகளும் வருவாய் மாவட்டத்தை ஒரு ரே எடுத்துக் கொள்ளும்போது மட்டும் தமிழ்நாடு அரசினர் நிலப்பணிப்பாளர் துறை விதிகளில் விதி 11 (b)-க்கு

ஒரு துறை பிரிவாக அமைவது மட்டும்கூடாது, கீழ்க் காணும் பாரா 5-ல் அடங்கியுள்ள விஷயங்களுக்கும் கூட பொருந்தும் என்றும்;

(ii) கிராம சேவகர்கள் மற்றும் நகரப் பஞ்சாயத்துக்களின் நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு தமிழ்நாடு அரசினர் கிராம சேவகப் பணியாளர் துறை (Madras Grama Sevak Service) ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது.

5. தமிழ்நாடு அரசினர் நிலைப்பணியாளர் துறையில் (Madras Ministerial Service) பஞ்சாயத்து வளர்ச்சிப் பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய பதவிகளைப் பொறுத்து கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன:—

(a) அமைப்பு.—இந்தப் பகுதி கீழ்க்கண்ட பதவிகளை உள்ளடக்கியிருக்கும்:—

(i) பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் உள்ள மாணேஜர்கள், ரெவினியூ கோட்ட அதிகாரிகள், அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சி கிளைகளிலுள்ள கணக்காளர்கள்;

(ii) பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் உள்ள மேல்நிலை எழுத்தர்கள், கணக்காளர்கள் மற்றும் ரெவினியூ கோட்ட அதிகாரிகள், அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளில் உள்ள மேல்நிலை எழுத்தர்கள், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சி கிளைகளிலுள்ள உதவியாளர்கள், மற்றும்;

(iii) ரெவினியூ கோட்ட அதிகாரிகள், அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சி கிளைகளில் உள்ள கீழ்நிலை எழுத்தர்கள்.

(b) நியமனம்.—மேற்கண்ட விதம் (i)-க்கான நியமனம் விதம் (ii)-விருந்து உத்தியோக உயர்வு செய்யப்படும், விதம் (ii)-க்கான நியமனம் விதம் (iii)-விருந்து உத்தியோக உயர்வு செய்யப்படும் மற்றும் விதம் (iii)-க்கு நியமனம், நேரடியாகவும் செய்யப்படும்.

(c) நியமனத்திற்கான தகுதி, கீழ் வேலைக்குத் திறம்படுவது, வேலை நீக்கம் முதலியன.—இப்பதவிகளுக்குகான நியமனம், கீழ் வேலைக்குத் திறம்படுவது அல்லது காலியிடம் இல்லாததால் வேலை நீக்கம் போன்றவைகளுக்கும், தகுதிகாண்பருவத்தினர் (Probationers) களையும், ஏற்றுக்கொண்ட தகுதி காண்பருவத்தினர் (Approved probationers) களையும், மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வருவாய் மாவட்டமும், ஒரு தனித் தொகுதியாக இருக்கும்.

(d) நியமன அதிகாரி.—சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் ஆட்சித்தலைவரே இப்பதவிகளுக்கான நியமன அதிகாரியாவார்.

(e) சோதனைகள்.—“பஞ்சாயத்து வளர்ச்சிக்கான துறை சோதனை” (Departmental Test in Panchayat Development) மற்றும் “பஞ்சாயத்து வளர்ச்சி கணக்குச் சோதனை” (Panchayat Development Account Test) ஆகிய இரண்டு சோதனைகளில் தேர்ச்சியடையாத எவரும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் உள்ள கணக்காளர்கள்

மாணேஜர்கள் பதவிகளுக்கும், ரெவினியூ கோட்ட அலுவலகங்களில், பஞ்சாயத்து வளர்ச்சிப் பிரிவுகளிலும், மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அலுவலகங்களில் பஞ்சாயத்து வளர்ச்சி கிளைகளிலும் உள்ள கணக்காளர்கள் பதவிகளுக்கும் நியமனம் செய்யப்படக்கூடாது.

(f) வேலைவிலம்த்துக்கும், மாற்றங்களும்.—மேற்கண்ட பதவிகளுக்கான வேலைவிலமாதத்துக்கும் மாற்றங்களும் (i) திட்ட மாவட்டங்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தனி உதவியாளர்களாலும் (பஞ்சாயத்துத் திட்டம்), (ii) வருவாய் மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சித் தலைவர்களாலும் மற்றும் (iii) ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்குக் குடும்ப அலுவலகம் கம்ஷனராலும் செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாடு நிலைப்பணியாளர் துறை விதிகளுக்குத் தேவையான திருத்தங்கள் பொதுத்துறையால் வெளியிடப்படும்;

6. இவ்வாறையின் பிற்சேர்கையில் தமிழ்நாடு அரசினர் கிராம சேவகப் பணியாளர் துறையின் விதிகள் அடங்கிய அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பு சென்ட் ஹாஸ்ட் கோட்டை அரெதில் பிரசுரிக்கப்படும்.

7. பொதுத் (ஆர்.டி.பி.) துறையின் 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2402-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கென்றே அமைந்த விதிகள், கிராம சேவகர்கள் பதவிகளைப் பொறுத்து அடங்கியுள்ள அறிவிப்புகள் நர்வாக அதிகாரிகள் பதவிகளைப் பொறுத்து, சுகாதாரம், சலீன், தலைநகரத்தைத் தவிர்த்து 1955-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதிப்பட்ட அரசாங்க ஆணை எண் 1274-ல் வெளியிடப்பட்டுள்ள புகாரையும், பொதுத் (ஆர்.டி.பி.) துறையின் 1956-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2283-ல் வெளியிடப்பட்டுள்ள அதற்கென்றே அமைந்த விதிகளும் இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்.

பிற்சேர்க்கை

அறிவிப்பு.

1954-ம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர் கட்டளைக் கொடுத்த படிதகம் 111-ல் உள்ள பணர் விதிகள் 14-A பிரிவாக, தமிழ்நாடு அரசினர் கிராம சேவகர்கள் பணியாளர் துறை சோதனைக்கொள்ளப்படவேண்டும்.

இவ்விதிகள் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் அமுலுக்கு வரும்.

[இவ்விதிகளில் தமிழ்நாடு அரசினர் கிராம சேவகப் பணியாளர் துறையின் (1) அமைப்பு, (2) நியமனம், (3) நடவடிக்கை, கீழ் வேலைக்குத் திறம்படுவது, வேலை நீக்கம் போன்றவைகள், (4) நியமன அதிகாரி, (5) வேலைக்கான தகுதிகள், (6) உதவத் தகுதி, (7) தகுதி காண்பருவம் (Probation), (8) சோதனைகள் (9) பயற்சி, (10) ஒப்பந்தம், (11) துறையை (Semonty), (12) வேலைவிலம்த்துக்கும், மாற்றங்களும், (13) சேவைச் சேமிப்பும் விர்வாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விதிகள் அடங்கிய அறிவிப்பு சென்ட் ஹாஸ்ட் கோட்டை அரெதில் பிரசுரமாகும். அதில் இவற்றை காண்க.]

[மேற்கண்ட தலைநகரத்தைத் தவிர்த்து 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2106-ல் குடிசை]

பஞ்சாயத்துப் பணியாளர்களுக்கு அதிக அகவிலைப்படி.

Allowances—Dearness Allowance—Panchayat Employees—Revision—Orders—Issued.

(G. O. Ms. No. 2047, R.D. and L.A., dated 1st October 1964.)

1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தின் (1958-ம் ஆண்டு தமிழ்நாடுச் சட்டம் 35) பிரிவு 57, உள்பிரிவு 8-ல் கண்டுள்ள அதிகாரங்களைப் பிரயோகித்து, பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் அலுவலர்கள், அகவிலைப்படியைப் பெறுவதற்காக அவர்களின் சம்பள விதிதம், மற்றும் அதன் வரம்புகள் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன என்று அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது:—	சம்பள வரம்பு, (ரூபாய்)	அகவிலைப்படி விதிதம், (ரூபாய்)	சம்பள வரம்பு, (ரூபாய்)	அகவிலைப்படி விதிதம், (ரூபாய்)
	300-ம் 315 வரையிலும்		300-ம் 315 வரையிலும்	சம்பளம் 350 ஆவதற்கான தொகை,
	316-ம் 384 வரையிலும்		316-ம் 384 வரையிலும்	35-00
	385-ம் 400 வரையிலும்		385-ம் 400 வரையிலும்	சம்பளம் 420 ஆவதற்கான தொகை;
			401-ம் 580 வரையிலும்	20-00
			581-ம் அதற்கு மேலும்	சம்பளம் 600 ஆவதற்கான தொகை,
			2. இந்த உத்தரவு செப்டம்பர் மாதச் சம்பளம் 1-10-1964-ல் கொடுக்கப்படுவதிலிருந்து அமுலுக்கு வரும்:	
			(கிராம நல-தலைநிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 2047-ன் கருக்கம்.)	

1958-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் பொது ரஸ்தாக்கள், சந்தைகள், திருவிழாக்கள் ஆகியவற்றை பாடுபாடு செய்வது பற்றிய உத்தரவு.

Rules—Rules under Madras Panchayats Act, 1958—Classification of public roads, fairs and festivals—Appointment of Joint Development Commissioner to exercise the powers and perform the duties of the Inspector of Panchayat Unions—Ordered.

(G. O. Ms. No. 1775, R.D. and L.A., dated 28th August 1964.)

தலத்துறையின் 1960-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதியிட்ட அரசாங்க ஆணை 1677 உடன் இணைந்துள்ள அறிவிப்பு எண் 43-ல் பொது ரஸ்தாக்கள், சந்தைகள், திருவிழாக்கள் ஆகியவைகளை பாடுபாடு செய்வதுபற்றிய விதிகள் வெளியிடப்பட்டன. அந்த விதிகளில் முதல் விதியின்படி, பஞ்சாயத்துப் பரப்பில், பஞ்சாயத்து யூனியன்கள் அல்லது பஞ்சாயத்துக்களைப் பொருத்த வரையில் பொது ரஸ்தாக்கள், சந்தைகள், திருவிழாக்கள் ஆகியவற்றின் பாடுபாடுகளில் பொது ரஸ்தாக்களைப் பொருத்த வரையில் மாவட்ட ஆட்சித் தலைவரையும், தலைமைப் பெற்றியாளரையும் (நெடுஞ்சாலை. கிராம வேலைகள்), சந்தைகள் திருவிழாக்களைப் பொறுத்தவரையில், பொதுச் சுகாதார இயக்குநரையும் கலந்தாலோசித்து, பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளரால்

(Inspectors) உத்தரவிடப்படவேண்டும். பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளரின் அதிகாரங்களை பிரயோகிக்கவும், கடமைகளை நிறைவேற்றவும், அரசாங்கம் கிராம அபிவிருத்தி கமிஷனரை நியமித்திருந்தது. இந்த கிராம அபிவிருத்தி கமிஷனரின் பதவி எடுக்கப்பட்டு, அந்த இடத்தில் கூட்டு அபிவிருத்தி கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளதால், பொது ரஸ்தாக்கள், சந்தைகள் திருவிழாக்கள் ஆகியவற்றை பாடுபாடு செய்ய, பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளரின் அதிகாரங்களை பிரயோகிக்கவும், கடமைகளை நிறைவேற்றவும், கூட்டு அபிவிருத்தி கமிஷனரை நியமிக்க அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது.

(கிராம நல-தலைநிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதியிட்ட அரசாங்க ஆணை 1775-ன் கருக்கம்.)

சமுதாய வளர்ச்சித் திட்டத்தின்கீழ் கிராமத் தொழில்கள் வளர்ச்சி பெற நடைமுறை முதலீட்டுக் கடன் (Working Capital Loans) அளிப்பதற்கான உத்தரவின் சுருக்கம்.
Community Development Programme—Village Industries—Programme for Development of Village Industries—Schemes approved by the Government—working capital loans—Terms and Conditions—Orders passed.

(G.O. Ms. No. 1378, R.D. and L.A., dated 1st July 1964.)

கிராம நல-தலை நிர்வாகத்துறையின் 1962-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 1250-ல், பஞ்சாயத்து யூனியன்களில் கிராமத் தொழில்கள் வளர்ச்சி பெற, 7 வித மாநிரி திட்டங்களை அரசாங்கம் அனுமதித்தது. இந்த 7 திட்டங்களுடன் 2 அதிக தொழில்களும் சேர்க்கப்பட்டு, அவை ஒன்பதாக உயர்த்தப்பட்டன. மேலும், இந்த திட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஏற்படும் பொருளாதார பிணைப்புக் களைப் பற்றியும் அரசாங்கம் அறிவித்தது. அடுத்து கொல்லப்பட்டன, தச்சுவை, செங்கல் செய்தல், சுண்ணாம்புக் காலவாய், தோல் பதனிடும் ஆகியவற்றிற்கும், நடைமுறை முதலீட்டுக் கடன் அளிக்க அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

2. இந்த நடைமுறை முதலீட்டு கடன்களின் விதிகளும், வரம்புகளும் பற்றி சில விளக்கங்கள் கோரி, மாநில சுதர் கிராமக் கைத்தொழில்கள் போர்டு காரியதரிசி ஜூலை 1962-ல் அரசாங்கத்திற்கு ஏழுதி இருந்தார். அதற்கு அரசாங்கம் சுதர் கிராமத் தொழில்கள் கமிஷன், போர்டுக்கு அளிக்கும் நடைமுறை முதலீட்டு கடன்களுக்கான விதிகளும், வரம்புகளும் அரசாங்கத்தின் நிதிகளிலிருந்து அளிக்கப்படும் கடன்களுக்கும் பொருந்துவதாகக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக விளக்கம் தந்தது.

3. ஆனால், மாநில சுதர், கிராமக் கைத் தொழில்கள் போர்டு, கிராமக் கைத்தொழில்களை வளர்ப்பதற்காகவே உள்ளதால், இந்த போர்டுக்கு பொருத்தம் நடைமுறை முதலீட்டுக் கடன்களுக்கான விதிகளும், வரம்புகளும் போர்டினால் பஞ்சாயத்து யூனியனுக்கு தரப்படும் மேற்கண்ட கடன்களுக்கும் பொருந்துமா என்று ஒரு வினா எழுப்பியது.

4. மாநில சுதர், கைத்தொழில் போர்டுக்கு பொருத்தம் விதிகளும், வரம்புகளும், இந்த போர்டினால் பஞ்சாயத்து யூனியன்களுக்கு தரப்படும் நடைமுறை முதலீட்டு கடன்களுக்கும் பொருத்தம் என்று அரசாங்கம் ஆணை பிறப்பிக்கிறது. இந்த விதிகளும், வரம்புகளும் கீழே தரப்பட்டுள்ளன. :—

காலம் :—ஐந்தாண்டுகள்.
 வட்டி விதிம் :—முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லாமலும், அதன் பிறகு இரண்டாம் ஆண்டு முடிவிலும் அல்லது அதற்கடுத்தடுத்த

ஆண்டுகளிலும் செலுத்தப்படாமல் இருக்கும் தொகைகளின் பேரில் 2½ சதவீத வட்டியும்.

பணம் திருப்பி செலுத்தவேண்டிய விதம் :— முன்றாவது ஆண்டு முடிவில் 30 சதவீதத்திற்கு குறையாமல் திருப்பி செலுத்தப்படவேண்டும். 4-ம் ஆண்டு இறுதியில் 30 சதவீதமும், மிகுதியான 40 சதவீதம் 5-ம் ஆண்டு முடிவிலும்.

விதிகளும், வரம்புகளும்.

(1) இக்கடனைப் பெற்ற ஒரு ஆண்டுக்குள், இக் கடன் தொகை அது வாங்கப்பெற்ற காரியத்திற்காகவே பயன்படுத்தப்படவேண்டும்.

(2) இவ்வாறு அந்தக் கடன் அக்காரியத்திற்காகவும், அதிலும் அடையப் பெற்ற ஒரு ஆண்டிற்குள்வாகவும் பயன்படுத்தப்படாமலிருந்தால், அத்தொகை முழுவதும்—வட்டி ஏதேனும் இருந்தால் அதனுடனும்—உடனே திருப்பிச் செலுத்தப்படவேண்டும்.

(3) இந்தக் கடன் காலத்தில், முதல் ஆண்டிலும், அதற்கடுத்த ஒவ்வொரு ஆண்டிலும், கடனைப் பெற்றவர்கள், வாங்கிய கடன் அந்தக் காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று போர்டு/கமிஷனை திருப்பித்தேவைண்டும். இல்லாவிடில், அக்கடன் வட்டியுடன் (ஏதாவதிருந்தால்) உடனே திருப்பிச் செலுத்தப்படவேண்டும்.

(4) இக்கடனை வாங்கிய நிறுவனங்கள், அவைகளை குறிப்பிட்ட காரியத்திற்காக பயன்படுத்த தவறிலானால் அல்லது இக்கடன்கள் தங்கவிடமே பயன்படாமல் இருந்தாலோ, குறிப்பிட்ட வட்டி விதித்திற்குமேல், 5 சதவீத அதிக வட்டி செலுத்தவேண்டும்.

(5) இக்கடன்களைப் பெற்ற நிறுவனங்கள், தவணைத் தேதிக்குள் கடன்களை திருப்பி அளிக்காவிட்டால், குறிப்பிட்ட வட்டி விதித்திற்குமேல் தவணைத் தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை, 5 சதவீத அதிக வட்டியுடன் கடனை செலுத்தவேண்டும்.

(6) கணக்கு புத்தகங்களும், மற்றும் தேவையான தல் தரவேணுகளும், போர்டு/கமிஷனால் நியமிக்கப்பட்டவர்களால் அல்லது இந்திய அரசாங்கத் தணிக்கைத் துறையினரால் சோதனை செய்யப்பட்ட அளிக்கப்படவேண்டும்.

(இராம நல-தலை நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதியிட்ட அரசாங்க ஆணை எண் 1378-ன் சுருக்கம்.)

எழுத்தாளர்களுக்கு அறிவிப்பு

✘

'கிராம நல'த்தில் வெளியீடுவதற்காக சிறுகதைத் தொடர்கதை, கட்டுரை, நாடகம், ஓரங்க நாடகம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. எழுதுகின்றவை அனைத்தும், கிராம பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களையும், காந்தியப் பொருளாதார அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

வெளியிடப்படும் விஷயங்களின் தரத்தை ஒட்டி எழுத்தாளர்களுக்கு உயர்ந்த அளவாக கீழ்க்கண்ட முறையில் சன்மானம் அளிக்கப்படும். சன்மானத் தொகையை நிர்ணயிப்பதில், "கிராம நல" ஆசிரியரின் முடிவே இறுதியானது.

1. சிறு கதை ("கிராம நல"த்தில் 4 பக்கங்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும்) ரூ. 50 வரை
2. கட்டுரை ("கிராம நல"த்தில் 2 பக்கங்களுக்கு மேற்படாமல்) ரூ. 30 வரை
3. ஓரங்க நாடகம் (4 பக்கங்களுக்குள்) ரூ. 50 வரை
4. நாடகம் (இதழ் ஒன்றுக்கு 4 பக்கங்கள் வீதம், 12 இதழ்களுக்கு மேற்படாமல்) ரூ. 500 வரை
5. நாடகம் (இதழ் ஒன்றுக்கு 4 பக்கங்கள் வீதம், 8 இதழ்களுக்கு மேற்படாமல்) ரூ. 500 வரை

பிரசுரத்திற்கு அனுப்பப்படும் விஷயங்கள் அனைத்தும், "பொதுஜனத் தொடர்பு அதிகாரி & ஆசிரியர், 'கிராம நலம்", கிராம நல-தல நிர்வாகத் துறை, சென்னை அரசாங்கத் தலைமை அலுவலகம் (Secretariat), சென்னை-9," என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

—ஆசிரியர்

"கிராம நல" சந்தா

—:—:—

கூட்டுறவுப் பதிவாளர் வேண்டுகோள்

"கிராம நலம்" பத்திரிகை தமிழ் நாட்டிலுள்ள எல்லா கூட்டுறவுச் சங்கங்களும், முக்கியமாக கிராமங்களிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கு—சந்தா செலுத்தியதின் போரில்—அனுப்பப்பட வேண்டும் என்று "கிராம நலம்" ஆலோசனை போர்டு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கருத்தை ஒட்டி, கிராம நல-தல நிர்வாகத் துறையின் 1964-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதியிட்ட அறிக்கை எண் 197146-ன் மூலமாக கூட்டுறவு வளர்ச்சி அதிகாரியைக் கொண்டு, எல்லா கூட்டுறவுச் சங்கங்களையும் "கிராம நல"த்தின் சந்தாதாரராகச் சேர்க்கும்படி, அரசாங்கம் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கூட்டுறவுப் பதிவாளரும், கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஓர் அறிக்கையை சம்பத்தில் விடுத்துள்ளார்.

(Registrar's Circular No. 255332/63 EI, dated 8-1-1964 addressed to all Co-operative Societies.)

"கிராம நலம்" பத்திரிகை பஞ்சாயத்து, கூட்டுறவுப் பற்றி பயனுள்ள செய்திகளை தனக்கத்தே கொண்டு வெளிவந்துகொண்டிருப்பதால், கூட்டுறவுச் சங்கங்களுக்கு இது நல்ல பயனை அளிக்கும்.

ஆகவே எல்லா கூட்டுறவுச் சங்கங்களும் "கிராம நல"த்தின் ஆண்டுச் சந்தாவான ரூ. 1:50-ஐ உடனடியாக அருகாபாயில் உள்ள கருவூலம் அல்லது துணைக் கருவூலத்தில் "XLI X—Stationery and Printing—Other press receipts—Receipts from "Grama Nalam"—என்ற உணக்குத் தலைப்பில் செலுத்தி, செலன் நகலுடன், கூட்டுறவுச் சங்கத்தின் முழு விவரத்தையும் கிராம நல-தல நிர்வாகத் துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்று கூட்டுறவுப் பதிவாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த இதழில்..

	பக்கம்
1: ஜெயசீலன் பண்ணை	4
2: சாவி உங்கள் கையில்	6
3: திருப்பிப்பார்	10
4: வறுமையின் கொடுமை (நாடகம்)	11
5: கல்லில் நார் உரித்த கடமை வீரர்கள்	18
6: பாரத நாட்டு மாதரிகள்— சகோதரி நிவேதிதை	28
7: கிராம நிகழ்ச்சிகள்—வானொலியின் பணி	31

வெளியீடுபவர் :


திரு என். அனந்தபதமநாயன், ஐ.ஏ.எஸ்.

அடுத்த இதழில்...

தமிழ்நாட்டில், பிரதமர் (படங்கள்) விடுதலைக்கு வித்திட்ட வீரர்கள்—
சேலம் விஜயராகவாச்சாரியார்
கிராம மாதர் சங்கங்கள்
பெரியம்மை ஒழிப்பு
நோபல் பரிசு பெற்ற காந்தி பத்திரின்
சென்னை விஜயம்

ஆசிரியர்:

திரு எஸ். வேங்கடசாமி, எம்.ஏ.



REGD. NO. M. 7277



தமிழ்நாடு அரசாங்கம் 1964

ஓளி மிகுந்த எதிர்காலம்

"பாரத நாட்டுக் குழந்தை
அனைவரும், கல்வி அறிவும்
ஒற்றுமை உணர்வும் ஒருங்கி
பெற்று, இன்பம் தழைக்கு
புதிய சமுதாயத்தை உருவா
வேண்டும்" என்பதே
அமரர் நேருஜியின் அவா!

கிராமநலம்

நவம்பர்-1964